

ஆழ்வார் எம்பெருமானேர் ஜியர் திருவடிகளே பரணம்



பீந்ஶைலேஸதயாபாத்ரம்



FOR PRIVATE CIRCULATION ONLY - Not for sale

பராங்குசா திருஅவதார இ
5110

விரோதி இல் ஆட
18, 3-8-2009

க்ரந்த பரிபாலந் ட்ரஸ்ட்
வெளியீடு

பீந்ஶைலேஸதயாபாத்ரம் தீ₄ப₄க்த்யாதி₃ கு₃ணைரணவம்।
யதீந்த்₃ரப்ரவணம் வந்தே₃ ரம்யஜாமாதரம் முநிம்॥
ஜிவாஜிவனஸङ்கல்பं ஹரே: பூர்ண வி஧ித்ஸுகாம | ஶ्रிய ஸத்யாஶிஷ் குர்த்ஸ்஦ாசார்யபரம்பரா ||
யாவத् , விஜயதா் தாவத்ஸீமாதிக்ராந்தவை஭வா | ஶ்ரீஶைலேஶ்வரபாத்ரநாம்நீய் பத்ரிகா ஶுभா ||

கெளரவ ஆலோசகர்: பீந். உ. வே. பரதன்ஸ்வாமி

ஆசிரியர்: R. ரகுராமன் (பாலாஜி) 9994606427

24/71, புத்தூர் அக்ரஹாரம் திருச்சி-620 017.

துணையாசிரியர்: K. ஆராவமுதன் (98942 12038)

பொருளடக்கம்

மலர் 2 இதழ் 4

கம்பரது இராமகாதையில் சில மறைபொருள்கள்
மநுஸ்மருதி
பூநீயதிபதித்திநசர்யா
பூநீரங்கராஜஸ்தவவுரை
நம்மாழ்வார் திருமஞ்ஜைநக்கட்டியங்கள்
பரந்தரஹஸ்யவிவரணம்
யதிராஜவிம்ஶதி உரை
பூநீக்ருஷ்ணகர்ணம் முதம்
சது:ஸ்லோகி வ்யாக்யானம்/விவரணம்
பெரியாழ்வார்த்திருமொழி வ்யாக்யாநங்கள்
கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநங்கள்

பக்கம்
1-06
(10-13) 07-10
(7-8) 11-12
(19-20) 13-14
(6-7) 15-16
(5-8) 17-20
(53-56) 21-24
(13-16) 25-28
(29-32) 29-32
(113-120) 33-40
(113-120) 41-48

ப்ரஸ்நத்ரயம் (மூன்று கேள்விகள்)

பரமாசார்யரான ஆளவந்தார் தம்முடைய ஸிஷ்யர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்ட மூன்று கேள்விகளுக்கு அனித்த விடைகளைப்பற்றி இத்தலைப்பில் அநுபவிப்போமாக.

1. எம்பெருமான் திருமுன்பே நாம் எதை விண்ணப்பிக்கவேண்டும் என்று ஒருவர் கேட்க, அதற்கு ஆளவந்தாரின் ஸிஷ்யர்கள் சிலர், ‘மூடேடுாயம்’ என்று தொடங்கும் சூத்ரபந்துவின் ஸ்லோகத்தை விண்ணப்பித்தல் தகும் என்றார். அதுகேட்ட ஆளவந்தார் அதனை மறுத்து, ‘ஸோஹம் தே’ என்ற காளியனின் ஸ்லோகத்தையே விண்ணப்பிக்க வேண்டும் என்றார். ஏனெனில்—

“இத்தம் க்ருபாம் குரு மயி ப்ரணதேதேகி₂ லேசு” (விஷ்ணுதர்மம் 98-33) (அனைவர்க்கும் தலைவனுன் எம்பெருமானே! உன்னை வணங்குகின்ற என்னிடத்தில் அருள் புரிவாயாக.) என்று சூத்ரபந்துவானவன் தான் எம்பெருமானை வணங்குவதால் அவன் தனக்கு அருள்புரியவேண்டும் என்பது போல் கூறியுள்ளபடியால் சூத்ரபந்துவின் வார்த்தை நமக்கு உத்தேச்யமன்று. எம்பெருமானே உபாயமாவானேயொழிய நாம் அவனை வணங்குவது உபாயமாகாது. நம்முடைய தன்மைக்குச்சேர நாம் எம்பெருமானை வணங்கினால் அது அப்ரதிஷேகத்தை (விலக்காமையைக்) காட்டுவதேயாகும். அதாவது எம்பெருமான் நம்மைக் காக்க முற்படும்போது ‘நானே என்னை ரக்ஷித்துக்கொள்கிறேன்’ என்று இராமல் அவனுடைய ரக்ஷணத்தை இசைந்திருத்தலையே காட்டும். நாம் எம்பெருமானை வணங்குவது அவன் நம்மைக் காப்பதற்குரிய ஸாதநம் என்று எண்ணுதல் கூடாது.

“ஸோஹம் தே தேவதே வேஹ! நார்ச்சநாதெதாள் ஸ்துதெள ந ச
ஸாமர்த்யவாந் க்ருபாமாத்ரமநோவருத்தி: ப்ரஸ்தீ மோ (விஷ்ணுபுராணம் 5-7-70)
(தேவர்களுக்கும் தேவர்களான நித்யஸ்மிகளின் நாயகனே! இப்படிப்பட்ட நான் உன்னைத் துதித்தல், அர்ச்சனை செய்தல் முதலியவற்றில் ஸாமர்த்யம் இல்லாதவன். அருள்கூர்ந்த திருவுள்ளத்துடன் எனக்கு அருள்புரியவேண்டும்) என்ற காளியனின் வார்த்தையையே நாம் எம்பெருமான் ஸந்நிதியில் விண்ணப்பிக்கவேண்டும் என்றார் ஆளவந்தார்.

தொடர்ச்சி- அட்டை பக்கம் 3இல்



கம்பரது இராமகாதையில் சில

மறைபொருள்கள்

(ஸ்ரீ உவே.கி.பக்ஷிராஜ அய்யங்கார் ஸ்வாமி)

தன் கவிதைத் திறன் தோன்ற ஒரு கவி காவியம் செய்வது போன்று கம்பர் தமது இராமாயணத்தை எழுதவில்லை. இராம காதை அவர் பிறப்பதற்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே இப்பரத கண்டத்தில் ஒரு புனிதஇதிகாசமாகப் போற்றப்பெற்று விட்டது. இங்ஙனம் அனைவரும் பன்னெடுங் காலமாகப் பயபக்தியுடன் போற்றிவந்த ஒரு சரிதத்தை மீண்டும் எழுதிப் பேரும் புகழும் பெறுதல் இலேசான காரியமன்று. ஒரு செயற்கரிய செய்கையைச் செய்து ‘‘பெரியன்’’ என்று பெயர் பெற்றார் கம்பர். ‘கல்வியில் பெரியன் கம்பன்’ என்ற வழக்குண்மை அனைவரும் அறிந்ததே. ஈண்டு, கல்வி என்பது பொதுவான இலக்கியக்கல்வியை மட்டுமின்றி, இராம காதையைப் பற்றிய கல்வியையும் குறிக்கும். அவரது பரந்த இலக்கியக்கல்வி – தமிழிலும் பிறமொழிகளிலும் உள்ள இலக்கியக்கல்வி இராமாயணத்தைக் கற்பவர்க்கு எளிதிலே புலனாகும். ஆனால், அவரது மற்றெருா கல்வி இராமகாதையைப் பற்றிய கல்வியறிவு ஊன்றி நோக்கில் தென்படும்.

ஆதிகவி வான்மீகரின் இராமாயணமே பின்புள்ளார்க்கு மூலமாக அமைந்தது என்பது உண்மையே. கம்பரும் இதனை ஒப்பியே கூறினார். எனினும், இராமகாதை பிறமொழிகளிலும் இருந்தன என்று கொள்ள இடமுண்டு. எடுத்துக்காட்டாக, இராமன் வில் வளைக்கு முன்பே கன்னிமாடத்திடை சீதையைக் கண்டமையும், இருவரும் மாறிப் புக்கி தயமெய்தியமையும் வெகுநயமாக, அழகாகக் கம்பரது காவித்திலே நாம் காணலாம். ஆனால், இச்செய்தி, அவருக்கு வெகுநாள் முன்பே,

ஆசிரியப்பாக்களால் அமைந்த ஒரு தமிழ் இராமகாதையில் காணப் பெறுகின்றது என்ற உண்மையையும், இது போன்ற மற்றும் சில குறிப்புக்களையும் “இராமாயணமும் தமிழ் வழக்குக்களும்” என்ற கட்டுரையிலே காலஞ் சென்ற வித்துவான் ஸ்ரீ.மு. ராகவய்யங்கார வர்கள் காட்டியுள்ளார்கள். பண்டைய இலக்கிய நூல்களும் வழக்குக்களும் தவிர இராமகாதையைப் பற்றிய சில அரிய குறிப்புகள், வான்மீகத்தே காணுதலை திவ்யப்ரபந்தங்களில் காணப்பெறுகின்றன.

எனவே, இராமகாதையைப் தமிழில் வடிக்குமுன், கம்பர் அக்காதை பற்றி வடமொழியிலும், பிற மொழிகளிலும், தமிழ் இலக்கிய நூல்களிலும், முக்கியமாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் உள்ளவை அனைத்தையும் நன்கு கற்றிருக்க வேண்டும் என்று கூறுதல் மிகையாகாது. இவற்றுள் திவ்யப்ரபந்தம், கம்பர் உள்ளத் திலேயே தோன்றிய இராமகாதையை வெகுவாக உருவாக்கியுள்ளது என்று நிச்சயமாகக் கூறலாம்.

கம்பர் தமது காவியத்துக்கிட்ட பெயர் “இராமாவதாரம்” என்பதே.

“நடைபி னின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடைநி கழந்த இராமாவ தாரப்பேர்த் தொடைநிரம்பிய தோறு மாக்கதை” என்ற அவரது அவையடக்கப்பாடல் இவ்வுண்மையை உரைத்து நிற்கும். “கோந்வஸ்மிந்” என்று தொடங்கி இத்தகைய குணங்களை உடைய புருடன் யார் என நாரதரை வினவித் தெரிந்து, அத்தகைய உத்தம புருஷன் ஒருவனின் சரிதம் கூறுவதாகவே வந்த வான்மீகம் போலன்றிப் பரம்பொருளின் அவதாரமாகவே தம் காப்பியத்தை அமைத்துக்கொண்டார் கம்பர் என்பது தெளிவு. ‘நாயகன் தோற்றத்தில்’ என்று

பரம்பொருளின் பல்வகை அவதாரங்களைக் குறித்து, இடையில் வந்த ‘இராமாவதாரப் பேர்’ என்று இராமகாதையைக் காட்டினார் கம்பர். வான்மீகரும் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்று குறித்துள்ளார் எனினும் கம்பரது காவியமே அவதாரமாகத் தொடங்குகிறது.

இராமகாதையைப் பரம்பொருளின் அவதாரமாகக் கொண்டே காவியம் அமைக்க முற்பட்டவராதவின், அப்பரம்பொருளின் அடியார்களின் அருளிச்செயல்களில் ஈடுபட்டு, அவ்வாழ்வார்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு தமது காப்பியத்தை அவர் இயற்றுதல் இயல்புதானே! ஆகையால், ஆதிகவியின் நூலில் காணுத சில நிகழ்ச்சிகள், அதினின்றும் மாறுபட்ட சில நிகழ்ச்சிகள் கம்பரது காவியத்திலே காணப்பெறுகின்ற மைக்கு மூலம் வேண்டின் நாம் திவ்ய ப்ரபந்தங்ஞக்குச் செல்லவேண்டும். இங்ஙனம் திவ்யப்ரபந்தம் கொண்டே பொருள் காண வேண்டிய பல இடங்கள் கம்பரது இராம காதையில் உள். அவற்றுள் மிக நுணுகி நோக்க வேண்டியவையாயுள்ள சில பகுதிகளை இங்கு காண்போம்.

கைகேயிக்கு வரம் கொடுக்க ஒருப்பட்ட தயரதன் ‘‘நிச்சயம் இவ்வரங்களின்டையும் உனக்குத் தருவேன். ஜியறவேண்டா,’’ “வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை என்றான்” எனக்கூறிய தாகக் கம்பர் காட்டுவார். கைகேயியைச் சுட்டி, “இராமன் உன்மைந்தன்” எனக்கூறுவது எங்ஙனம்? இராமன் கைகேயியின் மைந்தனன்றே! கோசலை குமரனல்லவா? எனினும், பெற்றவள் கோசலையாயினும் பேணி வளர்த்தவள் கைகேயிதான் என்னும் பொருளில் கூறியிருக்கலாமல்லவா? “தாய்கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் கேயன் மடந்தை” என்று நகர்
2

மக்கள் கூறுவதாகக் கம்பர் காட்டவில்லையா என்று ஒரு பதிலிறுக்க முற்படலாம். ஆனால், “பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும் உணங்குவா யல்லைநீ உறங்குவாய்” என்று தன்னைக் கடிந்து கூறிய கூனியை நோக்கி, “இராமனைப் பயந்த ஏற்கிடரு ணடோ?” என்று கைகேயி பதில் வினவியதாகக் கம்பர் கூறுவார். இதில் ‘பயந்த’ என்ற சொல்லை நோக்க வேண்டும். அச்சொல் ‘பெற்ற’ என்றே பொருள்படும். இச்சொல்லைக் கூற உரியவள் கோசலை ஒருத்திதானே! “கருமுகிற கொழுந்தெழில் காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” என்றும் “இருங்கடக்க கரதலத்தில் வெழுதரிய திருமேனி கருங்கடலைச் செங்கனிவாய்க் கோசலைஎன்பாள் பயந்தாள்” என்றும், இராமனைப் பயந்தவள் கோசலை என்று கம்பர் கூறியுள்ளாரே. பின் ஏன் இங்கு தயரதன் வாக்காக “உன் மைந்தன்” என்றும், கைகேயி வாக்காக “இராமனைப் பயந்த” என்றும் கூறினார்? தயரதன் ‘நம் அருமைமைந்தன்’ என்னுடே ‘உனது வளர்ப்புச் செல்வப்பிள்ளை’ என்னுடே ‘உன்மைந்தன்’ என்றான். அதற்கு ‘நீபெற்றமகன்’ என்னும் பொருளதே! அதேபோன்று ‘இராமனைப் பயந்தஏற்கு’ என்ற கைகேயின் வாக்கும் ‘இராமனைப் பெற்றெடுத்த எனக்கு’ என்றே பொருள் படும். எனவே, கோசலையைக் காட்டிலும் தனக்கே இராமனைப் பெற்ற உரிமையுண்டென்று கைகேயி பாராட்டி வந்தாள் என்பதும், அதை தயரதனும் ஒப்பினால் என்பது போதரும். தேவகி பெற்ற கண்ணனை அசோதை பெற்ற பிள்ளையாக உலகம் ஒப்பியது போன்றது இது. “என்ன நோன்பு நோற்றுள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்து வித்த இருங்கோ!” என்று அசோதை கூறியது போன்றே இங்கும், கைகேயி இராமனைத் தான் பெற்றதாகவே உரிமை பாராட்டினால்; ஸ்ரீஸஹஸத்யாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

தயரதனும் அதனை முற்றிலும் ஓப்பினன். இதுமட்டுமன்று, இராமனும், வனம் புகுவத வின்றும் தன்னைத் தகைந்த வசிட்டனிடம், “என்றனன் எந்தை இவ்வரங்கள் ஏவினேன் ஈன்றவள் யான் அது சென்னி யேந்தினேன்” எனக் கைகேயியைக் குறித்துத் தன்னை ஈன்றவளாகவே கூறுவதாகக் காட்டினார் கம்பர்.

இங்ஙனம், தயரதன் “உன் மைந்தன்” என்றும், கைகேயி “இராமனைப் பயந்த ஏற்கு” என்றும் கூறியதாகக் கம்பர் காட்டியமைக்கு மூலம், குலசேகரஆழ்வார் அருளிய “வன்றுளின் இனை வணங்கி” என்ற பாசுரத் திலே தயரதன் வாக்காக வரும் “உனைப்பயந்த கைகேயி” (பெருமாள் திரு. 9-1) என்ற வாசகமே. இவ்வாக்கு, கைகேயி பாராட்டிய உரிமையையும், அதனை ஓப்பியேயிருந்தான் தயரதன் என்பதையும் காட்டும். இதில் வரும் “உனைப்பயந்த” என்ற இனைமொழியைப் பகுத்து, ‘உன்’ என்பதைனை ‘மைந்தன்’ என்பதோடினைத்து, “உன்மைந்தன்” என்ற தயரதன் வாக்காகவும், “பயந்த” என்ற சொல்லை ‘இராமனை’ என்பதோடு இயைத்து, கைகேயியின் வாக்காகவும் அமைத்தார் கம்பர். குலசேகரரின் “உனைப்பயந்த கைகேயி” என்ற மொழியாட்சிக்கு வியாக்கியானமிட்டமை போன்றமைந்தன கம்பரின் வாக்குகள் என்று கொள்வதில் தவறில்லையன்றே! கைகேயியின் இத்தகைய உரிமையை மதித்தே, தன் தாய்மார்கள் மூவரையும் நேருமிடத்தெல்லாம் இராமன் முதலில் கைகேயியை வணங்குகிறான். “கேகயன் மாமகள் கேழ்கிளர் பாதம் தாயினும் அன்போடு தாழ்ந்து வணங்கி ஆயதன் அன்னை அடித்துக்கீண சூடு” என்றும், “கைகயன் தனைய முந்தக் காலுறப் பணிந்து மற்றை மொய்குழ விருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண் ஜெயனை” என்றும் கம்பர் காட்டுவர்.

சூர்ப்பணகை அரக்கி, இராமன் முன் பூநிஶபலேஷத்யாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

அவள் தோன்றுங்கால் தன் அரக்க வடிவுடனேயே தோன்றினால் என ஆதி காவியம் கூறும். அங்ஙனம் தோன்றிய அரக்கியின் உருவையும் இராமன் வடிவையும் அங்க அங்கமாக எதிரெதிர் காட்டி, இரண்டினும் மூன்றை வெகுநயம் படக் காட்டுவர் முனிவர். ஆனால், கம்பரோ “கோமகனும் அத்திசை குறித்தனன் விழித்தான்” என்று, இராமன் சூர்ப்பணகை யின் ஆழகு வடிவைக் கண்டு வியந்து, கண்ணிமை கூட இமையாது போனான் என்றும், வாய்விட்டு “அழகுக்கு அவதியுண்டோ” என்று கூறியதாகவும் காட்டுவர். இங்ஙனம் இருவர் கூற்றையும் ஒத்து நோக்குவார்க்குக் கம்பரது சூர்ப்பணகை வான்மீகரின் சூர்ப்பணகையல்ல என்ற முடிவுக்கு வர வெகுநேரம் தேவையில்லை. எவ்வகையிலும் இரு சூர்ப்பணகைகளையும் ஒன்றுக்க இயலாது. இனைக்க முயல்வது பரிகாசத்துக்கே இடமாகும். இத்துணையளவு முற்றிலும் வேறுபட்ட உருவத்தோடு சூர்ப்பணகையை எப்படிக் காட்டுகிறார் கம்பர் என்ற வினா, இயல்பிலே எழுக்கூடியது. காவிய ரசனைக்காகவும், நகைச்சுவைக்கு ஒரு களஞ்சையும் கம்பர் இங்ஙனம் அமைத்திருக்க லாம் என்று பண்டிதர் பலர் எளிதாகக் கூறிச் செல்வர். ஆனால், அது தானு உண்மை? மேற்கண்ட காரணங்களுக்காகச் சூர்ப்பணகையின் உருவை மாற்றவேண்டிய அவசிய மில்லையே! பின் எப்படிக் கம்பன் துணிவுடன் சூர்ப்பணகையை ஒரு பேரழகியாக நிறுத்துகிறார்? இதற்கு விடைகாண நாம், குலசேகரர் பத்துப்பாடலில் கூறிய இராமகாதைச் சுருக்கை நோக்க வேண்டும்.

“வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று

வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில்

வாங்கிக்

கலைவணக்கு நோக்கர்க்கி முக்கை நீக்கிக் கரணேடு தூடணை் தன் உயிரை வாங்கி” என்பது குலசேகரர் வாக்கு. ‘விருபாக்ஷி’ என வான்மீகி கூறிய சூர்ப்பணகையை “‘கலை வணக்கு நோக்கி’யாக, மானும் வெட்கித் தலை குளியும்படியான கண்ணழகியாகக் காட்டினார் சேரலர்கோன். இந்தரியங்களில் தலையாய கண்ணினை வருணிக்கும் முறையிலே, வான்மீகச் சூர்ப்பணகையினின்றும் முற்றிலும் மாறுபட்ட ஒரு அழகியான சூர்ப்பணகையைச் சுட்டிச் சென்றார் குலசேகரப்பெருமான். அந்த ஒரு குறிப்பாகிய சிறிய பொறியைத் தன் கற்பனைக் காற்றினால் ஊதிப்பரமனும் கண்டு வியக்கும் அழகியாக அவ்வரக்கியை வடித்தார் கம்பர். (குறிப்பு— “நுடங்கிடைச் சூர்ப்பணகா” (பெரியாழ். திரு. 3-9-8) என்று பெரியாழ்வாரும் சூர்ப்பணகையை இடையழகுடையவளாகவே குறிப்பிட்டுள்ளார்.)

இவ்விரண்டு எடுத்துக்காட்டுக்களும், பாத்திர அமைப்பைக் கம்பர் திவ்ய ப்ரபந்தங்களை ஆதாரமாகக் கொண்டு அமைத்தார் என்பதைக் காட்டும். இதுபோல, நிகழ்ச்சி முறையிலும் எவ்வாறு கம்பர் அருளிச்செயல்களை அடிப்படையாக கொண்டுகூறினார் என்பதைப் பார்ப்போம்.

தேவர்தம் குறைதீர்க்கப் பரமனுன விஷ்ணு அவதரிக்க வாக்களித்த விவரத்தை கம்பர் திரு அவதாரப்படலத்தில், தயரதன் மகப்பேறு வேண்டுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே, வானுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக வசிட்டர் மனக்கண்ணில் கண்ட காட்சியாகக் காட்டுகிறார். அந்திகழ்ச்சி முற்றிலும் இங்கு விஷயமான்று. அது நிகழ்ந்த முறையைக் கம்பர் காட்டியமை அறிஞர்க்குப் பெருவிருந்தாகும்.

அமர்கள் பிரமணேடு கடுவமர் கண்டனைக் கண்டு அபயம் வேண்ட, நீலகண்டனும் தன் செயலின்மையைக் கூற, அனைவரும் பரந்தாமனைத் துதிக்க முற்படுகின்ற

னர். இங்ஙனும் தேவர்கள் நாராயணனை வேண்டுவதும், அவன் அவர்கள் கூப்பீடு கேட்பதும் அவனது விழுக (அவன் பாற்கடவில் பள்ளி கொண்டுள்ள) நிலையிலேயாதலின், அவ்வுண்மையைக் காட்டவே கம்பர்,

“திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான் மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் கரகம லம்குவித் திருந்த காலையில்”

என அவனது பாற்கடற்பள்ளியைச் சுட்டிக் கூறினார். பரமன் கலுழன்மேல் ஊர்ந்து ‘திருவொடும் மருவித்’தோன்றினால் என்றார் கம்பர், பிராட்டி முன்னாக அவனைப்பற்ற வேண்டும் என்பது காட்ட. அவன் புள்ளூர்ந்து நின்ற நிலையிலே அமரர் தங்கள் குறையைக் கூறவில்லை. பரமனை வணங்கி, மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர். பரமன் கலுழன்தோன் நின்றும் இறங்குகிறார். அந்திலையிலும் அமரர் தம் குறை கூறவில்லை. எம்பெருமான் அடியிட்டுச் சென்று, வானுயர் மண்டமொன் நிலே இடப்பெற்ற அரியாசனத் தைக் கிட்டி, அதில் ஏழுலகும் தன் தனிக்கோல் செல்லவிருக்கும் பாணியில் வீற்றிருக்கிறார்.

“சென்னிவான் தடவு மண்டபத்துச் சேர்ந்தரி துன்னுபொற் பீடமேல் பொலிந்து தோன்றி னுன்” என்பது கம்பர் வாக்கு.

பின்னர், விதியும் விண்ணுனோரும் அரக்கர் கொடுமை கூற, பரமன் மேல் வினவதற்கிடமின்றி, இதழியந்தெரியலான் பரமனை நோக்கித் தாம் கொடுத்த வரங்களே தங்களுக்கு எமாகு விளைந்தமை கூறி, அபயம் வேண்டுகிறன் என, நிகழ்ச்சி முறை கூறப் பெறுகின்றது. அமர்கள் பரமன் தோன்றிய வடனேயோ, அன்றி அவன் கருடன் தோன் நின்றிழிந்து தங்கள் குழுவோடு இருந்த காலையிலோ தம் குறை கூருது, ஏன் அவன் பீடம் பொலிய அமர்ந்த பின் கூறினா? அது மரியாதைக்காக என்று எளிதில் கூறிவிடலாம்.

பொருத்தமான விளக்கமுங்கூட. ஆனால், உண்மை அதுவா?

விண்ணவர் தசமுகன் அழிவை வேண்டி நின்றனர். அப்போதுதான் அவர் பழிநீங்கும். எனவே, பரமன் இராவணனை அழிப்பதாக வாக்களித்தால், அவ்வாக்கு அவனுலும் எக்காரணத்தையிட்டும் கழிக்க முடியாதபடி இருத்தல் வேண்டுமென விரும்புகின்றனர் தேவர்கள். இப்பேருண்மைதான் இதில் பொதிந்து கிடக்கின்றது. அவ்விதந்தான் அவன் அறுதியிட்டாக வேண்டுமா, என வினவலாம். இதற்கு விடை வேண்டுமானால் நாம் ஆண்டாளின் பாடல் ஒன்றைப் பார்க்க வேண்டும். ‘மாரிமலைமுழைஞ்சில்’ என்ற திருப்பாவைப் பாடவின் இறுதியில்,

“கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராந்தருள்” என ஆயர் மகளிர் வேண்டுகிறார்கள். இதற்கு வியாக்கியானமிட்ட வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை “இந்த ஸிம்ஹாஸனத்திலிருந்து நினைப்பிட்ட தென்றால் அறுதியாயிருக்கை” என்று உரையெழுதினார். “தர்மாஸனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்லவொன்னை திறே! இது தான் தர்மாதிப்பீடுமிறே! ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆஸந்ததிலே இருந்து நினைப்பிட்டதென்றால் தப்பாதாப்போலே!” என்பது விளக்கவுரை. எனவே, ஆயர்மகளிர் கண்ணனை அழைக்க, அவன் வந்து நின்ற நிலையிலேயே வந்த காரியம் என்னவென்று கேட்க, அப்பெண்கள் “இப்படிக் கேட்டால் போதாது. அதோ அந்த அரியாசனத்தே போய் இருந்துகேட்கவேணும்” என்று கூறினார்களாம். காரணம் அவ்வாசனத்தே இருந்து அவன் சங்கல்பம் செய்தால் அதை அவனுலும் மீற முடியாது என்பதனால்.

ஆண்டாளின் பாடவில் உள்ள இந்த உட்கருத்தை உள்ளத்திலே தேக்கித்தான், தேவர் குறையை அரியாசனத்தே இருந்து கேட்டு பூஷைலேஶத்யாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

அவ்வாதனத்திருந்தே,

“வஞ்சகர் தந்தலை அறுத்து இடர் தணிப்பன்” என்று பரமன் அறுதியிட்டதாகவும் காட்டினர் கம்பர்.

கடைசியாக, மிக நுணுக்கமான தொன்றைக் காண்போம். இராவணன் வதைப் படலத்திலே வரும் பாடல் ஒன்று.

“அக்க ணத்தில் அயன்படை ஆண்டகை சக்கரப் படையோடும் தழிலீச் சென்று புக்க தக்கொடி யோனுரம் பூமியும் திக்க ணைத்தும் விகம்பும் திரிந்தவே”

(அயன் படையை மூலமந்திரம் தன்னெடும் மூட்டுகின்றான் இராமன்.) “அவ்வயன் படை (ப்ரஹ்மாஸ்தரம்) வானும் மண்ணும் சூல, இராமனது சக்கரப் படையோடும் தழுவிச் சென்று, இராவணன் மார்பிடைப் புக்கது” என்பது பாடவின் பருப்பொருள்.

இராமகாதையில் பரமனின் பஞ்சா யுதங்களில் எதுவும் பயன்பட்டதாக ஆதிகவி கூறவில்லை. வேறு இராமாயணங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கம்பரோ, அனைத்தையும் அழிக்கும் என்று கூறப்பெறும் அயன்படை, சக்கரப்படையுடன்சென்று இராவணன் உரம் புகுந்தது என்கூறுகின்றார். எங்குனம்?

திருமாலின் திருக்கையிலுள்ள அறவாழிப் படை, அவன் எப்போது யாரை முடித்துவிடவேண்டும் எனத் தன் திருவுள்ளத் திலே இறுதியாக நினைக்கின்றுகே அப்பொழுதே, அவனுள்ளம் கருதிய இடத்துச் சென்று, அவனது நினைப்பை நிறைவேற்றி, மீண்டும் அவன் வலத்திருக்கரத்தில் வந்தமரும் என்பது நூற்கொள்கை. இதுவே அத்திருவாழி யின் இயல்பு. இதனையே,

“கைந்தின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது” என்று நம்மாழ்வார் கூறினார். ‘கருதும் இடம் பொருது கைந்தின்ற சக்கரத்தன்’ என்று பொருள்கோள்.

பிராட்டி இராவணனை நோக்கி, “உன்னுபாமுடல்”.

“பத்துள தலையும், தோரும் பலபல, பகழி தூவி வித்தக வில்லினுற்குத் திருவிளை யாடற் கொத்த சித்திர இலக்க மாகும்” எனக் கூறினால்லவா? அவ்வாக்குப் பழுதாகாமல், “மாயனிராவணன் மேல் சரமாரி தாய்தலை அற்று அற்று வீழ்த்தொடுத்து” ஜயன் முதலில் விளையாடினான். ‘விளையாட்டு இவ்வளவு போதும், இனி இவனை முடித்து விடவேண்டியதுதான்’ எனப் பரமன் என்ற நிலையில் இறுதியாக நினைக்கிறுன்; உடனே திருவாழி செயல்படுகின்றது. அவதார மூர்த்தி என்ற நிலையில் இராமன், அயன்படையை அதற்குரிய மூலமந்திரத் தோடு மூட்டி எய்கிறுன். சக்கரப்படை இராவணன் உரத்தை அறுக்க, அயன்படை தங்கு தடையின்றி உள்ளே நுழைகின்றது. இராவணன் வீழ்கிறுன். கம்பரின் இப்பாடல் நம்மாழ்வாரின் வாக்கை அடிப்படையாகக் கொண்டே எழுந்தது.

மேற்காட்டியவையெல்லாம், தில்ய ப்ரபந்தங்களை ஊடுருவி நோக்கி, அவற்றில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் வந்த பேருண்மைகளையெல்லாம் உள்ளத் திலே தேக்கிக்கொண்டே இராமாவதாரக் காவிய அரங்கையும் சமைத்துப் பாத்திரங்களையும் வடித்தார் கம்பர் என்பதைக் காட்டும்.

கம்பர் பயபக்தியோடு இராமனை உள்திருத்தி, தன் கதையை அவனே நிகழ்த்திக் காட்டக்கண்டு, தனது இராமாவதாரத்தைக் கூறினார் என்று கூடசெசால்லலாம். “செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம்” என்ற கம்பரது வாக்கே இக்கூற்றை ஓரளவு உணர்த்தி நிற்கும். (உணர்வு என்ற பத்தை பரம்பொருளாகவே கம்பர் கூறுவர். ‘தோய்ந்தும்’ பாடலில் உணர்வே என இந்திரன் இராமனை விளிக்கின்றன்). இங்கே திருமங்கை ஆழ்வார் “உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து” என்றவிடத்து, உணர்வு

என்பது எப்பொருளதோ அதே போன்று கொள்ளலாம். கம்பர் ஒரு ராம பக்தனாகவே தான் இராமாவதாரத்தைப் பாடினார் என்பதற்கு “பத்தர் சொன்னவும்” என்ற அவரது வாக்கே சான்று. இத்தகைய உள்ப்பாங்கோடு அவரது இராமாவதாரத்தை நோக்கும் அறிஞர்க்கு இன்னும் பற்பல சீரிய புதையல் இலக்காகும் என்பதில் ஜயமில்லை.

ஜாதாபராத₄மபி மாமநுகம்ப்ய கேடுதே₃!
கேடுப்தரீயதீ₃த்வமஸி யுக்தமிதீ₃ம் ப₄வத்யா:
வாத்ஸல்யநிர்ப₄ரதயா ஜநந் குமாரம்
ஸ்தந்யேந வர்த்த₄யதி த₃ஷ்டபயோத₄ரா₃பி॥
(கேடுதூாஸ்துதி-27)

கோதைப்பிராட்டியே! குற்றம் புரிந்த வனுயினும் அடியேனை உமது கருணைக்கிலக் காக்கிக் காத்தருள்வீரானால், அது உமக்குப் பொருத்தமானதே! எப்படி தாயானவள், கைக்குழந்தை பால்குடிக்கும் போது தனது மூலையைக் கடித்துத் துன்பம் விளைவித்தாலும் அதைக் கணிசியாமல் அன்பின் மிகுதியினால் அக்குழந்தையை மூலைப்பாலினால் போவிக் கிருளோ, அப்படியே அபராதம் செய்தவனு யினும் அடியேனை நீர் தண்டிக்காமல் காத்தருள வேண்டும். தாயானவள் குழந்தை தன்னைக் கடித்ததற்காகச் சினம் கொள்வதில்லை. மாருக வாத்ஸல்யத்தாலே மேலும் அக்குழந்தையை பாலுட்டி வளர்க்கிறுள். அது போல் நீர் அடியேனுடைய பாபங்களைப் பார்த்து அடியேனைக் கைவிடாமல் செய்த குற்றங்களை நற்றமாகவே கொண்டு காத்தருளவேண்டும் என்று வேண்டுகிறார் வேதாந்ததேசிகர்.

அட்டையில் லேவை ஸாதிப்பவர் –
சிக்கில்கிடாரம் மணவாளமாமுனிகள்

ஜாதிது₃ஷ்டம் க்ரியாது₃ஷ்டம் காலாஸ்ரயவிதூ₃ஷிதம்
ஸம்ஸர்க்காப்ரயது₃ஷ்டம் வா ஸஹ்ருல்லேக₂ம் ஸ்வப₄ாவத:॥

சில பதார்த்தங்கள் ஜாதிதுஷ்டம், சில கார்யத்தால் துஷ்டம், சில காலத்தினால் துஷ்டம், சில சேர்க்கையினால் துஷ்டம், சில ஸஹ்ருல்லேகம், சில இயல்வான தன்மையால் துஷ்டமாகும். அதெந்நணேயன்னில்;

ஸஹாநம் க்ருஞ்ஜிநம் சைவ பலாண்டும் கவகாதி₃ ச
வார்தாகநாலிகாலாபு₃ ஹ்யவேயாஜ்ஜாதிதூ₃ஷிதம்॥

பூண்டு, முள்ளங்கி, வெங்காயம், நாய்க்குடை, வெண்கத்தரி, தாமரைத்தண்டு, சுரைக்காய் ஆகியவை ஜாதிதுஷ்டம்.

“ந ப₄க்ஷயேத் க்ரியாது₃ஷ்டம் யத்த₃ருஷ்டம் பதிதாதி₃பி₄:”
பதிதன் முதலியவர்களால் பார்க்கப்பட்டது கார்யத்தால் துஷ்டம். இதனை தேசிகன் “தீயவர் கண் படுஞ்சோறும்... நண்ணுச் சோறே” (ஆஹார நியமம் 2) என்று கூறியுள்ளார்.

காலது₃ஷ்டம் து விஜ்ஞேயம் அஸ்நேஹாக்தம் சிரஸ்தி₂தம்
த₃தி₄ ப₄க்ஷயவிகாரஸ்ச மது₄வர்ஜம் ததி₃ஷ்யதே॥

நெய், எண்ணேய் சேர்க்கப்படாத பதார்த்தங்கள் வெகுநேரமிருந்தால் காலதுஷ்டமாகும். தயிர், தேன்குழல் முதலிய பக்ஷணங்கள், தேன் ஆகியவை காலதுஷ்டமாகாதவை. மநுவும்

யத்கிஞ்சித் ஸநேஹஸம்யுக்தம் ப₄க்ஷயம் பே₄ாஜ்யமக₃ர்ஹிதம்।

தத்பர்யுஷிதமப்யாத்₃யம் ஹவிஃஸேஷம் ச யத்₃ ப₄வேத்ஃ॥ (5-24)

என்று கூறியுள்ளார். அதாவது எண்ணேய் ஸம்பந்தப்பட்ட பதார்த்தங்களும், ஹோமம் செய்த மிகுதியும் முதல் நாளுடையதாயினும் உண்ணலாம். அது மட்டுமல்லாமல், அதிகநாள்களுகியிருந்தாலும் எண்ணேய் ஸம்பந்தப்படா திருந்தாலும் அரிசிமாவு, கோதுமைமாவு இவைகளை த்விஜூர்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்பதனை “சிரஸ்தி₂தமபி தவாத்₃யமஸ்நேஹாக்தம் த₃விஜூதி₃பி₄:”

யவகே₃ாதூ₄மஜம் ஸர்வம் பயஸ்ரஸைவ விக்ரியா॥” (5-25)

என்ற ப்ரஸோகத்தில் கூறியுள்ளார்.

ஸாராலஸாநஸம்ஸ்ருஷ்டம் பீஷுஷாதி₃ஸமந்விதம்

ஸம்ஸர்க்காத்₃தூ₃ஷ்யதே தத்₃தி₄ ஶாதி₃ரோச்சி₂ஷ்டவதூ₃கரேத॥

ஸாராபாநம் (கள்), பூண்டு இவைகள் சேர்ந்த பதார்த்தங்கள், சீம்பால் கலந்த பதார்த்தங்கள் சேர்க்கையினால் துஷ்டமான பதார்த்தங்களாகும். ஆதலால் ஶாதி₃ரனின் உச்சிஷ்டம் போலே இவை விலக்கத்தக்கவைகளாகும்.

விசிகித்ஸா து ஹ்ருத₃யே யஸ்மிந்நந்நே ப்ரஜாயதே

ஸஹ்ருல்லேக₂ம் து விஜ்ஞேயம் பீஷுஷாதி₃ஸ்வப₄ாவத:॥

எந்த அந்நத்தைச் சாப்பிடலாமோ, சாப்பிடக்கூடாதோ என்று ஸந்தேஹம் பூஷைலேஶதூயாதரம்— ஆகஸ்ட் 2009

எழுகிறதோ, அந்த அந்நம் ஸஹ்ருல்லேகம் எனப்படும். அதனைப் புசிக்கக்கூடாது. சீம்பால் ஸ்வபாவதுஷ்டம் எனப்படும். ஆதலால் அதனைப் பருகக்கூடாது.

விலக்ஷணமோகநாதிகாரி நிரணயத்தில் ஏறும்பியப்பா

“ஸராநம் மத்யமாம்ஸாநி மூலகம் க்ரங்ஜநம் ததா

திலபிஷ்டம் ததா ஸீக்ரும் பில்வம் கோஸாதகீம் ததா॥

அலாபு ஸ்வேதவார்த்தாகம் விட்வநீகம் ததைவ சா

ஏவமாதீந்யபுஷ்யாணி ஸாஸ்தரதுஷ்டாநி யே நரா:॥

என்கிற ப்ரமாணத்தைக்கொண்டு வெள்ளைப்பூண்டு, கள், ப்ராணிகளின் மாம்ஸம், முள்ளங்கி, வெங்காயம், முருங்கை, வில்வம், காட்டுப்புடலை (பேய்ச்சரை), சுரைக்காய், வெண்கத்தரி முதலியவற்றை ஜாதிதுஷ்டங்கள் என்று காட்டியுள்ளார்.

கீழே எடுக்கப்பட்ட பதாரத்தங்களில் மாம்ஸத்தை அறவே ஒதுக்கவேண்டுமென்பதை மநுமஹர்ஷி “ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேந யோ வர்த்தயிதுமிச்சதி... ததோடந்யோ நாஸ்த்யபுண்யக்ருத்” (5-52) (வெளிஞாருவன் பிறிதொன்றின் மாம்ஸத்தினால் தன்னுடலை வளர்க்க எண்ணுகிறுனே, அவனைவிடப் பாபி எவனுமில்லை.) என்ற ஸ்லோகத்தில் காட்டியுள்ளார். இவ்விடத்தில் வள்ளுவரின் புலால் மறுத்தல் என்கிற அதிகாரத்திலுள்ள

“தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்”

(தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் பிறிதோருயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருளுடையவனும் இருக்கமுடியும்.)

“உண்ணுமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்

புண்ணுது உணர்வார்ப் பெறின்”

(ஆராய்ந்தறிவாரைப் பெற்றுல், புலால் பிறிதோர் உயிரின் புண் என்பதால் அதனை உண்ணுமலிருக்க வேண்டும்.) என்ற குறள்கள் (251,257) நினைக்கத்தக்கவை.

அநுமந்தா விஶரஸிதா நிஹந்தா க்ரயவிக்ரயீ

ஸம்ஸ்கரத்தா சோபஹரத்தா ச கடாதுகப்சேதி கடாதகா:॥ (5-51)

என்ற ஸ்லோகத்தில் மநுவானவர் “ஓரு ஜந்துவை ஹ்ரிம்ஸிக்க உத்தரவு கொடுப்பவன், அங்கங்களை ஆயுதங்களால் தனித்தனியாக வெட்டுப்பவன், கொல்பவன், மாம்ஸத்தை விற்பவன், அதனை வாங்குபவன், அதைச் சமைப்பவன், அதைப் பரிவேஷணம் செய்பவன் (பரிமாறுபவன்), உண்பவன் ஆகிய அனைவரும் பாதகர்கள்” என்று கூறியுள்ளார்.

இக்காலத்தில் பாமரமக்கள் ‘‘கொன்றுல் பாபம் தின்றுல் போகும்’’ என்ற பழமொழியைக் கொண்டு ‘புலால் உண்டால் பாபம் இல்லை’ என்று கூறுவது தவறு என்பது இந்த (5-51) ஸ்லோகத்தினால் தெளிவாகிறது. ‘கொன்றுல் பாபம் தின்றுல் போகும்’ என்பதற்கு செய்த பாபம் அநுபவத்தால் கழியும் என்பதே பொருளாகும்.

வர்ஷே வர்ஷேடச்வமேதே_४ந யோ யஜேத ஶதம் ஸமா:।

மாம்ஸாநி ச ந க_२ாதேத்_३ யஸ்தயோ: புண்யப_२லம் ஸமம்॥ (5-53)

நாறுவருடம் வரை வருடந்தோறும் தவருமல் அஸ்வமேதயாகம் செய்கிறவனுக்கும், தன் வாழ்நாள் முழுவதும் மாம்ஸம் உண்ணுமைல் இருக்கிறவனுக்கும் ஸமமான புண்ணியம் உண்டாகும்.

இந்த மநுவசநுத்தை மனத்திற்கொண்டே வள்ளுவர் ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஓன்றன் உயிர் செகுத்து உண்ணுமை நன்று’ (ஹவிஸ்ஸைச் சேர்த்து ஆயிரம் வேள்வி செய்வதைவிட ஓன்றன் உயிரைப் போக்கி உடலைத் உண்ணுதிருப்பது நல்லது) என்று திருக்குறளில் (259) கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில் ஸாமாந்யர்கள் கேட்கக்கூடிய சில ஆகேஷபங்களுக்குத் தெளிவான விளக்கத்தை ஏறும்பியப்பா விலக்ஷணமோகாதிகாரி நிர்ணயத்தில் காட்டியுள்ளார். அவற்றையும் இவ்விடத்தில் தெரிவிக்கிறோம்.

ஆகேஷபம்-1

அனைவரும் சக்ரவர்த்தித் திருமகனை ஆசாரப்ரதாநர் என்று புகழ்கின்றனர். அப்படி ப்ரஸித்திபெற்ற ராமனைப்பற்றி ஸீதையிடம் தெரிவிக்கும் ஹநாமாந்-

“ந மாம்ஸம் ராக_४ வோ பு_४ங்க்தே ந சாபி மது_४ ஸேவதே

நைவ த_३ம்சாந் ந மசகாந் ந கீடாந் ந ஸீஸ்ருபாந்

.... த்வத்_३க_३தே நாந்தராத்மநா॥ (ரா.ஸ. 36-41,42)

(தேவி! உம்மிடத்தில் ஈடுபட்டிருக்கும் திருவுள்ளத்தையுடைய) ராமபிரான் மாம்ஸம் உண்பதில்லை; மது அருந்துவதில்லை; (உடம்பில் ஊரும்) ஈக்களையும், கொசுக்களையும், புழுக்களையும், பாம்புகளையும் ஸரீரத்திலிருந்து தள்ளுவதில்லை) என்று கூறியுள்ளார். ஸீதையைப் பிரிந்த துக்கத்திலுள்ள ராமன் மாம்ஸம் சாப்பிடவில்லை என்றால் அவன் பிராட்டியோடு கூடியிருந்த காலத்தில் மாம்ஸம் சாப்பிட்டான் என்று தானே தேறுகிறது. தாமஸம் ஸ்தாபநம் (தர்மத்தை நன்கு நிலைநிறுத்த) அவதரித்த ராமபிரான் செய்த இச்செயலைப் பின்பற்றி நாழும் மாம்ஸத்தை உண்ணலாமல்லவா?

ஸமாதாநம்:

பெருமாள் எனப்படும் ராமபிரான் ஸாமாந்ய தர்மத்தில் ஊன்றியவர். அவர் அந்தந்த வர்ணத்தவர்களுக்கென்று ஸாஸ்தரம் எதை விதித்ததோ அதைச் செய்வதில் நோக்குடையவராயிருந்தார். ராமபிரான் கஷத்ரிய வர்ணத்திலே பிறந்தபடியாலே அதற்குச் சேர மாம்ஸத்தையும், அரசர்களுக்குரிய பலவிதநறுமணைம் மிக்க மலர்களின் ஸாரமான மதுவையும் நுகர்ந்தாரேயன்றி, தன்னுடைய வர்ணத்துக்குப் புறம்பாக மதுமாம்ஸங்களை ஏற்றுர் என்று கூறமுடியாது. யுத்தகளத்தில் போர்புரியும் அரசர்களுக்கு விதித்ததை நாம் ஏற்கக்கூடாது. ஒவ்வொரு வர்ணத்தவர்களுக்கும் சில ஏற்றத்தக்கவையாயும், சில புறக்கணிக்கத்தக்கவையாயும் இருக்கும்.

எம்பெருமானை அடைவதற்கு புண்ணியமும் தடை என்று கருதும் நாம் பாபத்தைச் செய்யத்துணியலாமா? சக்ரவர்த்தித் திருமகன் வர்ணதார்மிகள் என்ற பூஷைலேஶதூயாதரம்— ஆகஸ்ட் 2009 9

வகுப்பைச் சார்ந்தவன்.நாம் தாஸவ்ருத்திகள் என்ற வகுப்பில் உள்ளவர்கள்.

ஸத்த்வகுணமே நிறைந்தவர்களாய், க்ராமம் குலம் ஆகியவற்றுல் வரும் பெயர்கூட அநர்த்தத்தை விளைக்கும் என்று கருதி எம்பெருமானுடையவும், அடியார்களுடையவும் ஸம்பந்தம் தோற்றும்படி வ்யபதேசிக்கப்படுமவர்களான பரமைகாந்திகள் மனத்தாலும் தாழ்ந்ததான் இப்பதார்த்தங்களை நினைக்கக்கூடாது.

மேலும், அவதாரகாலத்தில் எம்பெருமான் செய்த செயல்களை எல்லாம் நாம் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது. க்ருஷ்ணன் வெண்ணெய் திருடினுன். ஆதலால் நாமும் திருடலாமா என்று கேட்கக்கூடாது. எம்பெருமான் திருடினுன் என்று கேட்கும் போதே நமது பாபங்கள் திருடப்படுகின்றன. எம்பெருமான் திருடினுல் அது குற்றமாகாது. நாம் திருடலாமா என்று நினைத்தாலும் அது குற்றமேயாகும். அவதாரகாலத்தில் செய்த செயல்கள் அவனுல் மட்டுமே செய்யக்கூடியவை. அவன் எது செய்தாலும் அது சரியானதே. மேலும் அவனுடைய செயல்கள் எல்லாம் ‘ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ என்கிறபடியே திவ்யமானவையேயாகும்.

ப்ரபந்நர்களுடைய தார்மம் வேறு. கஷத்ரியர்களின் தார்மம் வேறு. ஆதலால் இவ்விஷயத்தில் குழப்பமடையத் தேவையில்லை. பண்டைக்குலத்தைத் தவிர்ந்து தொண்டைக்குலத்தில் புகுந்தவர்களுக்கு நிஷித்த தரவ்யங்கள் நினைக்கத்தக்கவையல்ல.

முன் காலத்தில் கார்த்தவீர்யார்ஜூநன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனைப் பற்றிக்கூறும் போது ரகுவம்ஶாத்தில் (6-39) “அகார்யசிந்தாஸமகாலமேவ ப்ராது₃ப்ப₄வந்ஸ்சாபத₄ர: புரஸ்தாத்” என்று ‘அவனுடைய நாட்டிலுள்ள ப்ரஜைகள் கெட்டசெயலை மனத்தால் நினைக்கும் போதே அவர்களது முன்னிலையில் வில்லேந்தியவனுய்த் தோன்றி அவர்களை தண்டித்துத் திருத்த முற்படுவன்’ என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் தீயசெயல்களை மனத்தால் நினைப்பதும் தவறு என்று உணரலாம். ஆதலால் மாம்ஸத்தை உண்ணலாமா என்று கேள்வி கேட்க நினைப்பதும் கூடத் தவறேயாம்.

ஆகேஷபம்-2

“ஸர்வம் கூலவிதம் ப்ரஹ்மம்” (காண்கிற இவையனைத்தும் ப்ரஹ்மமன்றே) முதலான உபநிஷத் வாக்யங்களினுல் அனைத்துலகும் ப்ரஹ்மாத்மகம் என்று தேறுகிறதல்லவா. உலகிற்கே உயிராகவிருப்பவன் எம்பெருமான். உலகனைத்தும் அவனை விட்டுப்பிரியாத ப்ரகாரமாக உள்ளது. இவ்வுலகில் எம்பெருமானுடைய ஸம்பந்தமில்லாத பொருள் எதுவுமே இல்லை. எம்பெருமானை உயிராகக் கொண்டு விளங்கும் பொருள்களில் வெங்காயம், உள்ளிப்பூண்டு, முருங்கை, முள்ளங்கி ஆகிய சிலவற்றை மட்டும் எப்படி விலக்குவது. பகவத் ஸம்பந்தம் உள்ளதெல்லாம் நமக்குக் கைக்கொள்ளத்தக்கதல்லவா? அனைத்திற்கும் எம்பெருமானேடு தொடர்பு ஒத்திருக்கச்செய்தே சிலவற்றை மட்டும் புறக்கணிப்பது பொருந்தாதாகையால் வெங்காயம் முதலானவை உண்ணைத்தக்கவை என்று கொள்ளலாமல்லவா?

ततः श्रीरङ्गराजस्य श्रीमतशेषशायिनः ॥
 पादारविन्दे परमे भक्ताभीष्टप्रदे शुभे ।
 सौवर्णकाहलाकारे जड्वे दिव्ये च जानुनी ॥२९॥
 कदलीकाण्डकान्तोरुगलं चातिसुन्दरम् ।
 काञ्चनाम्बरखण्डाभ्यां कमनीयकटीतटम् ॥३०॥
 दिव्यं सनाभिमध्यञ्च त्रिवल्या शोभितोदरम् ।
 लक्ष्मीकेलिगृहं रम्यं ललितं कौस्तुभश्रिया ॥३१॥
 वक्षःस्थलं मनोहारि वैजयन्त्या विभूषितम् ।
 ग्रैवेयभूषारुचिरं कण्ठं कम्बुसमाकृतिम् ॥३२॥
 उपधानीकृतं बाहुमुत्तमाङ्गसमीपतः ।
 दक्षिणं च तथा जानुविश्रान्तं दक्षिणं भुजम् ॥३३॥
 पद्माभिरामवदनं पद्मपत्रेक्षणद्वयम् ।
 सुभ्रूयुगं सुनासं च सुकपोलतलद्वयम् ॥३४॥
 सुन्दरं चुबुकं चापि सुस्मिताधरपल्लवम् ।
 कान्तकुण्डलसंशोभिकर्णपाशयुगं तथा ॥३५॥
 सुललाटं च तत्रोर्ध्वपुण्डं चापि ललाटिकाम् ।
 सर्वाधिराज्यपिशुनं सवदेवनमस्कृतम् ॥३६॥
 दिव्यरत्नकिरीटं च दर्श दर्श पुनः पुनः ।
 मुनिवाहनयोगीन्द्रसूक्त्युच्चारणपूर्वकम् ॥३७॥
 आपादचूडं संसेव्य सर्ववियवभोग्यताम् ।
 श्रीरङ्गराजं शरणं प्रार्थयन्तं भजामि तम् ॥३८॥

ததः ஸ்ரீரங்கராஜஸ்ய ஸ்ரீமதஸ்ரேஷபாயிநः: 28

பாத₃ரவிந்தே₃ பரமே ப₄க்தாபீ₄ஷ்டப்ரதே₃ ஶரைபே₄ ।

ஸெலாவர்ணகாஹலாகாரே ஜங்கே₄ தி₃வ்யே சஜாநுநீ॥ 29

கத₃லீகாண்ட₃காந்தோருயுக₃ளம் சாதிஸைந்த₃ரம் ।

காஞ்சநாம்ப₃ரக₂ண்ட₃ாப்₄யாம் கமநீயகமத்தடம்॥ 30

தி₃வ்யம் ஸநாபி₄மத்₄யஞ்சத்ரிவல்யா ஶேராபி₄தோத₃ரம் ।

லக்ஷ்மீகேவிக்ருஹம் ரம்யம் லலிதம் கெளஸ்துப₄ஸ்ரியா॥ 31

வகஷஸ்ஸ்த ₂ லம் மநோஹாரி வைஜயந்த்யா விடு ₄ ஷிதம்।	
க்க்ரைவேய ₄ பூஷாருசிரம் கண்ட ₂ ம் கம்பு ₃ ஸமாக்ருதிம்॥	32
உபத ₄ ாந்க்ருதம் ப ₃ ாஹ ₄ முத்தமாங்க ₃ ஸமீபத: ₁	
த ₃ க்ஷிணம் சதத ₂ ாஜாநுவிப்ராந்தம் த ₃ க்ஷிணம் பு ₄ ஜம்॥	33
பத் ₃ மாபி ₄ ராமவத ₃ நம் பத் ₃ மபத்ரேக்ஷணத் ₃ வயம்।	
ஸாப் ₄ ரூயுக ₃ ம் ஸாநாஸம் சஸாகபோலதலத் ₃ வயம்॥	34
ஸாந்த ₃ ரம் சுபு ₃ கம் சாபி ஸாஸ்மிதாத ₄ ரபல்லவம்।	
காந்தகுண்ட ₃ லஸம்ஶோபி ₄ கர்ணபாஸாயுக ₃ ம் தத ₂ ா॥	35
ஸாலலாடம் சதத்ரோர்த் ₄ வபுண்ட ₃ ரம் சாபி லலாடிகாம்।	
ஸர்வாத ₄ ராஜ்யபிஶாநம் ஸர்வதே ₃ வநமஸ்க்ருதம்॥	36
தி ₃ வ்யரத்நகிரீடம் சத ₃ ர்ஸம் த ₃ ர்ஸம் புந: புந:।	
முநிவாஹநயோகீந்த ₃ ரஸாக்த்யுச்சாரணபூர்வகம்॥	37
ஆபாத ₃ சுட ₃ ம் ஸம்ஸேவ்ய ஸர்வாவயவபேபோ ₄ க ₃ யதாம்।	
ஸ்ரீரங்க ₃ ராஜம் ஸரணம் ப்ரார்த்த ₂ யந்தம் புஜாமி தம்॥	38

பொழிப்புரை: பிறகு, பெரியபிராட்டியாரோடு எப்பொழுதும் கூடியிருப்பவரும் திருவநந்தாழ்வான் மீது ஶயநித்திருப்பவருமான பெரியபெருமானுடைய - அடியார்கள் வேண்டுவதை அளிப்பவையும் மங்களமானவையும் மேலானவையுமான திருவடித்தாமரைகளையும், பொன்னைலான காஹளம் என்னும் வாத்யம் போன்ற கணைக்கால்களையும், அழகிய திருமுழந்தாள்களையும், வாழூத்தண்டு போன்ற அழகிய திருத்துடைகளையும், பொன்னைலான திருப்பரியட்டங்களால் விளங்கும் அழகிய இடைப்பகுதியையும், திவ்யமானதும் திருநாபீகமலத்துடன் கூடியதும் உத்தம புருஷலக்ஷணமான த்ரிவலி எனப்படும் மூன்று கோடுகளால் விளங்குகின்றதுமான திருவயிற்றையும், பெரியபிராட்டியாருக்கு விளையாடுமிடமானதும் கெள்ஸ்துபமென்ற மணியால் ப்ரகாஸிப்பதும் மனத்தைக்கவரும் வைஜயந்தி எனும் வந்மாலையால் நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான அழகிய திருமார்வையும், க்ரைவேயம் எனப்படும் திருக்கழுத்தணியை உடையதும் சங்கு போன்றதுமான திருக்கழுத்தையும், உத்தமாங்கமான பரிஸ்ஸின் அருகே வைக்கப்பட்ட வலத்திருக்கையையும், திருமுழந்தாள் வரை நீட்டப்பட்ட அழகிய இடதுதிருக்கையையும், தாமரைபோன்ற திருமுகத்தையும், தாமரைஇதழ் போன்ற இரண்டு திருக்கண்களையும், அழகிய திருப்புருவங்களையும், திருமுக்கிணையும், இரண்டு கண்ணங்களையும், திருத்தாடையையும்,

மேலும் காதுக்கு அலங்காரமான செவிப்புவாகவும் விளங்குகிறது. சில புஷ்பங்கள் பூ மாற்றல் விளையாட்டுக்கும் உதவுகின்றன. ப்ரணயகோபத்தால் புஷ்பயுத்தம் பண்ணுவதற்கும் உதவுகிறது. இதனால் அம்மலர்கள் பிறவி எடுத்ததன் பயனை எய்தினவாயின. முனிவர்களின் இதயமாகிய தாமரையில் பிராட்டியோடு கூடி விளையாடியதால் குறுகலான இடத்தில் விளையாடியதால் உண்டான தாபத்தைப் போக்கவல்ல நீர்க்கரையை உடையதான சந்த்ரபுஷ்கரினியை அடைகிறோம்.

40. தாபத்ரயீமைந்தவுபுஷ்கரின்யாம் நிமஜ்ஜய நிர்வாபயிதாஸ்மியஸ்யா:
அப்யாஸதோபாமகமர்ஷணீநாம் சந்த்ரஸ்ஸாதாதி₃தி₄திதாமவாபா

விளக்கவுரை:- சந்திரன் கஷ்யரோகத்தினால் பீடிக்கப்பட்டு பின்னர், ஸகல பாபங்களையும் போக்கக்கூடிய இந்த புஷ்கரினியில் நீராடியதால் தன் நோய் நீங்கப்பெற்றதுடன் அம்ருதமயமான கிரணங்களை உடையவனுமானுன். சந்திரனது பாபத்தைப் போக்கியதால் இது சந்திரபுஷ்கரினி என்னும் பெயர் கொண்டதாயிற்று. இத்தகைய சந்திரபுஷ்கரினியில் நீராடி எனது ஆத்யாத்மிக ஆதிபௌதிக ஆதிதைவிகமாகிய மூன்று தாபங்களையும் போக்கிக் கொள்வே னக.

41.பூர்வேண தாம் தத்வதுதாரநிம்நப்ரஸந்நஸ்தாஸயமக்நநாதா:
பராங்குரஸாத்யா: ப்ரத₂மே புமாம்ஸ: நிஷேதி₃வாம்ஸோத₃ஸ மாம் த₃யேரந்॥
விளக்கவுரை:- ஸ்ரீரங்கம் கோயிலில் அக்காலத்தில் ஆழ்வார்களுக்குத் தனித்தனி ஸந்நிதி கிடையாது. நம்பெருமாளுக்கு நித்யோத்ஸவம் நடந்தகாலம் உண்டு. நித்யோத்ஸவத்திற்கு எழுந்தருளும் மண்டபங்கள் தான் இப்போது ஆழ்வார்களது தனித்தனி ஸந்நிதியாகவுள்ளன. தற்போது பரமபதநாதன் ஸந்நிதியில் எல்லா ஆழ்வார்களும் எழுந்தருளி உள்ளனரே அது தான் பழமையானது. அதனை பட்டர் இந்த சுஸோகத்தில் குறிப்பிடுகிறோம்.

நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளக் கூடிய வகையில் சிறந்ததாயும், எல்லாருக்கும் குளிர்ந்த தண்ணீரை வழங்கக்கூடிய உதாரகுணம் படைத்ததாயும், தெளிந்த நீரை உடையதாயும், ஆழம் மிக்கதாயும், குளிர்ந்ததுமான சந்திரபுஷ்கரினியின் கிழக்கே நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் பதின்மரும் எழுந்தருளியுள்ளனர். அவ்வாழ்வார்கள் எவ்வாறு உளரெனில், மண்ணுலகில் வாழும் மாந்தரனைவர்க்கும் பாசுரங்களாகிய செல்வத்தை வாரிவழங்கும் உதாரகுணம் படைத்தவர்களாயும், கம்பீரஸ்வபாவத்தை உடையவர்களாயும், எந்தவிதமான கலக்கமுமின்றி ஸ்ரீஸஹஸதாயாபாதரம்— ஆகஸ்ட் 2009

தெளிந்த நெஞ்சினராயும், குளிர்ந்த தமது இதயத்திலே எம்பெருமானை எழுந்தருளப்பண்ணிக் கொண்டிருப்பவர்களாயும் உள்ளனர். அத்தகைய ஆழ்வார்கள் பதின்மரும் அடியேனுக்கு அருள் புரிவார்களாக.

42. ஆத₄ாரஸக்திமுபரி ப்ரக்ருதிம் பரேண

தாம் கூர்மமத்ர ப₂ணிநம் ப்ருதி₂வீம் ப₂ணைஸா

ப்ருதி₂வ்யாம் பயோதி₄மதி₄தந்நளிநம் நித₄ாய

ஸ்ரீரங்க₃த₄ாம ஸாநிவிஷ்டமபி₄ஷ்டவாநி॥

விளக்கவுரை:- இனி வரும் நான்கு சுலோகங்களால் ஸ்ரீரங்கவிமானத்தை அனுபவிக்கிறோம். முதலில் எல்லாவற்றிற்கும் ஆதாரமான பகவத் ஸக்தி உளது, அதன் மேல் ப்ரக்ருதி மண்டலம். அதற்குமேல் கூர்மம் (ஆமை) உள்ளது. அதன் மேல் ஆதிஶேஷன் உள்ளார். அவரது படத்தில் (தலையில்) மேல் பூமியும், அதற்கு மேல் சமுத்திரமும் உள்ளது. அதற்கு மேல் எட்டு இதழ்களைக் கொண்ட தாமரைமலரின் மேல் என்றும் நிலைத்திருக்கும் வகையில் ஸ்ரீரங்கவிமாநம் உள்ளது. அதனைத் துதிக்கக்கடவேண்.

உடையவர் அருளிய நித்ய க்ரந்தத்தில் பீடார்ச்சனையில் ஒம் ஆதாரஸக்த்யை நம:, ஒம் ப்ரக்ருத்யை நம: என்று அருளியுள்ளார். பக்தர்கள் தமது நெஞ்சிலே ஒன்றல் மேல் ஒன்றுக வைக்கப்பட்டுள்ள இந்த க்ரமத்திலேயே த்யானிக்கவேண்டும் என்பது கருத்து.

43. பரேண நாகம் புரி ஹேமமய்யாம் யோ ப்₃ரஹ்மகோஸோஸ்த்யபராஜி

ஸ்ரீரங்க₃நாம்நாதமபொருஷேயம் விமாநராஜம் பு₄வி ப₄ாவயாநி॥ (தாக்ய:₂)

விளக்கவுரை:- ப்ரக்ருதிமண்டலத்துக்கு அப்பால் ஸ்வர்க்கலோகத்துக்கும் மேம்பட்டதாய் பொன்னுலகு என்று போற்றப்படுகிற ஹிரண்மயபுரியில் “அபராஜிதா” என்னும் பெயர் கொண்டதான பரம்பரம்மஸ்தானம் உளது. அது மனிதர்களால் செய்யப்படாதது. அந்த சிறந்தவிமானம் தான் இம்மண்ணுலகில் ஸ்ரீரங்கவிமானம் என்னும் பெயரோடு விளங்குகிறது என எண்ணுகிறேன்.

தைத்திரீய உபநிஷத்தில் “பரேண நாகம் நிஹிதம் கு₃ஹாயாம்” என்கிற வாக்யம் அப்படியே கையாளப்பட்டுள்ளது. ப்ரணவம் என்னும் ஒங்காரம் ப்ரஹ்மகோஸம் எனப்படும். அதுவே ஸ்ரீரங்கவிமானமாகும். எனவே பரமபதத்திலுள்ள அபொருஷேயமான அந்த விமானமே ஸ்ரீரங்கவிமானம் என்று தேறிற்று.

ஆழ்வார் இரண்டாம்திருநாள்

பிரதிஷ்டிநமஸ்கியாபிரதி஭ிர்வநாடே: புரா
 ஭ஜ த்வமிதி சோதித் பாதீ புரா
 யத்வயனலக்ஷ்யத: பிரதிஷ்டிநமஸ்கியாபிரதி஭ிர்வநா
 சமஸ்தநாசரம் சட்டாரிபோதே ஸ்தநாசரம் சட்டாரிபோதே
 ப்ரதி சோதினாமஸ்கியாப்ரப் ருதிபி வநாத் ரோ: புரா
 பஜ த்வமிதி சோதி தம் பகவதோ குணைபாஸநம்
 யதி த்யயநலக்ஷ்யத: ப்ரகடயந் ஸ்வவ்ருத்த்யாதி நா
 ஸமஸ்தநாசரம் சட்டாரிபோதே ஸ்தநாசரம் சட்டாரிபோதே

நாயந்தே! “தத்ர ப்ரஹ்மா சதுர்முகோடஜாயதா”, “நாராயணத் த்வமிதி சோதி நாயந்தே”, “ப்ரஜஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணே” என்கிறபடியே இருவரவர் முதலான அரவணைமேல் திருமாலாலே மயாவறமதிநலம் அருளப்பெற்றுடையராய், “பால்யாத் ப்ரப் ருதி ஸாஸ்நிக் தோ லக்ஷ்மணை லக்ஷ்மிவர்த்தநா:” என்றும், “அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து” என்றும் சொல்லுகிறபடியே பேதைப்பருவத்திலே முதுவராம் விண்ணஞ்சிடவருடைய நித்ய வருத்திபிலே அத்யபி நிவிஷ்டாராய் “ந ச ஸீதா த்வயா ஹ்நா நசாஹமபி ராக் வா முஹ ஓர்த்தமபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யா விவோத் த்ருதெளா:” என்றும், “நின்னலாலிலேன்காண்” என்றும் சொல்லுகிறபடியே மாமலராள்கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே ஆக்கைமுடியும்படியான தஸ்மையைடையராய், ‘ந தேவலோகாக்ரமணம் நாமாத்வமஹம்வருணோ ஜஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா’ என்கிறபடியே கைம்மா துன்பம் கடிந்த அம்மானுடைய செம்மா பாதபற்புத் தலைசேருகையில் த்வரையாலே “எம்மாவீட்டுத் திறமும் செப்பம்” என்றும் தருணீக்ருதாநுத்தம புக்திமுக்திகராய் பெருநிலம் கடந்த நல்லடிப்போது அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் என்று திருவுலகனந்த திருவடிகளில் தரிவித் தரணங்களாலும் உண்டான விவித கைங்கர்யங்களே ஸர்வவித புருஷார்த்த மென்று அறுதியிட்டருளி ‘தனக்கேயாக எனக்கொள்ளுமீதே’ என்று அந்த புருஷார்த்தத்தை நிஷ்ப்ரயோஜநமாக்குமதான ஸ்வப்ரயோஜநத்தைக் கழித்து ஸப்ரயோஜநமாக்கியருளின தேவர் இப்போது திருவத்யயநம் என்றெருரு வ்யாஜத்தாலே கிண்ணகத்திற்குப் படலிட்டாப்போலே கிரீடாதி நாபுராந்தமான மெய்யமர் பல்கலன்களையும் நன்கணிந்து தவஜ, சத்ர, சாமர, பேரி, கீதா, காஹள ஶங்காஸீஸ்ஸ்துதி கோலாஹலத்துடனே புறப்பட்டருளி, தணியாவெந்நோய் உலகில் தவிர்த்து ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கு ஆள்பார்த்துழி பூநீஸைத்தயாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

தந்து, மீண்டெழுந்தருளி திருமேனி இன்னவண்ணமென்று காட்டூ என்றிருப்பார்க் குக் காட்சி கொடுக்கைக்காக “ஸாவபூ₄ஷணபூ₄ஷார்ஹு:” (ரா.கி.) என்கிறபடியே ஆபூ₄ரண்ஸ்யாபூ₄ரணமான திருமேனியில் அழகு வெள்ளத்தை முழுமதகாகத்திறந்து செழுமாமணிகள் சேரும் திருமாமணி மண்டபமான இத்திருவோலக்கத்திலே ஒரு நாயகரத்நம் அங்குரித்தாப்போலே மஞ்ஜூநவேதி₃கா மத்₄யத்திலே ஜ்ஞாநமுத்ரா ஸஹிதமாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற இருப்பு இங்ஙனே யிரா நின்றது. அதெங்ஙனேயென்னில் – “தஸ்மிந் யத₃ந்தஸ் தது₃பாஸிதவயம் தஸ்மிந் யத₃ந்தஸ் தத₃ந்வேஷ்டவயம்” என்று ஶாஸ்தரங்களிலே சொல்லுகிறபடியே “பலமுந்து சீரில் படிமின்” என்று விதி₄த்த ப₄க₃வத்₃ கு₃ணோஸநத்தை ஸாங்க₃மாக்க வேண்டுகை யாலே “மாலிருஞ்சோலை தளாவிலராகில் சார்வது சதிரே” “மாலிருஞ்சோலைப் பதியது வேத்தி எழுவது பயனே” “மாலிருஞ்சோலை தொழுக்கருதுவதே துணிவது சூதே” “மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே”, “மாலிருஞ்சோலை நெறிபடவதுவே நினைவது நலமே” இத்யாதி₃களாலே கேஷ்ட்ரவாஸ, ஸங்கீர்த்தந, அஞ்ஜலி, ப்ரத₃க்ஷிணை கு₃தி சிந்தநாத்₃யங்க₃ங்களை மலையிலக்கா முன்பு விதி₄த்த படியை அக்காலத்தில் அநுஷ்டி₂க்கப் பெருத கர்ப்ப₄நிர்ப்ப₄ாக₃யரான அடியோங்களும் இழவாதபடியாக அன்பன் தன்னை அடைந்தவர்க்கெல்லாம் அன்பனேன தேவருடைய இவ்வுலகினில் மிக்க அருளாலே “மாடமாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்” என்கிறபடியே உறியமர்வெண்ணெய் உண்டவன் நீள்குடக் கூத்தனைய் மேவிஉறைகோவில் விஷயமான தேவருடைய வந்த₃ந, கீர்த்தந அர்ச்சநாதி₃ ப்ரகாரங்களாலே வெளியிட்டருள்வதாகத் திருவுள்ளம்பற்றி தத₃ர்த்த₂மாகத் திருமஞ்சனம் செய்ய எழுந்தருளியிருக்கிற இருப்பென்று விண்ணப்பம் செய்யலாயிரா நின்றது.

ஆழ்வார் மூன்றும் திருநாள்

அவிச்சிந்தனை கால் ஸகலமவி஭ாగேன ஸுடுட்
 ஸமஸ்த கைக்கூர்ய ஶ஠மதன குர்மிஹமிதி |
 யதப்யாத்ய பிரேக்கதம் ஶுப்தராசே ஸ்ரீ ஸுஹ₃தே₃
 புனஸ்பஸ்தீகுர்வனிஹ ஸதை ஸ்ரீ ஸுஹ₃தே₃ ||
 அவிச்சிந்தனம் காலம் ஸகலமவிபாகே₃ந ஸாத்₃ருடம்
 ஸமஸ்தம் கைங்கர்யம் சட₂மத₂ந குர்யாமஹமிதி|
 யதப்யாத்ய ப்ரோக்கதம் ஶாப₄தராஞ்சே ஸர்வஸாஹ்ருதே₃
 புநஸ்ஸபங்கூர்வந்திலூ ஸத₃ஸி ஸம்ஸ்நாஸி தத₃யோ||

“ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்குகாமோ யஜேத” (ஸ்வர்க்குத்தை அடைய விரும்புகிறவன் ஜ்யோதிஷ்டோமத்தைச் செய்யவேண்டும்.) என்று வேத₃த்திலும் விதிழகப்பட்டிருக்கிறது. ஸ்வர்க்குத்தைப் பெறுவதற்காக ஜ்யோதிஷ்டோமத்தை அநுஷ்டி₂ப்பவர்களும் காணப்படுகிறார்கள். அந்தக் கர்மங்களால் ஆராதி₄க்கப்பட்டு, அநுஷ்டி₂ப்பவர்களுக்கு எம்பெருமான் பலனையும் அளிக்கிறான் என்று காண்கிறோம். இப்படியிருந்தபேதிலும்

“யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத₃ந்தயவிபஸ்சிதः!

வேத₃வாத₃ரதா: பார்த்த₂நாந்யத₃ஸ்தீதிவாதிநः॥

காமாத்மாந: ஸ்வர்க்குபரா: ஜந்மகர்மப₂லப்ரத₃ாம் (கீ.தை 2-42,43)

[பார்த்தனே! வேத₃ங்களில் உள்ள ஸ்வர்க்கும் முதலான பலன்களைப் பற்றிய பேச்கக்களிலேயே ஈடுபட்டவர்களாய், காமங்களிலே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய், ‘ஸ்வர்க்குத்தைக் காட்டிலும் சிறந்தப₂லம் வேறில்லை’ என்று பேசுகிறவர்களான சிற்றறிவாளர்கள் (மறுபிறவியைக் கொடுப்பதாய், மேலெழப் பார்க்கும் போது அழகாயிருக்கும் யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ)] என்று தொடங்கி கீ.தையில் ஸ்வர்க்குத்தை விரும்புகிறவர்களை எம்பெருமான்நிந்திப்பதையும் காண்கிறோம். ஆகையால் ரஹஸ்யத்ரயம் எம்பெருமான் விரும்பாததல்ல என்பதைக் காட்டுவதற்கு அந்த எம்பெருமானுடைய அங்கீகாரமும் தேவையன்றோ. ஆக, மூன்று காரணங்களால் மூன்று ரஹஸ்யங்களும் அவசியமானவையே என்று தேறிற்று.

ஓர்த்த₂த்தை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் அவை ப்ரமாணங்களால் ஆதரிக்கப்பட்டிருக்கவேண்டும். முன் விவரித்த ரீதியில் இந்த மூன்று ரஹஸ்யங்களுக்கும் முறையே ஶாஸ்தரம், ஶிஷ்டாசாரம், ஶரண்யவசநம் என்ற மூன்று ப்ரமாணங்களும் உண்டாகையாலே இவை மூன்றும் அறியத்தக்கவை. மேலும் திருமந்த்ரமாகிற திருவஷ்டாக்ஷரம் ஆத்மஸ்வரூபத் தின் உண்மைநிலையை விளக்குவதில் நோக்குடையது. த்₃வயம் ப்ராப்யமான கைங்கர்யத்தின் உண்மைநிலையை விளக்குவதில் நோக்குடையது. சரமஸ்லோகம் உபாயமான எம்பெருமானின் உண்மைநிலையை விளக்குவதில் நோக்குடையது. ஆகையால் இம்மூன்று ரஹஸ்யங்களுமே அறியத்தக்கவையாகும்.

இந்த அர்த்த₂த்தை திருமந்த்ரமானது - வேத₃மாகிற ஶாஸ்த்ரத்திலிருந்து தேறுகிறது என்று காட்டுகிறது. சரமஸ்லோகம் - வேத₃த்தை விளக்கும் மஹாப₄ரதத்திலிருந்து தேறுகிறது என்று காட்டுகிறது. த்₃வயம் அந்த அர்த்த₂த்தை எப்படி அநுஷ்டி₂ப்பது என்று காட்டுகிறது. ஸகலவேத₃ஸாரமான பூஷைஸத்யாபாதரம் - ஆகஸ்ட் 2009

ஓங்காரமாகிற ப்ரணவத்தை திருமந்த்ரத்திலுள்ள ‘நமோ நாராயணைய’ என்றுள்ள எஞ்சிய பகுதி விளக்குகிறது. அது போலவே அந்த எஞ்சிய பகுதியை த₃வயமந்தரம் விளக்குகிறது. த₃வயத்தின் அர்த்த₂த்தை சரமச்லோகம் விவரிக்கிறது. ஆகையால் இந்த மூன்றுமே அறியத்தக்கதாகும்.

இந்த மூன்றிலும் முதலில் அறியவேண்டிய திருமந்த்ரமாகிற ரஹஸ்யம் மூன் எடுக்கப்பட்ட ‘ருசோ யஜாம்ஷி ஸாமாநி ததை₂வாத₂வாணைநி ச ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த₂ம்’ என்கிற ப்ரமாணத்தின்படி எல்லா அர்த்த₂ங்களையும் சொல்லும் ஶாஸ்த்ரங்களோடு, அந்தந்த ஶாஸ்த்ரங்களில் சொல்லப்படும் அர்த்த₂ங்களோடு வேற்றுமையில்லாமல் அனைத்தையும் தனக்குள்ளே உடையதாகையாலும்

‘தே₃ வேந்த₃ரஸ் த்ரிபு₄வநம் அர்த்த₂மேகபிங்க₃:

ஸர்வர்த்தி₄ம் த்ரிபு₄வநக₃ாம் ச கார்த்தவீர்ய:

வைதே₃ஹ: பரமபத₃ம் ப்ரஸாத₃ய விஷ்ணும்

ஸம்ப்ராப்த: ஸகலப₂லப்ரதே₃ாஹி விஷ்ணு:॥’ (விஷ்ணுத₄ர்மம் 43-47)

[விஷ்ணுவை வழிபட்டு தே₃ வேந்த₃ரன் மூவுலகையும், குபேரன் செல்வத்தை யும், கார்த்தவீர்யார்ஜீநன் மூவுலகிலும் பரவிய எல்லாப்பெருமைகளையும், ஜநகமஹாராஜன் பரமபத₃த்தையும் அடைந்தனர். விஷ்ணு வேண்டிற்றேல் லாம் தரும் வள்ளலன்றே.] என்கிற எம்பெருமானைப்போலே

‘ஜஹலெளகிகமைச்வர்யம் ஸ்வர்க்க₃ாத₃யம் பாரலெளகிகம்!

கைவல்யம் ப₄க₃வந்தஞ் ச மந்த்ரோயம் ஸாத₄யிஷ்யதி॥

(ப்ருத்த₃ஹாரீதஸ்ம்ருதி 6-50)

[இவ்வுலகிலுள்ள செல்வங்கள், மேலுலகில் கிடைக்கும் ஸ்வர்க்க₃ம் முதலான செல்வங்கள், ஆத்மமாத்ராநுப₄வமாகிற கைவல்யம், ப₄க₃வத் ப்ராப்தி ஆகிய புருஷார்த்த₂ங்களைனத்தையும் (அதையதை விரும்புவார்க்கு) இந்தத் திருமந்த்ரமானது அடைவிக்கும்.] என்கிறபடியே ஜஸ்வர்ய கைவல்ய ப₄க₃வத்ப்ராப்திகளாகிற புருஷார்த்த₂ங்கள் அனைத்துக்கும் ஒரே ஸாத₄நமாகை யாலும், ‘நாராயணைய வித்த₃மஹே வாஸதே₃வாய தீ₄மஹி, தந்நோ விஷ்ணு: ப்ரசோத₃யாத்’ என்று முழுக்ஷாக்கள் மிகவும் ஆத₃ரிக்க வேண்டியதான விஷ்ணுகாயத்ரியிலே சொல்லப்பட்ட வ்யாப்தியைச் சொல்லும் மந்த்ரங்களிலே ‘நாராயணைய’ என்று முதலில் குறிக்கப்பட்டதாகையாலே ஸர்வேஸ்வரனுடைய ஒவ்வொரு கு₃ணத்தைக் குறிப்பவையாயும், ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு ப₂லன்களை விரும்புகிறவர்களுக்கு ஒரொருவரால் உபதே₃ஸிக்கப்படுகின்ற “அநந்த₃ா வை ப₄க₃வந் மந்த்ரா:” (தை.ப்₃ராஹ்) (எம்பெருமானைச் சொல்லும் மந்த்ரங்கள் என்னற்றவை.)

என்கிறபடியே எம்பெருமானைப் பற்றிய மற்ற மந்த்ரங்களைக் காட்டிலும் திருமந்த்ரத்திற்கு மிகவும் சிறப்புண்டு. அதற்கு மேல் அந்த மூன்று வ்யாபக மந்த்ரங்களிலும், த்₃வாதஸாக்ஷரீ, ஷட்கஷரீ என்னும் மற்ற இரண்டு மந்த்ரங்களைக் காட்டிலும் அர்த்த₂பூர்த்தியினுடே திருவஷ்டாக்ஷரமந்த்ரத்துக்கு மிகவும் சிறப்புண்டு. அந்த சிறப்பு ஏதெனில், “ஓம் நமோ விஷ்ணவே” என்னும் ஷட்கஷரீ எம்பெருமானால் வ்யாபிக்கப்படும் பொருள்களையும், எப்படி வ்யாபிக்கிறான் என்பதையும், அப்படி வ்யாபித்திருப்பதற்கு ப₂லத்தையும், வ்யாபித்தவனுடைய கு₃ணங்களையும் சொல்லாமல் வ்யாப்தியை மட்டும் சொல்லுவதாகையாலே அழுர்ணமாகும். ‘ஓம் நமோ ப₄க₃வதே வாஸ₂தே₃வாய்’ என்னும் த்₃வாதஸாக்ஷரீ மற்ற பொருள்களை உள்ளுழைந்து வ்யாபித்திருக்கிறான் என்று வ்யாபிக்கும் முறையைச் சொன்னபோதிலும், திருமந்த்ரத்தைப்போலே எதை வ்யாபித்திருக்கிறான் என்று காட்டும் பத₃ம் இல்லாமையாலும், அர்த்த₂ப₃லத்தாலே (ஸர்வத்ர) வஸதீதி வாஸா: என்று ஸர்வ ஶப்த₃த₃த்தை வருவித்துக்கொண்டாலும், அதில் கு₃ணங்களுக்கு இருப்பிடமாயிருக்கிறான் என்னும் பொருள்காட்டப்படாமையாலும், அந்த கு₃ணங்களைக் காட்டுவதற்காக ‘ப₄க₃வதே’ என்னும் சொல்லைச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கையாலும், வ்யாப்திக்குப் ப₂லமான உபாயத்வம், உபேயத்வம் ஆகியவற்றைச் சொல்லாமையாலும் த்₃வாதஸாக்ஷரீமந்த்ரமும் அழுர்ணம். இந்தத் திருவஷ்டாக்ஷரம் அவைபோலல் லாமல் வ்யாப்யபத₃ார்த்த₂ங்களை ‘நார்’ ஶப்த₃த₃தாலே குறிக்கிறது. ஸரீராத்ம ப₄ாவத்தாலே வ்யாபித்திருக்கிறான் என்று வ்யாபநப்ரகாரத்தையும் சொல்லுகிறது. ‘நார்’ ஶப்த₃த₃தாலே வ்யாபகனுடைய கு₃ணங்களையும் சொல்லுகிறது. இப்படி சொற்களாலேயே அனைத்தையும் காட்டுகையாலே மற்ற இரண்டு மந்த்ரங்களைக்காட்டிலும் இது அர்த்த₂பூர்த்தியுள்ளது என்னும் சிறப்பைக்கொண்டது.

இந்தச் சிறப்பில்லாவிட்டாலும் “ஆசார்யவாந் புருஷோ வேத₃தத்த்வம்” (ச₂ாந்தே₃ா. 6-14-2) (ஆசார்யனையடைய மனிதனே உண்மையை அறிகிறான்.) “ஆசார்யாத்₃தை₄வ வித்₃யா விதி₃தா ஸாதி₄ஷ்டம் ப்ராபத்” (ச₂ாந்தே₃ா.4-9-3) (ஆசார்யனிடமிருந்து அறியப்பட்ட வித்₃யையே நிலைநிற்கிறது) என்று ஆசார்யானால் உபதே₃ஸி²கப்பட்ட அர்த்த₂மே ஒருவனுக்கு உய்வதற்கு உறுப்பாகும். அப்படிப் பார்க்கும்போது நம்முடைய பூர்வாசார்யர்கள் இந்தத் திருமந்த்ரத்திலேயே ஊன்றியிருப்பவர்களாய், அதையேதம் ஸி²யர்களுக்குத்தஞ்சமாக உபதே₃ஸி²த்து வருகிறார்களாகையாலே, முன் சொல்லப்பட்ட பெருமைகள் இல்லாவிடலும் இதைக்கொண்டே இது பூநிஶைலேஶதூயாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

பின்பற்றத் தக்கதாயிருக்கும் ஏற்றத்தையுடையது என விளங்குகிறது.

எல்லாமறிந்தவர்களான நம் பூர்வாசார்யர்கள் இந்த மந்த்ரத்தின் அர்த்தத்திலே ஊன்றியிருப்பதற்குக் காரணம் என்ன எனில்; கையிலங்கு நெல்லிக்கனி போலே எம்பெருமானுடைய அருளாலே உண்மைப் பொருள்களையறிந்த ஆழ்வார்கள் அனைவரும் இந்த மந்த்ரத்தை ஆத₃ரித்துச் சொல்லுகையாலே, அவர்கள் வழிவந்த ஆசார்யர்களும் இந்த மந்த்ரத்திலேயே ஊன்றிநின்றார்கள். ஆழ்வார்கள் அனைவரும் இந்த மந்த்ரத்தை எங்கே ஆதரித்தார்கள் எனில் – “வண்புகழ்நாரணன்” (திருவாய் 1-2-10) “செல்வ நாரணன்” (திருவாய் 1-10-8) என்று தொடங்கி, “வாழ்புகழ் நாரணன்” (திருவாய் 10-9-1) என்பதீருக, திருவாய்மொழியின் தொடக்கத்திலும் நடுவிலும் இறுதியிலுமாக நம்மாழ்வார் ஆதரித்தார். “நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணைய்” (திருப்பல் 4) என்று தொடங்கி “ஓவாதே நமோ நாரணை” (பெரியாழ். திரு.5-1-3) என்று பெரியாழ்வாரும், “நாராயணனேநமக்கே பறை தருவான்” (திருப்பாவை 1) என்று தொடங்கி, “என்னை நலங்கொண்ட நாரணற்கு” (நாச. திரு. 8-6) என்று ஆண்டாளும், “நான் கண்டு கொண்டேன் நாராயணவென்னும் நாமம்” (பெரிய. திரு 1-1-1) என்று முதல் திருமொழியில் முதற்பாட்டிலே ஒரு முறை சொன்னது போலே, ஒன்பது பாட்டிலும் சொல்லி “நாராயணை ஓ! மணிவண்ணை! நாகணையாய்! வாராய்” (சிறிய திருமடல் 50) என்று திருமங்கையாழ்வாரும், “நாத்தழும்ப நாரணை” (பெருமாள் திரு 2-4) என்று தொடங்கி “நலந்திகழ் நாரணன்” (பெருமாள் திரு 10-11) என்று குலசேகரப் பெருமாளும், “நான்முகனை நாராயணன் படைத்தான்” (நான்.திரு 1) என்று தொடங்கி “எட்டெட்டமுத்தும் ஒதுவார்கள் வல்லர் வானமாளவே” (திருச்சந்த 77) என்று திருமழிசைப்பிரானும், “நன்மாலை கொண்டு நமோ நாரணை” (முதல் திருவ 57) என்று தொடங்கி, “நாமம் பல சொல்லி நாராயணை” (மூன்றாம் திருவ 8) என்று முதலாழ்வார்களும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்தத் திருமந்த்ரத்தையே ஆதரித்தார்கள்.

இப்படி ஆழ்வார்கள் ஆத₃ரிக்கைக்குக்காரணம் உண்மையைச் சொல்லும் வேத₃ாந்தங்கள் ஆத₃ரிக்கையேயாகும். அந்த வேத₃ாந்தங்கள் எங்களே ஆத₃ரித்தன எனில் “விஸ்வம் நாராயணம்” (தை.நா. 11) என்று தொடங்கி ‘நாராயண பரம்ப₃ரஹ்ம தத்தவம் நாராயண: பர:। நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:। யச்ச கிஞ்சிஜ்ஜக₃த்யஸ்மிந் த₃ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்ப₃ஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி₂த:।’’ என்று எல்லா வேத₃ங்களில் பரம்பொருளைச் சொல்லும் சொற்கள் எல்லாம் நாராயணனையே சொல்லுகின்றன என்றும் காட்டும் நாராயணநுவாகத்திலும், 20

(2) ආති₄ පෙ₄ ගැතිකම – පු₄ තංකලාන නීර් නෙරුප්ප මුතලියවර්ගුවුන්ටාකුම කුණිර්ස්සි බෙම්මෙ මුතලියන. (3) ආති₄ තෙ₃ ඩිකම – තේ₃ වැනෙයාකිය යමගෙල් වගුම නරකයාතැනි මුතලියන. ඇවර්ගේ වෙරුවකෙයාකවුම කුරුවතුන්₄. ඉත්ල කුර්හම නිරෝන්තිරුක්කිරුතෙන්නුම විශ්යත්තිල ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் மුதலියவை வெளியில் இருக்குமாகில் இவ்வடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடிவருகின்ற நாய் காகம் மුதலියவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும் ‘யதි₃ நாமாஸ்ய காயஸ்ய யதි₃ அந்த:; தத්₃ பு₃ஹි₃ ப₄வෙத’ என்னுமிந்த பரலோகத்தை ப்ரமாணமாகக் கொள்க. ‘தந்நில்குத்தெள ந ருசி’ என்றவிடத்தිல – பகைமைப் பொருளில் வගුம் ந என்பதைன ருசி: என்பதனே₄ சேர்த்து ருசிக்குப் பகையான தவேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப්ப) என்னும் கருத்து கொள்ளப்பட்டது. ஶப்தாதි₃களை அநுப₄விப்பதිல் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதිல் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த கෘணத்திலேயே போக்கியருளவேணுமென்றார் இதனේ. இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதිராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக்காரணம், இவர் இன்னும் சில நாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.

வாசாமா஗ோචரமஹாஞ்சிகாஶ்யகூரா஧ிநாநியதிதாக்ஷிலநைச்சபாத்ரம் |

ஏஷாஹமேவ ந புநர்ஜாதீதூஶஸ்தா ராமாநுஜார்ய கருணைவ து மத்திஸ்தே || (14)

வாசாமகே₃ாசரமஹாகு₃ணதே₃ஸ்ரிகாக்க₃ர்ய–
கூராதி₄நாத₂கதி₂தாகி₂லநைச்யபாத்ரம்
ஏஷோஅஹமேவ ந புநர்ஜாக₃தீத₃ருபாஸ்தத₃
ராமாநுஜார்ய! கருணைவ து மத்துக்குதில் தே॥

14.

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய–வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம் அகே₃ாசா
மஹா கு₃ண– இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு
வருணிக்கமுடியாதனவும், ஓவ்வொரு கு₃ணமே எவ்வளவு அநுப₄வித்தாலும் அநுப₄வித்து
முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்கு₃ணங்களையுடைய, தே₃ஸ்ரிகாக்க₃ர்ய
கூராதி₄நாத₂ – ஆசார்ய பரரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதி₂த – தம்முடைய பஞ்சஸ்தவீ
மුதலිயவற்றில் கூறப்பட்ட, அகி₂ல நைச்ய பாத்ரம் – எல்லாவித₄ நீசத்தன்மைக்கும்
கொள்கலமானவன், ஏஷ: அஹமேவ – இந்த அடியேதெருவனே ஆவேன், எது₃ருபா: புந:
– இத்தகைய மற்றெருநுவனேவனில், ஜக₃தி – உலகில், ந (அஸ்தி) – இல்லவேயில்லை,
தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் வිශ්யத்தில் நிகரற்ற தேவர்ருடைய, கருணை
ஏவ – கருணையே, மத் கு₃தி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு
பூநிஶைலேஶதூயாத்ரம் – ஆகஸ்ட் 2009

പെறുവിക്കുമ் ഉപാധമാക, പ₄വതി – ആകിരതു.

കരുത്തുരൈ:– ഇവ്വൊമ്പു തമ്മുട്ടൈയ തേരാശംകൾ വിന്നണപ്പിൽ പോതിലുമ്, ഉംബവർന്നില് ചിരിതാബുമ് ചൊല്ലപ്പട്ടതാകാഡെതൻരു നിണ്ണെത്തു, പൂർവാശാര്യരകൾ തമ്മുട്ടൈയ നൂല്കൾില് തമ്മിടമിരുപ്പതാകക് കൂരിക്കൊണ്ട തേരാശംകൾ അണെത്തുമ് തമ്മിടമേധ്യൻാതാക വിന്നണപ്പിക്കിരു. കൂരത്താമ്പാബാനുക്കു ‘വാശാമകോശരമഹാകുഞ്ഞ’ എൻരു വിശേഷണമിട്ടറുണിയതു – ‘ഉന്നമൈപില് അവർത്തമ്മിടമ് എന്ത തേരാശമുമില്ലൈ’ എൻപതെ നുക്കു അരിവിപ്പത്രകാകവേ എൻക. എന്ത തേരാശമുമ് അവരിട്ടില് ഇല്ലിലേല് അവൈയത്തണിയുമ് എങ്കുംണാബെൻണില് – തമ്മിടമേ ഉംബതെൻപതെ ‘അകിലനൈഞ്ച്യ പാത്രമ് അഹംമേവ’ എൻരു കുറിപ്പിട്ടറുണിന്റു. തേരാശിക-അക്കുറ്യ- വേത്രാന്ത ശാാംത്രത്തെ പ്രവചനമ് ചെയ്വതறകാകപ് പട്ടാപിശേകമ് ചെയ്യപ്പട്ടവർകൾില് തീലവർ കൂരത്താമ്പാബൻ എൻപദി. ‘ആത്യമ യത്രുന്തർശിംഘാണൈമ അക്കുറ്യമ വേത്രാന്തവേതിനുാമ്’ (യതിരാജ്ഞരുടൈയ ശരിംഗ്യരകൾില് മുതല്വരുമ്, വേത്രാന്തമരിന്തവർകൾില് മുക്കുയമാണവരു മാണ കൂരത്താമ്പാബൈൻ ത്രിയാണിക്കിരേമ) എൻ്റ പ്രഭലാകമ നിണ്ണെക്കത്തക്കതു. കൂരത്താമ്പാബൻ തമതു പ്രീവൈവകുണ്ടാംസ്തവത്തില് (84) ‘സ്വാമീ എമ്പെരുമാനേ! ജ്യോ ജ്യോ നാൻ കെട്ടേൻ, നാൻ മികവുമ് തുംബിന്, മേലുമ് കെടുവൻ. നീചവിഷയങ്കൾില് മികവുമ് മോഹംകൊണ്ട നാൻ പാക്കുവാണെ ഉം വിശ്വയത്തില് പർഖുടൈയവൻ പോലു വായിഞ്ഞെല്ല എൻഡെന്നണ ചൊല്ലിവിട്ടേൻ. എൻഡൈ പോൻര പാപത്തിരാൻ, കുറ്റമിന്നിക്ക കുന്നം നിറ്റെന്തു ഉംണൈ നിണ്ണെക്കവുമ് കൂടുത്തകുതിപെറ്റതൻരേ’ എൻരു തൊടങ്കി തമ്മിടമുംണാതാക വിന്നണപ്പിൽ കുറ്റംകൾ ഇങ്കു നിണ്ണെത്തല് തകുമ്.

ശുദ്ധാത്മയാമുനഗുരുത്തമകൂനാഥഭട്ടാഖ്യദേശികവരാത്തേക്കാംസ്തനൈച്യമ् ।

അദ്യാസ്ത്യസങ്കുചിതമേവ മധീഹ ലോകേ തസ്മാധ്യതീന്ദ്ര! കരുണൈ തു മദ്ധതിസ്തേ ॥(15)

ശാാത്രത്രാത്തമധ്യാമുനകുഞ്ഞുത്തമകൂരനാതു –

പാട്ടാക്കുമ്പേരുശരികവരോക്തബ്ലമശ്സതനൈഞ്ച്യമ്

അത്യാംത്യബാംകുകിതമേവ മധീഹലോകേ

തസ്മാത്രയത്രുന്തു! കരുണൈവ തു മത്രക്കുംതോ ॥ (15)

പതവരൈ:– മേ യതീന്ത്ര – വാരീർ യതിരാജ്ഞരേ, ഇഹ ലോകേ – കുറ്റമ് ചെയ്തവർകൾ മലിന്ത ഇന്തപ് പുഡികുകില്, **അത്യ** – കവിപുരുഷൻ തനിയരക ചെലുത്തുമ് ഇക്കാലത്തില്, **ശാാത്രത്രാത്തമധ്യാമുനകുഞ്ഞുത്തമകൂരനാതു** **പാട്ടാക്കുമ്പേരുശരികവര** – കുറ്റംകൾില് ഒൻ്റുമില്ലാമൈയാല് **ശാാത്രത്രാമാണ** ആത്മശ്ശവരുപത്തൈയുടൈയവർകൾാണ ധാമുനാശാര്യരെരണ്ണുമ് ആണവന്താരെരണ്ണ, ആത്മകുഞ്ഞാംകൾ നിറ്റെന്തവർകൾില് മികമിക ഉയർന്തവരാകിയ കൂരത്താമ്പാബെന്നണ, പൂർവാശാര്യരകൾ അണെവരൈക കാട്ടിലുമ് അതികമാണ പെരുമൈയൈ ഉടൈയ പ്രീപരാശരപാട്ടരെന്ന ഇവരകൾാല്, **ഉക്ത സമശ്ശ നൈഞ്ച്യമ്** – താങ്കളുടൈയ നൂല്കൾില് തമ്മിടമുംണാതാകച ചൊല്ലപ്പട്ട എല്ലാവകയാണ

നീചതാർമാന്കളുമ് (കുറ്റനാട്ടുകളുമ്), മധ്യ ഏവ – അഴിയേണിടത്തിലേയേ, അബന്കുഷിതമ് (അംഗ്തി) – കുറൈവെല്ലപ്പ് പൂർണ്ണമാക ഉംഗാൻ. (മർറ്റവരിടത്തില് കുറൈവാകവേ ഉംഗാൻ) തസ്മാത് – ആകൈയാല്, തേ കരുങ്ങു തു – ഉലകില് മികവുമ് പെരിയതാക പ്രശ്നിത്തിബെപ്രേ തേവർത്തു കരുണ്ണയാൻതു, മത് കൃതി: ഏവ (പ₄വതി) – അഴിയേണിയേ വിഷയമാകക്ക കൊണ്ടതാക ആകിരുതു. (മികപ്പെരിയ കരുണ്ണക്കു വിഷയമാകക്കൂട്ടിയവൻ മികപ്പെരുത്ത പാപമ് ചെയ്ത അഴിയേണുരുവന്നേയൻറി, കുറൈന്ത പാപമ് ചെയ്ത മർറ്റവർ വിഷയമാക ഇടമില്ലൈ ദേഹംപാടി.)

കരുത്തുരാ:— ആണവന്താർ, ക്ഷോത്താമ്ഭവാൻ, പ്രീപരാശരപ₄ട്ടാർ ആകിയ ഇമ്മുവരുമ് ശരാത്ത്₄ആത്മാകകൾ. ആത്മാവുക്കു ശരാത്ത്₄ധാവതു – താമ താമ തത്തമതു നൂല്കൾില് തമ്മിടമുംംാൻവാകക്ക ക്ഷുരിക്കെകാണ്ട കുറ്റനാട്ടുകളില് ഒൺ്റുകൂടത് തമ്മിടമില്ലാമൈയേ ആകുമ്. പ₄ട്ടാർ – പരാശരപ₄ട്ടാർ, ക്ഷോത്താമ്ഭവാനുന്നുടയ പെരിയതിനുക്കുമാരാരുക്കു പൂർണ്ണങ്കന്നാത₂ഞെൻപതു ഇയർപ്പെയർ. അവരെ പൂർണ്ണങ്കന്നാത₂ഞുകിയ പെരിയപെരുമാൾ ‘പരാശരപ₄ട്ടാർ’ എൻ്റു പലതടവൈകൾ അനുംപാടിട്ടതാലെ അവരുക്കു പരാശരപ₄ട്ട ദേരണ്റു പ്രശ്നിത്ത്₄ ഏപ്പട്ടതു. അവർ അപ്പടി അഴുപ്പതർക്കുക കാരണമ് – വിഷ്ണുപുരാണത്തില് പരാശരമുനിവർ പോൾ, ‘പരമ്പൊരും തിനുമാലേ’ എൻ്റു അരുതിയിട്ടുപ് പ്രശാരമ് ചെയ്തദേഹാകുമ്.

‘സമംസ്തനൈച്യമ് മധ്യ ഏവ അബന്കുഷിതമ് അംഗ്തി’ എൻ്റു പതവരായില് കാട്ടിയ അന്വയമേയല്ലാമല, ‘സമംസ്തനൈച്യമ് മധ്യ അബന്കുഷിതമേവ അംഗ്തി’ എൻ്റു ഉംഗാപാടിയേ അന്വയമുമ് കൊംബലാമ. എമ്പെരുമാനുരു മാമുനികൾിടമ് ‘നമതു കരുണ്ണൈക്കു വയിരു മികപ്പെരിയതു. അതற്കുക കുറൈവാൻ കുറ്റനാട്ടുകളാല് നിന്റെ ഉണ്ടാകാതു. ഉമ്മിടമ് കുറ്റനാട്ടുകൾ പൂർണ്ണമാക ഇല്ലായേ. ആക നുമകരുണ്ണൈക്കു നീർ എപ്പടി ഇലക്കാവീർ’ എൻ്റു കേട്ടതാകക്കെകാണ്ടു ‘സവാമീ യതിരാജ്യരേ! ഉമതു കരുണ്ണയിൻ വയിരു നിന്റെ വെള്ളിയവാവു കുറ്റനാട്ടുകൾ അഴിയേണിടമ് അബന്കുഷിതമാകവേ – പൂർണ്ണമാകവേ ഉംഗാൻ. ആകവേ തേവർനുടയ കരുണ്ണൈക്കു അഴിയേൻ വിഷയമാകലാമ്’ എൻ്റെ കരുത്തു ഇവ്വന്വയത്തിന്പാടി കൊംബലാമ. ‘തേ കരുങ്ങു തു മത് കൃതിരേവ’ എൻ്റു പതവരായില് കാട്ടിയപാടിയേയൻറി, ‘തേതു കരുണ്ണവ മത് കൃതി:’ എൻ്റു ഉംഗാപാടിയേ അന്വയമുമ് കൊംബലാല് തകുമ്. ശരാംത്രാട്ടുകൾില് ക്ഷുരിയ ജ്ഞാനമും, അനുഷ്ടാനമും, വൈവാക്കുയമും മുതലിയ തകുതികൾാപം പെറ്റവർക്കളുക്കു അവർന്റില് കൂർപ്പപട്ട കർമ്മധോക്കു ജ്ഞാനധോക്കു പ₄ക്തിധോക്കുങ്കൾ കൃതി (ഉപാധി) ആകലാമ്. നാല്ലതകുതിക്കേണ്ടുമിന്റിയേ കുറ്റനാട്ടുകൾ മലിയപ്പെറ്റ അഴിയേണുക്കു തേവർനുടയ കരുണ്ണയേ കൃതി (ഉപാധി) എൻ്റു കൗത്തലം ഇവ്വന്വയത്തിന്പാടി കരുത്താകക്ക കൊംബക.

ആണവന്താർ തമതു സ്തോത്രാർത്ഥനത്തില് (62) ‘അഴിയേൻ ശരാംത്രവരമ്പെപ്പ മീനിനവൻ, മികവുമ് നീചൻ, ഓരിടത്തില് നില്ലാത ചന്ദ്രശലപ്പ₃ത്ത്₄യുംബാവൻ, പൊറുമൈക്കുപ്പ പിരപ്പിടമ്, ചെയ്ന്നണ്റികൊംബവൻ, തുരഘംകാരമുടൈയവൻ, പിരരെ വന്നുചിപ്പവൻ, കൊലൈയാണി, മികവുമ് പാവി’ എൻ്റെരല്ലാമ തമ്മിടമുംംാൻവാകക്ക ക്ഷുരിയ കുറ്റനാട്ടുകൾ.

കൂർത്താമ്പാൻ അതിമാനുഷ്ഠാംഗവത്തില് (59,60) ‘എമ്പെരുമാൻ! പ₄കുവത് പ₄ാകുവത് ആചാർധാപസാരങ്കൾിലിരുന്തു ഇന്റുമ் അടിയേൻ ഓയ്ന്തപാടില്ലൈ. ഇപ്പടിപ് പാപിയാൻ അടിയേൻ കടക്കമുടിയാത് പെരിയ അജ്ഞാനക്കടലില് വിഫുന്തു കിടക്കിരേൻ. വേദു പുകവില്ലാത് അടിയേൻ ഉം തിരുവടികൾാപ് പുകലാകപ് പർമ്മകിരേൻ. ഇപ്പടിപ് പർമ്മിനുല് നീ കട്ടായമാക രക്ഷിപ്പായെങ്കിര നമ്പിക്കൈയുമ് അടിയേനുക്കു ഇല്ലൈ. അടിയേൻ ‘ഉം തിരുവടികൾാപ് പർമ്മകിരേൻ’ എന്റു മുർക്കൂരിയ ശാരണകൃതിവാർത്തയിൽ പൊന്താൻഡ അടിയേനുക്കു ശ്രദ്ധത്തെ ഇല്ലൈ’ എന്റിന്വന്നുമെ കൂരിക്കൊന്ത കുർറ്റങ്കണുമ്,

പ്രീപരാശരപ₄ട്ടാർ പ്രീരംകൃജാജിംഗ്രവത് ഉത്തരപാതകത്തില് (89) ‘അടിയേനുക്കു, മോക്ഷോപാധമാക്ക ചൊല്ലപ്പട്ട ജ്ഞാനയോകൃ കർമ്മയോകൃ പ₄ക്തിയോകൃംകളാകിയ ഉപാധമേതുമില്ലൈ. മോക്ഷം പെരുമ് ആശയമില്ലൈ. വേദുക്തിയില്ലാമെ മുതലിയ തക്തിക്കണുമ് ഇല്ലൈ. പാപങ്കൾ മട്ടുമ് നിരൈയപ്പെറ്റവണ്ണെ ഉംണേൻ. മുർക്കൃത്തന്ത്തി ഗുല് ശപ്തുക്തി വിഷയങ്കൾില് ചെന്റു കലങ്കിയ നെന്തുകോടേ ‘നീയേ ശാരണമാക വേണ്ണുമ്’ എന്റു വാർത്തയെ മട്ടുമ് ചൊല്ലുകിരേൻ’ എന്റിന്വന്നുമെ പലവാരുകക് കൂരിയ കുർറ്റങ്കണുമ് ‘ധാമുനകൃതുതമ കൂരനാതു പ₄ട്ടാക്ക₂യ തേ₃ശ്രിക വരോക്ത സമസ്ത നൈഷ്യമ്’ എന്റതനുല് കൊഞ്ക.

ശബ്ദാദിഭോഗവിഷയ രചിരസ്മദീയ നഷ്ട ഭവത്വിഹ ഭവദ്യയ യതീന്ദ്ര!

ത്വദാസദാസഗണനാചരമാവധീ യ: തദാസതൈക്രസതാടവിരതാ മമാസ്തു ॥ (16)

ശപ്തുക്തി പോകൃവിഷയാ രൂചിരാശിമതീ₃യാ
നംഡാ പ₄വത്തവിലു പ₄വത്തുക്ക്യയാ യതീന്തു₃ര!
തവത്തുകാശതുകാശകുന്നാശരമാവതെ₄ണ യ:
തത്തുകാശതൈക്രശതാടവിരതാ മമാസ്തു॥

16.

പതവരാ:- ഭേദ യതീന്തു₃ര – വാരീർ യതിരാജുരോ, ഇഖു – ഇന്ത ശരീരം ഇരുക്കുമ് നിലൈയിലേയേ, **അംമതീ₃യാ** – അടിയേനുന്നൈയതാൻ, **ശപ്തുക്തി** പോകൃ വിഷയാ – നീംകൾാൻ ശപ്തുമ് മുതലിയവർഗ്ഗളുന്നടാൻ അനുപ₄വത്തൈപ്പെറ്റിയ **രൂചി**: – ആശയാനുതു, **പ₄വത്തുക്ക്യയാ** – തേവർഗ്ഗുന്നൈയതാമ് അതി₄കമാൻ തുക്കത്തൈയേ പർമ്മക്കോടാകക്കൊന്ത തുയൈയിനുല്, **നംഡാ പ₄വതു** – ഉന്നതെതരിയാതപടി കാഞ്ഞുമല് പോകുക, (മേലുമ്) **ഘ**:– എന്ത പ₄കൃധാലിയാൻവൻ, **തത്തുകാശ** – വിർക്കവുമ് വാന്കവുമ് ഉറിയവണ്ണു തേവർഗ്ഗ് ഇട്ട വളക്കായിരുക്കുമ് അടിയേനുന്നൈയ, **തുകാശകുന്നാ** – അടിയവര്കൾ എന്നുമ്പോതു, **സരമാവതെ₄ണ** – അവബേവന്നിക്കൈയിൽ കടചിയാൻ എല്ലായില്, **പ₄വതി** – ഇരുക്കിരുന്നേ, **തത്തുകാശതാ** – അവനൈക് കുരിത്തുംബേശ്യമുമ് അടിമൈയില്, **ഒക രശതാ** – (മർറ്റവർഗ്ഗില് ആശയോടു കലശാമല്) ഓൺപട്ട ആശയാനുതു, **അഖിരതാ** – നിത്യമാക, **പ₄വത്തുക്ക്യയാ** – തേവർഗ്ഗുന്നൈയ തുയൈയിനുല്, **മമ അംശ്തു** – അടിയേനുക്കു ഉണ്ടായിട്ടുക.

இன்னமும், “அபக்ஷயவிநாசாப்₄ யாம் பரிணைமர்த்தி₄ ஐந்மபி₄: வர்ஜித: ஶக்யதே வக்தும் யஸ்ஸத₃ாஸ்தீதி கேவலம்॥” என்று கொண்டு பராஸர ப்₃ரஹ்மாஷி யாலே ப்ரதிபாதி₃க்கப்பட்டபடி ஷட்டப்₄ாவவிகாரரஹிதம் என்கிறதாகவுமாம். (ஆநந்த₃) “ஜ்ஞாநாநந்த₃மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந:” என்கிறபடியே ஆநந்த₃ருபமாயிருக்கும். ‘ஆநந்த₃ருபமாயிருக்கையாவதென்?’ என்றால்: தன்னைத் தான் அநுப₄விக்கும்போது ஸாக₂ாவஹமாயிருக்கை. (மஹாவிபூ₄தி) “அங்கு₃லஸ்யாஷ்டப்₄ாகே₃ாபி ந ஸோாஸ்தி முநிஸத்தமா ந ஸந்தி ப்ராணிநோ யத்ர கர்மப₃ந்த₄நிப₃ந்த₄நா:” என்று கொண்டு மஹர்ஷியாலே ப்ரதிபாதி₃க்கப் படுகையாலே, யாதோரிடத்தில் ஜீவஸமுஹமுண்டு, அங்கே பரமாத்மஸ்ந்நிதி₄ உண்டாயிருக்கும். அதெங்குனேயென்னில்: ‘யஸ்யாத்மா ஶரீரம் யஸ்ய ப்ருதி₂வீ ஶரீரம்’ என்றுகொண்டு ப்ரமாணமுண்டாகையாலே. ஶரீரத்தை யொழிந்தன்றிறே ஶரீரியிருப்பது. ஆக, “மஹாவிபூ₄தி” என்று தீ₃வ்யாத்ம

மேலும் “அபக்ஷயவிநாசாப்₄ யாம் பரிணைமர்த்தி₄ ஐந்மபி₄:”

வர்ஜித: ஶக்யதே வக்தும் யஸ்ஸத₃ாஸ்தீதி கேவலம்॥ (வி.பு.1-2-11)

[குறைவுபடுதல், நாசமடைதல், மாறுபாடடைதல், வளருதல், பிறத்தல், இவைகளற்றவனுகவும், எப்போதும் ‘இருக்கிறுன்’ என்றே சொல்லப்படு பவனுமாயிருப்பவன் பகவான்.] என்று பராஸர மஹர்ஷியாலே சொல்லப் பட்ட ஆறுவகைப்பட்ட ப்₄ாவவிகாரங்கள் அற்றது என்பதாகவும் கொள்ளலாம். (ஆநந்த₃) “ஜ்ஞாநாநந்த₃மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந: (?) [எந்தப் பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் ஜ்ஞாநாநந்த₃மயமாயிருக்கிறதோ...] என்கிறபடியே ஆநந்த₃த்தையே ஸ்வரூபமாகக் கொண்டது. மேலும் ஆநந்த₃த்தையே ஸ்வரூபமாகக் கொண்டது என்றால் என்னவெனில்; எம்பெருமானுகிறதன்னைத்தான் அநுப₄விக்கும்போது இன்பமளிப்பதாயிருக்கை. (மஹாவிபூ₄தி)

அங்கு₃லஸ்யாஷ்டப்₄ாகே₃ாபி ந ஸோாஸ்தி முநிஸத்தமா

ந ஸந்தி ப்ராணிநோ யத்ர கர்மப₃ந்த₄நிப₃ந்த₄நா:॥ (வி.பு.3-7-4)

[முனிஸ்ரேஷ்டரே! கர்மப₃ந்த₄த்தைக் காரணமாகக் கொண்ட பிராணிகள் இல்லாததான அங்கு₃லத்தில் எட்டில் ஒரு ப்₄ாக₃மும் கிடையாது.] என்று பராஸர மஹர்ஷி சொல்லுகையாலே ஜீவர்கள் இருக்கும் எல்லாவிடத்திலும் பரமாத்மாவும் வ்யாபித்திருப்பான். அதெப்படியெனில்:

“யஸ்யாத்மா ஶரீரம் யஸ்ய ப்ருதி₂வி ஶரீரம்” (ப்₃ரஹ. 5-7) [எவனுக்கு ஆத்மா ஶரீரமோ, எவனுக்கு பூ₄மி ஶரீரமோ] என்னும் ப்ரமாணத்திலிருந்து இது தேறுகிறது. ஶரீரம் இல்லாமல் அந்த ஶரீரத்தை வ்யாபிக்கும் ஆத்மா பூர்ணைஸ்தயாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

ஸ்வரூபத்தினுடைய விபூத்வம் ப்ரதிபாதி₃க்கப்பட்டது.

(பரமம்) “பரோ மாடஸ்யேதி பரமः” என்கிறபடியே இதுதன்னுடைய நிருபமத்வம் ப்ரதிபாதி₃க்கப்படுகிறது. ‘இதுக்கு ப்ரமாணமென்று என்றால்: “ந தத்ஸமஸ்சாப்₄யதி₄கஸ்ச த்₃ருஸ்யதே” “ந ஸந்த்₃ருஸே திஷ்ட₂தி ருபமஸ்ய ந சகாஷா பஸ்யதி கஸ்சநைநம்” “ஓத்தார் மிக்காரையிலையாய மாமாயா” என்றுமுன்டாகையாலே. யச்ச₂ப்₃த்₃த்தாலே “வசஸாமாத்மஸம்வேத்₃யம்” என்கிறபடியே இதுதன்னுடைய அவாங்மநஸகே₃ாசரத்வம் ப்ரதிபாதி₃க்கப் படுகிறது. (ப்₃ரஹ்ம) “ப்₃ருஹத்தவாத்₃ ப்₃ரும்ஹனத்வாச்ச ப்₃ரஹ்ம இத்யபி₄தீ₄யதே” என்று சொல்லுகிறபடியே, கீழ்ச்சொன்ன மஹாவிபூ₄தி ஶப்பத்₃த்தாலே ஆர்த்தமாக ப்ரதிபாதி₃க்கப்பட்ட தி₃வ்யாத்மஸ்வரூபவிபூத்வம் இருக்கமாட்டானன்றே. ஆக, மஹாவிபூ₄தி என்று எம்பெருமானுடைய ஆத்மஸ்வரூபம் எங்கும் வ்யாபித்துள்ளது என்பது சொல்லப்பட்டது.

(பரமம்) ‘பரோ மாடஸ்யேதி பரமः’ [எவைனக் காட்டிலும் மேலானதில்லையோ அவன் பரமன்.] என்கிற வ்யுதபத்தியின்படியே பரமாத்ம ஸ்வரூபம் ஒப்பற்றது என்று இப்பத்₃த்தால் சொல்லப்படுகிறது. இதற்கு ப்ரமாணம் என்னவெனில் “ந தத்ஸமஸ்சாப்₄யதி₄கஸ்சத்₃ருஸ்யதே” (ஸ்வே 6) [அந்தப் புரஷனுக்கு ஸமமாகவும், மேலானவனைகவும் ஒருவரும் காணப்படவில்லை.] “ந ஸந்த்₃ருஸே திஷ்ட₂தி ருபமஸ்ய ந சகாஷா பஸ்யதி கஸ்சநைநம்” (தை.நா.1-10) [இவனுடைய ரூபம் கண்ணல் காணும்படி இராது; ஒருவனும் இவைனக் கண்ணல் பார்க்கிறதில்லை.] என்னும் வேத்₃வாக்யங்கள் இவ்விஷயத்தில் ப்ரமாணமாகும். ஆழ்வாருடைய தமிழ்வேதத்திலும் “ஓத்தார் மிக்காரை இலையாய மாமாயா” (திருவாய் 2-3-2) என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்தபடியுள்ள ‘யத்’ என்னும் சொல்லாலே ப்ரத்யஸ்தமிதபே₄த₃ம் யத் ஸத்தாமாத்ரமகே₃ாசரம்.

வசஸாமாத்மஸம்வேத்₃யம் தஜ்ஜஞாநம் ப்₃ரஹ்மஸம்ஜ்ஞிதம்॥ (வி.பு.6-7-53) [(ஐாதி முதலிய) பே₄த₃மற்றதும், விகாரமற்றதும், வாக்குகளுக்கு எட்டாததும், ஸ்வயம்ப்ரகாஸமும், ஜ்ஞாநஸ்வரூபமான அது ப்₃ரஹ்ம மென்று சொல்லப்படுகிறது.] என்கிறபடியே இந்த ப்ரஹ்மஸ்வரூபமானது வாக்குக்கும், மனத்துக்கும் அளவிட்டறிய முடியாதது என்று சொல்லப்படுகிறது. (ப்₃ரஹ்ம) “ப்₃ருஹத்தவாத் ப்₃ரும்ஹனத்வாச்ச ப்₃ரஹ்ம இத்யபி₄தீ₄யதே” (வி.பு.3-3-22) [பெரிதாயிருப்பதாலும், (பிறரைப்) பெரிதாகச்செய்வதாலும் ப்₃ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது.] என்று சொல்லுகிறபடியே கீழே சொல்லப்பட்ட மஹாவிபூ₄தி என்னும் சொல்லாலே தாத்பர்யார்த்த₂மாக

ப்_ரஹ்மஸப்_துத்தாலே ஶாப்_துமாக ப்ரதிபாதி_க்கப்படுகிறது. ஆக, இப்படிப் பூர்வபாதுத்தாலே ஷ்டு_ர்மிரஹிதமாய், தனக்கு ஸாக_ாவஹமாய், நிருபமமாய், அவாங்மநஸகே_ாசரமாய், ப்_ருஹத்தவ ப்_ருமஹணத்வகு_ணயோகி_யா யிருக்கிற தி_வ்யாத்மஸ்வரூபம் ப்ரதிபாதி_க்கப்பட்டது.

இனி, உத்தரவாக்யத்தாலே தி_வ்யமங்க_ளவிக்_ரஹம் ப்ரதிபாதி_க்கப் படுகிறது. (முர்த்தம் ப்_ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதுத்யத்_பு_தம்) கீழ் ப்ரதிபாதி_க்கப்பட்ட அமுர்த்தமான ப்_ரஹ்மத்திற்காட்டில் ப_க_வானுக்கு அத்யந்தம் ப்ரீதிப்ரகர்ஷஜநகமாய், முர்த்தமாய், ப்_ரஹ்மஸப்_துவாச்யமாய், அத்யாஸ்சர்யமாயிருக்கிறது யாதொரு தி_வ்யமங்க_ளவிக்_ரஹம் அது ப்ரதிபாதி_க்கப்படுகிறது. “விக்_ரஹோ...*” என்றும், “அருபி ஹி ஜநார்த்தந:” என்றும், “ந தே ரூபம் ந சாகார:” என்றும் இப்படி ஈஸ்வரனுக்கு விக்_ரஹமில்லை

உணர்த்தப்பட்ட ப்_ரஹ்மஸ்வரூபத்தின் விபு_த்வம் ‘ப்_ரஹ்ம’ என்னும் இச்சொல்லாலே நேரடியாகவே சொல்லப்படுகிறது. ஆக, இவ்வண்ணமாக ஸ்லோகத்தின் மேல் அடியாலே ஆறு ஊர்மிகளுமற்றதாய், தனக்குத்தானே இன்பமளிப்பதாய், ஒப்பற்றதாய், வாக்குக்கும் மநஸ்ஸாக்கும் எட்டாததாய், தான் பெரியதாயிருக்கை, முக்தஜீவர்களை பெரிதாக்குகை என்னும் கு_ணங்களை உடையதாயிருக்கை என்னும் பெருமைகளையுடைய ப்_ரஹ்மஸ்வரூபம் விளக்கப்பட்டது.

இனி, ஸ்லோகத்தின் இரண்டாம் அடியாலே பரமபதுத்திலுள்ள தி_வ்யமங்க_ளத்திருமேனி விளக்கப்படுகிறது. (முர்த்தம் ப்_ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதுத்யத்_பு_தம்) முதலடியிலே சொல்லப்பட்ட உருவமற்றதான் ப்_ரஹ்மஸ்வரூபத்தைக்காட்டிலும் எம்பெருமானுக்கு மிகவும் பெரிய இன்பத்தையளிப்பதாய், உருவமுடையதாய், ‘ப்_ரஹ்ம’ என்னும் சொல்லால் சொல்லப்படுவதாய், மிகவும் அது_பு_தமாயிருக்கும் தி_வ்ய மங்க_ளத் திருமேனியானது விளக்கப்படுகிறது.

“அருபீ ஹி ஜநார்த்தந:” (?) [ஜநார்த்தநன் ரூபமற்றவன்ன்றே.] என்றும்,

ந தே ரூபம் ந சாகாரோ நாயுது_ாநி ந சாஸ்பது_ம்

ததாபி புருஷாகாரோ பு_த்தாநாம் த்வம் ப்ரகாஸஸே॥ (ஜிதந்தே-5)

[(உன்னுடைய) தி_வ்யாத்மஸ்வரூபமானது உனக்காக இராது; (ஸ்வதந்த்ரமான அது ஆஸ்ரிதர்களுக்காகப் பரதந்த்ரமாகவும் ஆகும் என்று தாத்பர்யம்). தி_வ்யமங்க_ளவிக்_ரஹமும் உனக்காயிராது; திவ்யாயுதங்களும் உனக்காயிருக்க வில்லை; இருப்பிடமான வைகுண்டு_ம் முதலியவைகளும் உனக்காயிருக்க வில்லை; (இவையெல்லாம் உன் அடியார்களுக்காயிருக்கும் என்று பொருள்.) பக்தர்களுடைய உடைமையானநீ, இப்படி ஆஸ்ரித பரதந்த்ரமான ஸ்வரூப ரூப பூஷைலேஷத்யாபாதரம்— ஆகஸ்ட் 2009

யென்று கொண்டு ப்ரமாணங்கள் உண்டாயிருக்க, தீ₃வ்யம் ஸ்வரூபம் என்றும், தீ₃வ்யமங்களைவிக்ரஹமென்றும் எங்ஙனே? என்று இப்படிச்சொல்லுவார் வேத₃நாந்தநிஷ்டருடைய கோஷ்டியில் ப₃ஹிஷ்கருதரான பேரிறே. “ஆவதென்? சோத்₃யம் பண்ணினால் பரிஹரிக்குமித்தனையொழியப் பரிவாதி₃யாநின்றீர், இப்படி ப்ரமாணமுண்டோ?” என்றால்— உண்டு. அதெங்ஙனேயென்றால்: “ய ஏஷாந்தராதி₃த்யே ஹிரண்மய: புருஷோத்₃ருஸ்யதே” “ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்₃யுத: புருஷாத₃தி” “ஆதி₃த்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்”

குண விபூதிகளைடையனையிருந்தபோதிலும், புருஷஸுக்தத்தில் சொல்லப் பட்ட ஸர்வாதி₄கனையிருக்கும் தன்மையுடன் விளங்குகிறோம்.] என்றும் பரம்பொருளுக்குத் திருமேனி இல்லை என்று ப்ரமாணங்கள் சொல்லும்போது, தீ₃வ்யஸ்வரூபம் என்றும், தீ₃வ்யமங்களத் திருமேனி என்றும் இரண்டு முள்ளதாகச் சொல்லுவது எப்படி என்று திருமேனியை மறுப்பவர்கள், வேத₃நாந்தங்களில் ஊன்றியிருப்பவர்களுடைய கோஷ்டியில் சேரமாட்டாதவர்களான்றே. கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதை விட்டு, கேள்வி கேட்டவர்களை நிந்திக்கிறோர்; நீர் சொல்லும் அர்த்தத்துக்கு ப்ரமாணமுண்டோ எனில்; உண்டு. ப்ரமாணம் யாதெனில்?

“ய ஏஷாந்தராதி₃த்யே ஹிரண்மய: புருஷோத்₃ருஸ்யதே ஹிரண்யஸ்மஸ்ரூர் ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸ-வர்ண: தஸ்ய யத₂ா கப்யாஸம் புண்டுரீகமேவமக்ஷினீ॥” (ச₂ாந்தே₂ாக்யம் 1-6,7)

[ஸுர்யனுக்கு நடுவில் தங்கம்போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப் பரமபுருஷன் காணப்படுகிறானே, அவன் ஸ-வர்ணம் போன்று அழகான மீசையையும், கேஸங்களையும், எல்லா அவயவங்களையும் உடையவன். அவனுக்கு ஸுர்யனால் மலரும் தாமரைபோன்ற இருகண்கள் உள்.]

“ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்₃யுத: புருஷாத₃தி” (தை.நா.8) [மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் உண்டாயின.]

வேத₃ாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதி₃த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்! தமேவம் வித்₃வாநம்ருத இஹ ப₄வதி நாந்ய: பந்தா வித்₃யதேயநாய॥ [(வேத₃புருஷங்கிய) நான் (ஸ்வரூபரூபகுணவிபூதிகளில்) பெரியவனும், ஸுர்யன்போல் ப்ரகாஸிப்பவனும், ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்த புருஷனை அறிகிறேன். அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறேன். மோகஷத்திற்கு (அவளைத்தவிர) வேறு வழி கிடையாது.]

பதவரை— (கமநீயகிஶோர முக்தி மூர்த்தே:) கமநீய—ஆசைப்படத் தகுந்ததுமான, கிஶோர—இளம்பருவத்தினால், முக்தி—அழகமர்ந்த, மூர்த்தே:—திருமேனியை யுடையவனும், (கலவேணு க்வணிதாத்துருதாநநேந்தோ:) கல—இனிமையான, வேணுக்வணித—வேணுநாதத்தினால், ஆத்துருத—அமைந்திருக்கிற, ஆநந இந்தோ:—சந்த்ரனைப்போல் குளிர்ந்தும் அழகியதுமான முகத்தையுடைய வனுமான, முராரே:— ஸ்ரீக்ருஷ்ணனுடைய, மதுரிமண:—போக்யதையினுடைய, காஅபி காஅபி—மிகவும் அல்பமான, கணிகாஅபி —அனுவாயினும், மம—என்னுடைய, வாசி—வாக்கில், விஞ்ஞம்பதாம்—வருத்தியடையக்கடவது.

தாத்பர்யம்— இதில், அவனை மனத்தால் நினைப்பதே போராது, வாக்கினாலும் துதிக்கக்கடவேன் என்கிறுர்.

அவனுடைய எவ்வாகாரத்தைத் துதிக்கநினைத்தீரென்ன; ஜனங்களுக்கு மற்றுமுள்ள பருவங்களைக் காட்டிலும் இளம்பருவமானது, தளர் நடையும் இளமறுவலும் மழலைச் சொல்லும் பேதைத் தொழில்களுமாய் இனிதாயிருக்கும், அதிலும் லோகவிலக்ஷணமான க்ருஷ்ணனுடைய இளமையானது, தன்னைக் கண்டாரை நஞ்சண்டாரைப்போலே மயங்கப்பண்ணைநிற்கும். அதுக்கு மேலே, பாலும் கன்னலும் கலந்தாற்போல், செவிக்கினிய குழலிசையும், சந்தர்ன்போல் வட்டமாய், எழில்நிறைந்து கண்டாருடைய ஸ்ம்லாரதாபமெல்லாம் ஆறும்படி அவர்கள் முகத்தில் அமுதத்தை ஊற்றுநின்ற முகமுமாய் இசைந்திருந்தது; நானே, அவனுடைய போக்யதையை முழுவதும் சொல்லவல்ல அறிவைப்பெற்றிலேன்; ஆகிலும் அதினுடைய சிறுதுளியையாகிலும் வாயினால் துதித்துப் பேறுபெறக்கடவேஞை வேணும் என்கிறுர்.(7)

மதஶி஖ண்஡ஶி஖ண்஡வி஭ூஷண் மதநமந்஧ரமுருஷாம்குஜம்।

விஜவ஧ுநயநாஞ்லவஞ்சித் விஜயத் மம வாங்யஜிவிதம் ॥८॥

மத₃பரிக₂ண்டி₃பரிக₂ண்டவிபு₄ஷணம் மத₃நமந்த₄ரமுக்த₄முக₂ாம்ப₃ஜம் வரஜவதூ₄நயநாஞ்சல வஞ்சிதம் விஜூயதாம் மம வாங்மயஜீவிதம்॥ ८

பதவரை— (மத₃பரிக₂ண்டி₃பரிக₂ண்டவிபு₄ஷணம்) மத₃—மதமேறின, பரிக₂ண்டி₃—மயிலினுடைய, பரிக₂ண்ட₃—தோகையை, விபு₄ஷணம்—சிறந்த ஆபரணமாகவுடையதும், (மத₃ந மந்த₄ர முக்த₄ முக₂ாம்ப₃ஜம்) மத₃ந—ஸௌந்தர்யத்தினால், மந்த₄ர—நிறைந்ததாய், முக்த₄—(ஜநங்களை)வரசீகரிக்கத் தக்கதான, முக₂ாம்ப₃ஜம்—தாமரைமலர்போன்ற முகத்தையுடையதும், (வரஜவதூ₄நயநாஞ்சல வஞ்சிதம்) வரஜ—திருவாய்ப்பாடியிலுள்ள, வதூ₄—பெண்களுடைய, நயந அஞ்சல—கடைக்கண்பார்வையினால், வஞ்சிதம்—வஞ்சிக்கப் பூஷைலேஶதூயாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

பட்டதும் (ஸ்வாதீனம் செய்யப்பட்டதும்), மம—என்னுடைய, (வாங்மயஜீவிதம்) வாங்மய—க்₃ரந்த₂த்துக்கு, ஜீவிதம்—விஷயமுமானவஸ்து, விஜயதாம்—ஸர்வோத்தக்ருஷ்டமாக விளங்கக்கடவுதாக. (8)

தாத்பர்யம்— இதில், அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரயத்துக்கு மங்களாபராஸநம் பண்ணுகிறார்.

உலகத்திலுள்ள தாமரைப்பூ இவன் முகத்துக்கு உவமையாகமாட்டாது. இதைக்காட்டிலும் நூறுயிரம் மடங்கு செவ்வி அதிகரித்த தாமரைப்பூ ஓன்றுண்டாகில், அத்தை இவன் முகத்துக்கு ஒருகால் உபமாநமாகச் சொல்லில் சொல்லலாம்படி இவன் முகம் அழகுக்கு ஆகாரமாயிருந்தது; தலைக்கணியாக கொண்டையில் சேர்த்துக்கட்டப்பட்ட மயிலிறகானது, அம்முகத்தழகுக்கு நாநாவர்ணமாய், அழகியதாய் அழுர்வமானதோர் கொடிகட்டினாற்போவிருந்தது. இவனே நாராயணனல்லது மற்றெருரு தெய்வமறியாத இடைக்குலத்தில் பெண்களின் கடைக்கணகள் எந்தெந்த பக்கத்தில்புரஞ்சோ, அந்தந்தத் திசையிலுள்ள கார்யங்களையெல்லாம் அவர்கள் முகமலர்த்திக்காகச் செய்து அவர்களிட்டவழக்காயிருந்தான்; அதுக்குமேலே இவ்வழகை நான் கவிபாடும்படி எனக்குக்காட்டி என் கவிக்கு மூலாதாரமாய் நின்றுன், இவ்விதமான இவனுடைய அழகும் ஆஸ்ரிதபாரதந்த்ரயமும் ஒருகுறைவுமற்று விளங்கக்கடவுதாக. (8)

புல்வாருணபாணிபக்ஞசஸஜிவெநுரவாகுல் புல்வாடலபாடலிபரிவாடிபாதரோஹம் ।

உல்ஸந்மதுராத்திமஜரிசரஸாநந் வல்விகுசகும்஭குக்ஞமபக்ஞல் பிமுமாஶயே ॥१॥

பல்லவாருணபாணிபங்கஜஸங்கிவேணுரவாகுலம்

பு₂ல்லபாடலபாடலீபரிவாதி₃பாத₃ஸரோருஹம்

உல்லஸந்மதுராத₄ரத்த₃யதிமஞ்ஜீஸரஸாநநம்

வல்லவீகுசகும்ப₄குங்குமபங்கிலம் ப்ரபு₄மாஸ்ரயோ॥ १

பதவுரை— (பல்லவாருணபாணிபங்கஜஸங்கி₃வேணுரவாகுலம்) பல்லவ—தளிர்போல், அருண—சிவந்தும், பாணிபங்கஜ—தாமரைப்பூப்போல் அழகியதுமான திருக்கையில், ஸங்கி₃—சேர்ந்திருக்கிற, வேணு—வேணுவினுடைய, ரவ—ஸப்தத்தினால் (உண்டான்), ஆகுலம்—வ்யாப்தமானவனும் (ஸந்தோஷத்தை யடையவனும்), (பு₂ல்லபாடலபாடலீபரிவாதி₃பாத₃ஸரோருஹம்) புல்ல—மலர்ந்தும், பாடல—சிவந்துமிருக்கிற, பாடலீ—பாதிரிப்பூவை, பரிவாதி₃—அவமாநம் செய்கிற (அதிலும் அதிம்ருதுவான), பாத₃ஸரோருஹம்—பெரியகுளங்களில் முளைத்ததாமரை போன்ற திருவடிகளையடையவனும், (உல்லஸந்—மது₄ராத₄ர—த்த₃யதிமஞ்ஜீஸரஸாநநம்) உல்லஸந்—மிக்க அழகையடையதும், மதுர—போக்யதையை யடையதுமான, அத₄ர—கீழுதட்டினுடைய, த்த₃யதிமஞ்சீரீ—பூங்கொத்துப்போன்ற ஸ்ரீஸௌஷத்யாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

காந்தியினால் (உண்டான), ஸரஸ—விலகங்களைமான அழகுடன்கூடிய, ஆநநம்—திருமுகத்தையுடையவனும், (வல்லவீருசகும்ப₄குங்குமபங்கிலம் ப்ரபு₄மாஸ்ரயோ) வல்லவீ—இடைப் பெண்களுடைய, சுகசும்ப₄—கலசங்கள் போன்ற ஸ்தநங்களிலுண்டான, குங்கும—அலங்காரார்த்தமான குங்குமத்தினால், பங்கிலம்—சேறு செய்யப்பட்ட (பூசப்பட்ட) (திருமார்பையுடைய)வனுமான, ப்ரபு₄ம்—ஐகத்பதியான ஸ்ரீக்ருஷ்ணனை, ஆஸ்ரயே—தொழுகிறேன். (7)

தாத்பர்யம்— இதில் க்ருஷ்ணனுடைய போக்யதையைப் பேசுகிறுர்.

முதலிலே வேணுநாதம் என் செவிவழியாக என்னெந்துக்கூடில்சென்று அந்தெந்துசை தன்வழியே கூட்டிக்கொண்டுபோய் தனக்காதாரமான குழல் குடியேறியிருக்கிற க்ருஷ்ணனுடைய திருக்கைமேலே கொண்டுசேர்த்தது. பின்பு, தனிர்போல் மெல்லியதாய்ச்சிவந்தும் தாமரைபோல்ஸாந்தரமுமான அவன் கையினழகை அநுபவித்துப் பரவஶான்யத் திருவடிகளிலே விழுந்துபணிந்தேன்; அத்திருவடிகள், முகிழ்விரிந்த பாடலீபுஷ்பம்போல், கண்ணெடுத்துப் பார்க்கிலும் வாடும்படியான மென்மையையும், சிவப்பையுடையதும் பெரியதொருதடாகத்தில் முளைத்தெழுந்த தாமரபோல் அழகியதுமாயிருக்க அதையே அநுபவித்துக்கொண்டு கழிந்த காலத்தையறியாதே வெகுநேரம், அங்கே நான்விழுந்திருக்கப் பின்பவன் இனியபேச்சாலே “எழுந்திராய்” என்றான், அப்பொழுது அங்கு நின்றும் திரும்பி மேல்நோக்கிப் பார்த்தேன், கீழநுபவித்த இரண்டவையவங்களைக் காட்டிலும் மிகவுமினியதான் அதரத்தையும், அதில் நின்றும் புறப்பட்ட சிவந்தகாந்தியானது கொத்துக்கொத்தாய் எங்கும் பரவி விளங்காநின்ற முகத்தையும், இடைச்சிகிஞ்சுடைய ஆலிங்கந காலத்தில் அவர்கள் ஸ்தநங்கள் மேல்பூசியிருந்த குங்குமக்குழம்பினால் அப்பப்பட்டுச் சேருய்க்கிடக்கிற திருமார்பையும் பார்த்து அவனுக்கே அடிமையாய்விட்டேன் என்கிறுர். (7)

அபாஜ்ஜரே஖ாभிரभஜ்ஜரभிரனஜ்ஜலிலாரஸரஜிதாभி: |

அனுக்ஷண் வஜ்ஜுவஸுந்஦ரீभிரभ்யார்ச்சமான் வி஭ுமாஶ்யாம: ||१०||

அபாங்க₃ரேக₂ாபி₄ப₄ங்குராபி₄ரநங்க₃லீலாரஸரஞ்ஜிதாபி₄:|

அநுக்ஷணம் வல்லவஸாந்தரீபி₄ப₄யர்ச்யமாநம் விபு₄மாஸ்ரயாம:|| 10

பதவுரை:— வல்லவஸாந்த₃ரீபி₄:—கோபஸ்த்ரீகளினால், (அநங்க₃லீலாரஸ ரஞ்ஜிதாபி₄:) அநங்க₃—மந்மதனுடைய, லீலா—விலாஸத்திலுண்டான, ரஸ—ப்ரஞ்கார ரஸத்தினால், ரஞ்சிதாபி₄:—விளங்காநின்றதும், அபங்கு₃ராபி₄:—அவிச்சிந்தநங்களுமான, (அபாங்க₃ரேக₂ாபி₄:) அபாங்க₃—கடைக்கண்பார்வை களினுடைய, ரேக₂ாபி₄:—பந்திகளினால், அநுக்ஷணம்—கஷணாந்தோறும் (இடைவிடாமல்), அப்₄யர்ச்யமாநம்—ஸ்ரீஸாலேஶதூயாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

ஸம்மாநித்துப் பார்க்கப்பட்ட, விபு₄ம்—ஸர்வ வ்யாபகனுன் ஸ்ரீக்ருஷ்னனை, ஆஸ்ரயாம:—ஸரணமடைகிறோம். (10)

தாத்பர்யம்:— நீரொருவரேயோ அவன் வடிவழகில் நெஞ்சுநெகிழ்ந்தீரென்ன நாடென்றுவனேயன்று, எனக்கு முன்னே குழாம்குழாமாகக் கூடி அவனை அனுபவித்தவர்கள் அநேகருண்டென்கிறார்.

கோகுலத்திலுள்ள ஆயர் மடந்தையர்கள், அவனுடைய அபரிச்சிந்நமான போக்யதையை அனுபவித்து, அவ்வநுபவதூநிதமான ப்ரீதி உள்ளடங்காதே கண்வழியே வழிந்துவருவதுபோல் தோற்றுமதாய், க்ருஷ்ணனுங்கடை மயங்கும்படியான ஸ்ருங்காரவிலாஸங்களையுடையதாய், காலமுள்ளதைனையும் அனுபவித்தாலும் புதிதுபுதிதாகத் தோற்றுமதான, கடைக்கண்பார்வையினால் ஸ்ரீக்ருஷ்னனுடைய ஒருநொடிப்பொழுதாகிலும் ஒழிவின்றிக்கே அடுத்தடுத்துப் பார்த்துக் கொண்டாடினார்கள். தன் போக்யதையைக்காட்டி அனைவரும் வசீகரிக்கவல்ல ஸமர்த்தனை ஸ்ரீக்ருஷ்னனை, அவனுடைய இனிமையின் ரஸமறிந்த நாம் ஆஸ்ரயியா நின்றோம். (10).

ஹதே மம ஹயவி஭்ரமாண் ஹதய் ஹஸ்விஶாலலோலனேத்ரம् ।

தருண் விஜ்வாலஸுந்஦ரீண் தரல் கிஞ்சன ஧ாம ஸனி஧த்தாம் ॥11॥

ஹ்ருத₃யே மம ஹ்ருத₃யவிப்₄ரமானும் ஹ்ருத₃யம் ஹர்ஷவிபாலலோலநேத்ரம் தருணம் வ்ரஜப₃ாலஸாந்த₃ரீனும் தரலம் கிஞ்சந த₄ாம ஸந்தித₄த்தாம்॥ 11.

பதவுரை:— தருணம்—யெளவநாவஸ்தையையுடையதும், தரலம்—பளபளத்த காந்தியையுடையதும், (ஹ்ருத₃யவிப்₄ரமானும்) ஹ்ருத₃ய—இனிதான், விப்₄ரமானும்—ஸ்ருங்காரவிலாஸங்களையுடைய, (வ்ரஜப₃ாலஸாந்த₃ரீனும்) வ்ரஜ—திருவாய்ப்பாடியிலுள்ள, ப₃ாலஸாந்த₃ரீனும்— இளம்பருவமுடையவர்களான பெண்களுக்கு, ஹ்ருத₃யம்—ப்ராணன் போன்றதும், (ஹர்ஷவிபாலலோலநேத்ரம்) ஹர்ஷ—ஸந்தோஷத்தினால், விபால—அகன்றும், லோல—சஞ்சலமுமான, நேத்ரம்—கண்களையுடையதும், கிஞ்சந—அநிர்வாச்யமுமான, த₄ாம—ஸ்ரீக்ருஷ்னனென்கிற தேஜஸ்ஸானது, மம—என்னுடைய, ஹ்ருத₃யே—உள்ளத்தில், ஸந்தித₄த்தாம்—நித்யவாஸம் செய்யட்டும்.

தாத்பர்யம்:— கோபிமார்கள் க்ருஷ்னனுடைய எந்த அவயவத்தில் மோஹித்தார்களென்னில், அவனுடைய கண்ணழகிலும், பருவத்திலும் சேஷ்டிதத்திலும் ஈடுபட்டார்களென்கிறார்.

‘நாஸ்தி’ என்றவிடத்தில் ‘அஸ்தி’ என்னும்படி தோன்றுகையாலே அவன் வ்யாப்தியில் ஸத்₃ப₄ாவத்தை நினைத்து லஜ்ஜையாலே அநுகூலிக்கவுமாம். ‘உக்ரம் வீரம்’ என்கிற கொடிய வடிவைக் காண்கையாலே பீ₄திமுலமாக அநுகூலிக்கவுமாம். தன்னுடைய ப்ரதிஜ்ஞாசக்தி குலைந்த பின்னும் ராவணன் ‘சசாலசாபஞ்ச முமோச வீரः’ (ரா.ய.56-140) என்றபின்னும் வெறுங்கை வீரனுய்ப் போக்குவரத்துச் செய்தானிறே; அதுவுமில்லாத அஸரக்தியாலே அநுகூலிக்கவுமாம். ‘வாய்தகர்த்து’ (பெரிய.திருவ.35) என்றும், ‘உரத்தினில் கரத்தைவைத்து’ (திருச்சந்த.25) என்றும், ‘உகிர்த்தலத்தை யூன்றினைய்’ என்றும் பர்வக்ரமம் தோன்றுகையாலே வ்யஸ்நபரம்பரைகளாலே அநுகூலிக்கவுமாம். இன்னமும் ‘இப்புடைகளிலே இப்போது அநுகூலிக்குமோ’ என்று பார்த்ததிறே. (இரணியனேண்மார்வகலம்) ‘பிறையையிற்றனல்விழி’ (பெரிய.திரு.2-3-8) என்ற நெருப்பையுமிழ, நெருப்பின் முக₂த்தில் பொன் போலே பொன்னுருகி நிறம் பெறுகையாலே ‘ஓண்மார்பு’ என்கிறார். திருவுகிர்கள் சேரவிழுமைக்கு இடம்பொருகையாலே ‘அகலம்’ என்கிறது. (பிளந்திட்டகைகளால்) ‘பூங்கோதையாள்வெருவு’ (முதல்.திருவ.23) ‘இவன் முருட்டெலும்பிலே உறைக்குமாகில் என்வருகிறதோ’ என்று

(இரணியனேண்மார்வகலம்) ஹிரண்யனுடைய ஓள்ளியதாய், விஸ்தருதமான மார்வை. ஓண்மையாவது – நரஸிம்ஹத்தினுடைய கோபாக்நியாலும் தன்னுடைய உத₃ரத்தில் பு₄யாக்நியாலும் பிறந்த பரிதாபத்தாலே அக்நி முக₂த்தில் பொன்போலே உருகிப் பத₃ம் செய்து ஓளிவிடுகை. இத்தால் – திருவுகிர்க்கு அநாயாஸேந கிழிக்கலாம்படியான படியைச் சொல்லுகிறது. ‘அகலம்’ என்கையாலே – வரப₃லபு₄ஜப₃லங்களாலே மிடியறவளர்ந்த பரப்பாலே திருவுகிர்க்கட்கெல்லாம் இரை போந்தபடியைச் சொல்லுகிறது. (பிளந்தித்யாதி₃) ‘உடலகமிருபிளவாக் கையில் நீருகிர்ப்படையது வாய்த்தவனே’ (பெரிய.திரு.5-3-3) என்கிறபடியே திருவுகிர்களாலே இரண்டு கூருகப் பிளந்து பொகட்டதிருக்கைகளாலே சப்பானி. (பேய்முலையித்யாதி₃) அவனைப்போலே ப்ராதிக்கல்யம் தோற்ற நிற்கையுமன்றிக்கே, ‘தாயாய்வந்த பேய்’ (பெரிய.திரு.1-5-6) என்கிறபடியே வஞ்சகையாய்வந்த பூதனையுடைய முலையை ப்ராணஸஹிதமாக உண்டு (முடித்தவனே! சப்பானி. (9)

‘இரணியன் ஓண்ணகல் மார்பு’ என்றந்வயித்து அர்த்த₂ம் (ஹிரண்யனித்யாதி₃). (பத₃ம் செய்து) பக்வமாய். (இத்தால்) என்றது – ஓண்மை யென்றத்தாலென்றபடி, (மிடி) ஸங்கோசம். ‘வாருகிர்’ என்றத்தை பிளக்கைக்கு ஸாத₄நமாகத் திருவுள்ளாம்பற்றி ப்ரமாண பூர்வகம் தாத்பர்ய மருளிச்செய்கிறார் (உடலகமித்யாதி₃). ஹிரண்யாஸர நிரஸநாநந்தரம் பூதநாநிரஸநம் சொல்லுகையாலே, அவனிலும் வஞ்சனையாலே க்ருரையென்று திருவுள்ளம் பற்றி யருளிச்செய்கிறார் (அவனையித்யாதி₃). (9)

வெருவும்படியிறே பிறந்திட்டது. இவர் பிளந்தபின்பும் திருவிரல்களில் உலைவண்டாகில் தெரியுமென்றிறே - சப்பாணி கொட்டென்கிறதும். (பேய்முலையுண்டானே) இங்கு ஒருளைவு காணுமையாலே “பேய்முலையுண்டு பிழைத்தவனுக்கு ஒருளைவு வருமோ” என்று தேறுகிறார். (9)

ஸ்வா.- பத்தாம்பாட்டு. (அடைந்தித்யாதி₃) (அமரர்கள் மிடைந்தடைந்திட்டு) ஶராபோபஹதரான இந்த்₃ராதி₃ தே₃வர்கள் நெருங்கிவந்து “எங்களை ரக்ஷிக்கவேணும்” என்று ஆஸ்ரயித்தபடியாலே அவர்களுக்காக அம்ருதமத₂நம் செய்வதாக, அத்யக₃ாத₄மான கூராப்₃தி₄யை ஒஷ்டி₄விஶேஷஷ்தாலே தத்த்யவஸ்த்தமாக்கி அதிலே மந்தரத்தை ‘‘மலைஆழமேல் வைத்து’’ (நான்.திருவ.49) என்கிறபடியே மத்தாக நாட்டி. (இட்டு) கடைவதாக இட்டு.

அடைந்திட்ட மரர்களாழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாகநாட்டி
வடம்சுற்றி வாசகிவன்கயிருக்க
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில்வண்ணனே சப்பாணி. (10)

வ்யா.- பத்தாம்பாட்டு. (அடைந்தித்யாதி₃) து₃ர்வாஸ்ஸராபோபஹதராய், அத்தாலே நஷ்டடைஸ்வர்யராய், அஸாராக்ராந்தராய், அமரத்வஸாபேகஷரான தே₃வர்கள். “ஸரணம் தவாமநுப்ராப்தாஸ்ஸமஸ்தா தே₃வதா க₃ணு:” (வி.ப.1-6-65) என்கிறபடியே ரக்ஷித்தருளவேணுமென்று ஸரணம் புகுர. (அடைந்திட்டு) என்கிற வினையெச்சம் திரிந்து, அடைந்திட என்னும் பொருள் பெற்றுக்கிடக்கிறது. “நலங்கழல் வணங்கி” (திருவாய்.1-3-8) என்கிறவிது திரிந்து, வணங்க வென்னும் பொருளாகிறுப்போலே.

அரு.பத்தாம்பாட்டு. (அடைந்தித்யாதி₃) “அமரர்கள் அடைந்திட்டு” என்றநவயித்து கடலைக் கடைகைக்கும், அவர்கள் ஸரணமடைகைக்கும் ஹேதுக்களை அருளிச்செய்யா நின்றுகொண்டு ப்ரமாண பூர்வகமர்த்த₂மருளிச்செய்கிறார் (து₃ர்வாஸேத்யாதி₃). இவர்கள்முன்பே அமரராகில் ஸரணம் புக ப்ரஸக்தியில்லையே யென்ன வருளிச்செய்கிறார் (அமரத்வஸாபேகஷரான) என்று. “இவ்வமரத்வஸாபேகஷதையிலே அஸாராக்ராந்ததை ஹேது, அதிலே நஷ்டடைஸ்வர்யதை ஹேது, அதுக்கு ஸாபம் ஹேது” என்று திருவுள்ளம். “அடைந்திட்டு” என்று ல்யப்ப்ரத்யயாந்தமான இஸ்ஸப்₃ம் (ஸரணம்புகுர) என்ற இவ்வர்த்த₂த்தைக் காட்டும்படி யெங்ஙனேயென்ன வருளிச்செய்கிறார் (அடைந்திட்டித்யாதி₃). (வினையெச்சம்) என்றது - க்ரியாஸங்கோசம். அவ்யயமென்றபடி. (திரிந்து) ப்ரக்ருதார்த்த₂நு கு₃ணமாக ஸிக்ஷிக்கப்பட்டு. இங்ஙன் பொருளாக வேண்டியது “மிடைந்திட்ட மத்தாகநாட்டி வடம் சுற்றி கடைந்திட்ட” வென்று சொல்லப்பட்ட க்ரியைகளோடே “அடைந்திட்டு” என்கிற க்ரியை ஸமாந கர்த்தருகமல்லாமையாலேயென்று ஹ்ருத₃யம். இப்படி ல்யப் ப்ரத்யயாந்தமானவிது திரிந்த விடமுன்டோவென்ன வருளிச்செய்கிறார் (நலங்கழலித்யாதி₃). 34

“நாட்டி” என்றது - கூர்மாகாரத்தினுடைய முதுகில் மலைசெல்லாதபடி பாலுறைவு தாங்குகை யாலேயிரே இட்டு நாட்டவேண்டிற்று.

இப்படி ஊன்ற நாட்டின மந்தரத்திலே பெருந்தேர் நடத்தும் வடம் போலேயிருக்கிற வாஸாகியை வலிய உயிர்க்கயிருகச்சுற்றி. (கடைந்திட்டகைகளால் சப்பாணி) (கார்முகில்வண்ணனே) லோகோபகார மாக நீர்கொண்டெடுமுந்த காளமேக₄ம் போலேயிருக்கிற திருமேனியை யுடையவனே! (10)

(ஆழ்கடவித்யாதி₃) அத்யக₃ாத₄மான கஷ்டாப்₃தி₄யை நம்முடைய படுக்கையென்று பாராதே நெருக்கி. (மந்தரமித்யாதி₃) “மந்த₂ாநம் மந்தரம் க்ருத்வா” (வி.பு.1-9-84) என்கிறபடியே மஹாசலமான மந்த₂ரத்தைக் கடையும் மத்தாக நாட்டி.

(வடமித்யாதி₃) “யோக்தரம் க்ருத்வாச வாஸாகிம்” (வி.பு. 1-9-84) என்கிறபடியே வாஸாகியாகிற வலிய கயிற்றை அதிலே கடைகயிருகச் சுற்றி. (கடைந்திட்டவித்யாதி₃) தே₃வர்களையும், அஸாரர்களையும் முந்துறக் கடையவிட்டு, அவர்கள் இளைத்துக் கைவாங்கினவாரே “அலைகடல் கடைந்தவப்பன்” (திருவாய் 8-1-1) என்கிறபடியே அம்ருதம் கிளருந்துளையும் நின்று கடைந்தருளின கைகளாலே சப்பாணி. (கார்முகிலித்யாதி₃) ஆஸ்ரிதருடைய அபேக்ஷித ஸம்வித₄ாநம் பண்ணின ஹர்ஷத்தாலே காளமேக₄ம் போலே குளிர்ந்து புகாப்பெற்ற வடிவையுடையனுய் நின்றவனே! சப்பாணி. (10)

அவ. பதினேராம்பாட்டு. நிக₃மத்தில், இத்திருமொழி கற்றுரக்குப் பலம் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

ஆட்கொள்ளத்தோன்றிய வாயர்தம்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணியீரந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினைபோமே. (11)

கடலென்றத்தாலே அக₃ாத₄த்வம் தோற்றியிருக்க “ஆழ்” என்று விசேஷித்ததுக்குத் தாத்பர்யம் (அத்யக₃ாத₄மான) என்று. “தன்னை” என்று விசேஷித்ததின் தாத்பர்யம் (நம்முடைய வித்யாதி₃).

“வாக்கிவன்கயிறு வடமாகச் சுற்றி” என்று அந்வயித்து ஸப்ரமாணமாகவர்த்த₂ மருளிச்செய்கிறார் (யோக்தரமித்யாதி₃). (யோக்தரம்) கயிறு. கடைவார்கள் தே₃வாஸாரர்களானாரே? இவன் கடைந்தானேவன்ன வருளிச்செய்கிறார் (தே₃வர்களைய மித்யாதி₃). “கடைந்திட்ட” என்றவநந்தரம் “கார்முகில்வண்ணன்” என்றதுக்குத் தாத்பர்யம் (ஆஸ்ரிதரித்யாதி₃). இத்தால் சப்பாணி கொட்டுகைக்கு இவ்வபத₃ாநம் ஹேதுவென்று திருவுள்ளம். (10)

அவ.- நிக₃மத்தில் இத்திருமொழி கற்றுர்க்குப் ப₂லம் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

ஸ்வா.- பதினேராம்பாட்டு. (ஆட்கொள்ளவித்யாதி₃) ஆட்கொள்வா ஞகவிறே அடிமைக்கிசையாத மண்ணின்பாரங்கள் வர்த்திக்கிற வடமதுரையை விட்டுத் திருவாய்ப்பாடியிலே அவதாரித்ததும். ‘இங்குதான் அடிமைக்கிசைந்தா ருண்டோ’ என்னில் ‘என்னையுமெங்கள் குடிமுழுதாட்கொண்ட மன்னன்’ (2-5-1) என்றார்களே. அர்ஜுநனையும் ‘கரிஷ்ணே வசநம் தவ’ (கீதை 18-73) என்ற பின்பு ‘க்ருஷ்ணதூஸன்’ என்றிறே உடையவர் அருளிச்செய்வது, ‘ப₄வோ நாந்யத்ர க₃ச்ச₂தி’ (ரா.உ.40-15) என்றபின்பிறே ‘ராமதூஸன்’ என்றதும். சொன்னது செய்வேனென்றவனுக்கும், செய்யேனென்றவனுக்கும் தூாஸத்வம் கு₃ணபரமாக உண்டாய்த்திறே. இவர்க்கு ராமகு₃ணம் ஸாத்துமியாதிருந்தது ராமப₄ாக்கு யத்தாலேயிறே. ‘நாந்யத்ர’ என்னுதே கூடப்போருவேனென்று ராகில் திருவுள்ளத்தை வ்யாகுலிப்பித்தாராவரிறே. அடிமை செய்திறே அடிமை கொள்வதும். தமக்கடிமை வேண்டுவார் தாமோதரனு (பெரிய.திருவ.32)

வ்யா.- (ஆட்கொள்ளவித்யாதி₃) (ஆட்கொள்ளத் தோன்றிய) ஸர்வரையும் அடிமைகொள்வதாக வந்து ஆவிர்ப்ப₄வித்த. அவதார ப்ரயோஜிநம் – லீலா விபூ₄தியிலுள்ள சேதநரைத் திருத்தி அடிமைகொள்ளுகையென்கை. ‘பிறந்த’ என்னுதே, (தோன்றிய) என்றது – “தே₃வகீ பூர்வஸந்த₄யாயாமாவிர்ப்பூ₄தம்” (வி.பு.5-3-2) என்கிறபடியே க₃ர்ப்ப₄வாஸதே₃ாஷமற வந்தவதாரித்தமை தோற்றுகைக்காக. (ஆயர்தம் கோவினை) ஆவிர்ப்ப₄வித்தது ஸ்ரீமது₄ரையிலோயாகிலும், அது ப்ரகாஶித்ததும் ப்ரயோஜிநப்பட்டதும் திருவாய்ப்பாடியிலேயிறே. தான் தாழ நின்று ஏவிற்றுச்செய்து, தன் நீர்மையாலே எல்லாரையும் வர்கரித்து ஆளாக்கிக்கொண்டு ஸர்வகோப

அரு.பதினேராம்பாட்டு. (ஆட்கொள்ளவித்யாதி₃) இன்னை ஆட்கொள்ள வென்னுதே நிருபபத₃மாகச் சொன்னதுக்கநுகு₃ணமாக ஸப்தூர்த்த₂மருளிச் செய்கிறார் (ஸர்வரையுமித்யாதி₃). அவதாரத்துக்கு ப்ரயோஜிநம் ஸாது₄பரித்ராணுதீ₃த்ரயமாயிருக்க அடிமை கொள்ளுகை ப்ரயோஜிநமோவென்ன வருளிச்செய்கிறார் (அவதாரேத்யாதி₃). ‘தோன்றிய ஆயர்தம் கோ’ என்றத்தால் திருவாய்ப்பாடியிலே யென்று தோன்றுகிறது. இப்படி சொல்லக்கூடுமோ வென்ன வருளிச்செய்கிறார் (ஆவிர்ப்ப₄வித்ததித்யாதி₃). ‘பேணிச் சிருடைப் பிள்ளை பிறந்தினில்’ என்றவிடத்திற்போலே இங்கும் ‘பிறந்தது இங்கே’ என்று சொல்லலாமென்று கருத்து. அன்றிக்கே, ‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்கோ’ என்னுமல் ‘ஆயர் தம் கோ’ என்பானென்ன வருளிச்செய்கிறார் (ஆவிர்ப்ப₄வித்ததித்யாதி₃) என்றுமாம். திருவாய்ப்பாடியில் ப்ரயோஜிநப்பட்டதென்னான்றீர்; அவர்களுக்கும் இவனே இழிதொழில் செய்துகொண்டிருக்க இவன் ஆள்கொண்டானுவே வென்ன, இத்தைப் பரிஹரியா நின்றுகொண்டு ஸப்தூர்த்த₂மருளிச்செய்கிறார் (தானித்யாதி₃). ‘கமழ்’ என்கிற ஸ்ரீஸஹஸத்யாபாத்ரம்- ஆகஸ்ட் 2009
36

ராகையாலே. அடிமை புக்கவர்களும், “மாயனுரைக் கிடக்கு மூள்ளத்தெனக்கு” (நான்.திருவ.50) என்றார்களிரே. (ஆயர்தங்கோவினை) ஆயர்க்கு நிர்வாஹகளை வலை. (நாளித்யாதி₃) நாள் பூக்கள் கமழும்படியான சோலையாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார். “அகாலபுவிநோ வ்ருக்ஷா:” (ரா.யு.127-18) என்கிறபடியே பழம்பூ நாற்றம் தோன்றுமல் செல்லுமிரே.

(வேட்கையால் சொன்ன) இவர் மிஞ்சின விருப்பத்தாலே அருளிச்செய்த ஆகிஞ்சந்யப்ரகாசமான. (சப்பாணி ஈரைந்தும் வேட்கையினால் சொல்லுவார் வினைபோமே) இவருடைய ப₄ாவப₃ந்த₄ மில்லையேயாகிலும் இவரபி₄ மாநத் திலே ஒதுங்கி இவரருளிச்செய்த ஶப்த₃ மாத்ரத்தையே விருப்பத்தோடே சொல்லுவார்க்கு, ‘இவரைப்போலே மங்க₃ எளாசாஸநம் பண்ணப் பெற்றிலோம்’ என்கிற வினைபோம். (11)

பிள்ளை திருவடிகளே ஶரணம்.

நிர்வாஹகளை வலை. (நாட்கமழித்யாதி₃) ஸர்வகாலத்திலும் கமழாநின்றுள்ள பூம்பொழில்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார்.

(வேட்கையித்யாதி₃) அவதாரசேஷன்டிதாநுபு₄வத்தில் ஆசையாலே அருளிச்செய்த சப்பாணி விஷயமான பத்துப்பாட்டையும் ஆஸாபூர்வகமாகச் சொல்லுமவர்களின் அகிலபாபங்களும் தன்னடையேபோம்.

பெரியஜீயர் திருவடிகளே ஶரணம்

பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து ஆரூந்திருமொழி முற்றிற்று.

வர்த்தமாநார்த்த₂நுகு₃ணமாக “நாள்” என்றத்தை நாள்தோறு மென்றுக்கி அர்த்த₂ம் (ஸர்வகாலமும்) என்றது.

(அருளிச்செய்த) என்றது ஆயர்தம்கோவினைக் குறித்தருளிச்செய்தவென்றபடி. வினையை கர்த்தாவாகச் சொல்லுகையாலே(தன்னடையே) என்றது புவிக்கிறது.

ஜீயர் திருவடிகளே ஶரணம்.

ஸ்வா.- தொடர்சங்கிலி ப்ரவேஶம். கீழே சப்பாணி முகத்தாலே உபாயோபேய பாவத்தில் ஆகிஞ்சந்யத்தை அவனைக்கொண்டு வெளியிட்டார். இனி “தளர்ந்தை” என்கிற வ்யாஜத்தாலே அநுகூலப்ரீதியும், ப்ரதிகூல நிரஸநமும் இவ்விரண்டும் அதிகாராநுகுணமாக, நடக்கவே ஸித்தி₄க்கு மென்னுமிடத்தை அவனைக்கொண்டு வெளியிடுகிறார். அவனுடைய ஆசாரம், பக்திமூலமாகவும், பீதிமூலமாகவும் அவகாஹநஹேதுவாயிருக்குமிழே - ப்ரமாணநுகுணமாக ஏதேனுமோர் அதிகாரிக்கும்... ...

அவ.- முதற்பாட்டு. ஒரு மத்தகஜத்தை இவனுடைய தளர்ந்தைக்கு உபமாநமாக வருளிச்செய்கிறார்.

ஸ்வா.- (தொடரித்யாதி₃) மத்தகஜம் ஸ்தம்பத்தை முறித்து சங்கிலிகைத்தொடரோடே இமுத்துக்கொண்டு முதுகில் கிடக்கிற பொற்கயிற்றில் தூங்குகிற மணி ஶப்தி₃க்க. கயிறு - பொன்னேண். மும்மதத்தாலுண்டான்

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
முதற்பத்து ஏழாந்திருமொழி தொடர்சங்கிலி ப்ரவேஶம்.

அவ.- கீழிற்றிருமொழியிலே - சப்பாணி கொட்டுகையாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை, தத்காலத்திலே யஸோதை₃ப் பிராட்டி அநுப₄வித்தாப்போலே, பிற்பாடராயிருக்கிற தாழும் அதில் ஆத₃ராதிஶயத்தாலே அவனுடைய பாவயுக்தராய்க் கொண்டு பேசியநுப₄வித்தாராய் நின்றார்; அவன் தளர்ந்தை நடக்கையாகிற சேஷ்டிதத்தைத் தன்னுடைய ஸ்நேஹாநுகுணமாக அவளாநுப₄விக்க ஆசைப்பட்டு அநுப₄வித்துப் பேசினுப்போலே, தாழும் தத்பாவயுக்தராய்க்கொண்டு அந்த சேஷ்டிதரஸத்தைத் தத்காலம் போலே அநுப₄வித்து இனியராகிறாரிதில்.

தொடர்சங்கிலிகைகலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்பப்
படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்றார்வதுபோல்
உடன்கூடிக் கிண்கிணியாரவாரிப்ப வுடைமணி பறைகறங்கத்
தடந்தாளிணைகொண்டு சார்ங்கபாணி தளர்ந்தைநடவானே. (1)

வ்யா.- முதற்பாட்டு. (தொடரித்யாதி₃) மத₃ாதிஶயத்தாலே கம்பத்தை முறித்துக் காலில் தொடரை இமுத்துக்கொண்டு நடக்கையாலே காலில் கிடக்கிற சங்கிலிகைத் தொடரானது சலார் பிலாரென்று ஶப்தி₃க்க. (தொடர்) என்று - விலங்கு. ஆனைவிலங்கு

அரு. முதற்பாட்டு. (தொடரித்யாதி₃) “மும்மதப்புனல்சோர” என்கிற பதுத்தைக் கடாக்ஷித்து சங்கிலிகை ஶப்தி₃க்கைக்கு ஹேது அருளிச்செய்யா நின்று கொண்டு ஶப்த₃ார்த்த₂மருளிச்செய்கிறார் (மத₃ாதிஶயத்தாலேயித்யாதி₃). “பொன்னேணமணி” என்றால் ஸ்ரீஸௌலேஸத்யாபாத்ரம் - ஆகஸ்ட் 2009

ஜலம் அருவி போலே சோர. (மும்மதம்) இரண்டு கர்ணங்களிலும் தலையிலும் பாய்கிற ஜலம். (வாரணமித்யாதி₃) அந்த ஆனையானது மத₃ விகாரத்தாலே அவசரமாக மெள்ள நடந்தாப்போலே.

(உடனித்யாதி₃) உடைமணியுடன் கூடிக்கிண்கிணியாரவாரிப்ப திருவரையில் நின்றும் நழுவின சதங்கைவடம் திருவடிகளிலே விழுந்து இழுப்புண்டு மிகவும் ஶப்தி₃க்க. புகுமத₃மும், உகுமத₃முமாயிருக்குமிறே

– சங்கிலிகையாயிறேயிருப்பது. “சலார்பிலார்” என்கிறது – ஶப்த₃நுகாரம். (தூங்கித்யாதி₃) முதுகில் கட்டின பொன்கயிற்றில் தூங்குகிற மணியானது த₄வநிக்க. பொன்மணியென்கிறவிடத்தில், “பொன்” என்கிறவித்தால் – பொன்கயிற்றைச் சொல்லுகிறது. (படுவித்யாதி₃) உண்டாகப்பட்ட மூன்று வகையான மத₃ஜலமும் அருவிகுதித்தாப்போலே வடிய. மும்மதப்புனலாவது – மதுத்தாலே கபோலத்துவயமும், மேட்டுரமும், மஸ்தகமுமாகிற ஸ்த₂நத்ரயத்தில் நின்றும் வடிகிற ஜலம். (வாரண மித்யாதி₃) ஆனையானது அந்த மத₃புரவஸ்யத்தாலே அலஸமாய்க் கொண்டு மெள்ள நடக்குமாபோலே.

(உடனித்யாதி₃) “சேவடிக்கிண்கிணி” (1-3-4) என்கிறபடியே திருவடிகளில் சாத்தின சதங்கைகளானவை தன்னிலேகூடி ஶப்தி₃க்க; அன்றிக்கே, திருவரையிற் சாத்தின சதங்கைவடமானது நழுவி விழுந்து திருவடிகளோடே சேர்த்து இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலேகூடி ஶப்தி₃க்க வென்னவுமாம். (உடையித்யாதி₃) திருவரையில் கட்டின மணியானது பறைபோலே ஶப்தி₃க்க. (தடந்தாளித்யாதி₃) பருவத்துக்கீடாய் விகாஸயுக்தமாய் பரஸ்பரஸத்துரூபமாயிருக்கிற திருவடிகளைக் கொண்டு. (சார்ங்கபாணி) பூஞ்சார்ங்கத்தைத் திருக்கையிலே யுடையவன். இது ஈப்ரவரத்வ சிற்றநங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். அவதரிக்கிற

த₄வநியாதென்று திருவள்ளம்பற்றி அர்த்த₂மருளிச்செய்கிறூர் (முதுகிலித்யாதி₃). (தூங்குகிற) என்றது – தொங்காநிற்கிற வென்றபடி. “பொன்” என்றுல் கயிற்றைச் சொல்லுமோவென்ன, லக்ஷணயா சொல்லுமென்கிறூர் (பொன்மணியித்யாதி₃).

“கிண்கிணியுடன்கூடி ஆரவாரிப்ப” என்றநவயித்து த₃ருஷ்டாந்தாநுருப்யத்துக்காக “கிண்கிணி” என்றதை – திருவடிகளில் சதங்கையாக்கி ப்ரமாண பூர்வகமர்த்த₂மருளிச்செய்கிறூர் (சேவடியித்யாதி₃). சங்கிலிகையை இழுத்துக் கொடுவருமாகாரத்தாலும் த₃ருஷ்டாந்தாநுருப்யம் லித்₃தி₄க்குமென்று யோஜநாந்தரம் (அன்றிக்கேயித்யாதி₃). (பறை) வாத்துயவிபேசும். “கறங்க” என்றதினர்த்த₂ம் ஶப்தி₃க்க என்றது. “தடம் – இனைத்தாள்” என்றநவயித்து, தளர்ந்தை நடக்கும் பருவத்துக்கு அநுகூணமானவிஸ்தாரம் சொல்லுகிறதென்று விவகஷித்து வாக்யார்த்த₂மருளிச்செய்கிறூர் (பருவத்துக்கித்யாதி₃). “சார்ங்கம்” என்று ஒன்றையே சொல்லுகைக்கு நியாமகமில்லாமையாலே அருளிச்செய்கிறூர் (இதுவித்யாதி₃). பூஞ்சாலேஶத்தயாபாத்ரம் – ஆகஸ்ட் 2009

இங்கும். (தடமித்யாதி₃) நடைபொறுக்கும்படி சிக்கென்றிருக்கையாலே தடந்தாளென்கிறார். தன்னிலொத்து உபமாந ரஹிதமாயிருக்கிற திருவடிகளாலே ஸ்வவஸமாகவும் அவஸமாகவும் நடக்கக் காணவேணுமென்று ப்ரார்த்தி₂க்கிறார். (சார்ந்கபாணி) அவதாரரஹஸ்யமறியுமவராகையாலே ஶார்ந்கபாணியைப் போலே இவனும் விரோதி₄நிரஸந ஸமர்த்த₂ஞகவேணுமென்று ப்ரார்த்தி₂க்கிறார். தளர்நடை நடவாணே? (1)

ஸ்வா.- இரண்டாம்பாட்டு. (செக்கரித்யாதி₃) வ்ருக்ஷாக்ரமும் சிவக்கும்படி தோன்றின செக்கரிடையிலே சிறுபிறைநுனிக்கொம்பு அங்குரித்துத் தோன்றினுப்போலே யென்னுதல்; செக்கராலே சிவந்த வ்ருக்ஷாக்ரத்திலே தோன்றினசிறுபிறை யென்னுதல். (நக்கவித்யாதி₃) ஸ்மிதம் செய்யும்போது திருவதூரத்துக்கு மேலே அங்குரித்துத் தோன்றினாரு திருமுத்து மிகவும் ப்ரகாசிக்க. (நளிருகை) - ஸ்நிக்த₄தை.

(அக்கித்யாதி₃) வளைமணிவடமென்னுதல்; வெள்ளிமணிவடமென்னுதல். (அக்கு) வெள்ளை. இத்தைத் திருவரையிலே சாத்தி. (ஆமைத்தாலி)

போதே ஈச்வரத்வசிஹ்நங்கள் தோன்றும்படியாகவிரே வந்தவதறித்தது. (தளர்நடை நடவாணே) தளர்நடையாவது - திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவமன்றிக்கே நடக்கிற த₃ஸையாகையாலே தள்ளம்பாறி நடக்கும் நடை. (1)

செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைப்போல் நக்கசெந்துவாய்த்திண்ணைமிதே நளிர்வெண்பல்முளையிலக அக்குவடமுடுத்தாமைத்தாலி பூண்டவனந்தசயனன் தக்கமாமணிவண்ணன் வாக்தேவன் தளர்நடைநடவாணே. (2)

வ்யா.- இரண்டாம்பாட்டு. (செக்கரித்யாதி₃) செக்கர் வானத்தினிடையிலே, ஶாக்ராக்ரத்திலே தோன்றும்படி உந்நேயமான பாலசந்த₃ராங்குரம்போலே. (நக்கவித்யாதி₃) ஸ்மிதம் செய்கையாலே மிகவும் சிவந்திருந்துள்ள திருவதூரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே குளிர்ந்து வெளுத்திருக்கிற திருமுத்தின் அங்குரத்தினுடைய தேஜஸ்ஸானது ப்ரகாசிக்க.

(அக்குவடமுடுத்து) சங்குமணி வடத்தைத் திருவரையில் சாத்தி. (தள்ளம்பாறுகை) - தவறுகை. (1)

அரு.இரண்டாம்பாட்டு. (செக்கரித்யாதி₃) “செக்கர்” செம்மானம்; இத்தை அருளிச் செய்கிறார் (செக்கர்வானமென்று). “நக்க”என்றது ஸ்மிதம்பண்ண வென்றபடி. “செம்” என்றும், “துவர்” என்றுமிருக்கையாலே (மிகவும்சிவந்து) என்றது. “திண்ணை” என்றதினர்த்தம் (உயர்ந்த நிலத்தின்மேலே) என்றது.(2)

ஏழாம்பாட்டு

கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினை
எண்டிசையு மறிய வியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோப ஞருளையே.

நஞ்சீயர் வ்யாக்யானம்

அவ.-ஏழாம்பாட்டு. என்னுடைய ஸகலப்ரதிபுந்து₄கங்களையும் போக்கின ஆழ்வாருடைய நிர்ஹேதுகவிஷயீகாரத்தை ஸாப்ரஸித்து₄மாக்குவே ணன்கிறுர்.

வ்யா.- (கண்டுகொண்டென்னை) “இருந்தான் கண்டு கொண்டு” (திருவாய் 8-7-2) என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டுகொண்டிருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலப்₄யலாப்₄மாகிறபடி; காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம்பேருகவிருக்கிறபடி. (காரிமாறப்பிரான்) ஆழ்வார் “பிரான் பெருநிலங் கீண்டவன்” என்னுமாபோலே இவரும் காரிமாறப்பிரானன்கிறுர்.

(பண்டைவல்வினைபாற்றியருளினை) ப்ரவாஹமநாதி₃யாகையாலே அடிகாணவல்லாரில்லை; அந்தவத்தாகையாலே அடியுண்டென்று அநுமிக்கு மித்தனையிறே; ‘ப்ராயஸ்சித்தவிநாஸ்யமன்று கர்மம், அநுப₄வவிநாஸ்யம்’ என்கிற ப்ரமாணத்துக்கும் அவ்வருகாய்க்காணுமிருப்பது; கரியகோலத் திருவுருக்காண்பனென்னுமத்தையும் தவிர்ப்பித்தாப்போலே காணும் ஆழ்வார். உத்₃தே₃ஸ்யவிரோதி₄ பாபமாமித்தனையிறே; “மதிநலமருளினன்” (திருவாய் 1-1-1) என்று தலைசீய்த்தார் ஆழ்வார்; இவரும் தமக்கு உபகரித்தவிடத்தை அருளினுனைன்கிறுர்.

(எண்டிசையுமறிய வியம்புகேன்) விஶேஷஷ்ஞரோடு அவிஶேஷஷ்ஞரோடு வாசியற எல்லாருமியச் சொல்லுகிறேன். இவ்வுபகாரம் நிரவதி₄கமானுப் போலே தி₃க்குக்களும் நிரவதி₄கமாகப்பெற்றிலோம்; இது என்னளவிலே பர்யவஸிப்பதே யென்கிறுர்.

(ஒண்டமிழ்) ஒள்ளியதமிழ். பெரிய ஆழத்தில் உள்ளுக்கிடந்த பது₃ார்த்துங்களெல்லாம் தரையிலே காணுமாபோலே அதிக்ருதாதி₄காரமாய் அவகு₃ாஹிக்கவொண்ணுதே, “யதோ வாசோ நிவர்த்தந்தே” (தை.ஆந) என்னும் விஷயத்தை ஸர்வாதி₄காரமாக்குகையாலே ஒண்டமிழென்கிறது.

(சடகோபனருளையே) மயர்வறமதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வாரங்கீ₃கரித்த அருளைக்கிடர் சொல்லுகிறது.

ஏழாம்பாட்டின் நஞ்ஜீயர் வ்யாக்யாநம் முற்றிற்று.

நம்பிள்ளை ஈடு.

அவ.- ஏழாம்பாட்டு. ஆழ்வார் தம்பக்கல் நிர்ஹேதுகமாக விஷயீகரித்த விஷயீகாரத்தைக்கண்டு இத்தை நாட்டாரறியாதே அந்த்த₂ப்படுகிறபடியைப் பார்த்து இத்தை எல்லாருமறியும்படி கூப்பிடுவேனன்கிறுர்.

வ்யா.- (கண்டுகொண்டு) கிட்டினவாறே தம்மைப்பெறுகைக்கு எதிர்சூழல்புக்குத் திரிந்தாரிவரென்று தோற்றியிருந்து, (என்னை) இந்த நிர்ஹேதுக விஷயீகாரத்தை ப்ரதிபத்திபண்ணவும் மாட்டாதேயிருக்கிற வென்னை. (காரிமாறப்பிரான்) உபகாரஸ்ம்ருதியாலே பிரானெனன்கிறுர்; காரமாறனென்கிற விஶேஷங்களத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனுன ஈஸ்வரனளவிலே போகாமைக்காகச் சொல்லுகிறுர்.

(பண்டைவல்வினை) அநாதி₃காலம் ஸஞ்சிதமான இதரவிஷயப்ராவண்ய ஹேதுவான பாபம், ஶார்ப்பணகை₂யைப்போலே வழியல்லாவழியே பற்றுகைக்கீடானருசி, ப்ரத₂மாவதி₄யான ப₄க₃வத்₃விஷயத்தளவிலே பிறந்த புருஷார்த்த₂புத்தி₄-இவையடங்கலும். (வல்வினை) ப்ராயஸ்சித்தஸாத்₄யமு மன்றிக்கே அநுப₄வவிநாஸ்யமுமன்றிக்கேயிருக்கை. (பாற்றியருளினுன்) “த்₃விஷந்த: பாபக்ருத்யாம்” (ஸாட்யாயநஸாகை₂) என்கிறபடியுமன்றிக்கே உருமாய்ந்து போம்படி பண்ணினுன்.

(எண்டிசையுமறியவியம்புகேன்) விஶேஷஜ்ஞரோடு அவிஶேஷஜ்ஞ ரோடு வாசியற ருசியடையாரெல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன். “தொண்டிரெல்லீரும்வாரீர்” (திருவாய் 5-2-2) என்னும் ஆழ்வாரோட்டை வாஸநையாலே சொல்லுகிறுர்.

(ஒண்டமிழ்ச்சடகோபனருளையே) மயர்வறமதிநலம் அருளின அருள் போலன்று இவருடையவருள். அவ்வருளுக்குங்கூடத் தப்பின எனக்கருளின வருளிறே. (ஒண்டமிழ்) – ஒள்ளிய தமிழ்.

ஏழாம்பாட்டின் நம்பிள்ளைஈடு முற்றிற்று.

பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம்

அவ.—எழாம்பாட்டில், ஆழ்வார் தம்பக்கல் பண்ணின நிர்ஹேதுக விஷயீகாரத்தைக்கண்டு, இவ்விஷயீகாரத்துக்கு யோக்யதையுண்டாயிருக்க நாட்டாரிமுக்கைக்கடியென்? என்றநுஸந்தி₄த்து, இவருடைய பெருமையை அறியாமையாலே இழக்கிறார்களென்று எல்லாருமறியும்படி சொல்லக்கடவே ணன்கிறுர்.

வ்யா.—(கண்டுகொண்டு) நான்கிட்டினவளவில் ஆழ்வார்திருவுள்ளாம் நிதி₄யெடுத்தாப்போலேயிருந்ததென்கிறுர். தம்மைப் பெறுகைக்கு எதிர்க்குழல் புக்குத் திரிந்தாரிவரென்று தோற்றும்படி யிருந்ததென்கிறுர். அவருடைய க்ருபைக்கு அநுத்தமமான பாத்ரமிறே நான். (என்னை) நாட்டாரிற்காட்டில் ஆழ்வாருக்குக்குண்டான வாசியறியாதவென்னை. தம்முடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தை ப்ரதிபத்தி பண்ணவுங்கூட மாட்டாதவென்னை என்றுமாம்.

(காரிமாறப்பிரான்) ஆழ்வார் தம்பக்கலிலே பண்ணினவுபகாரத்தை நினைத்துப் பிரானென்கிறுர். “காரிமாறப்பிரான்” என்கிற விஶேஷணத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனை ஈச்வரன்பக்கல் போகாமைக்காக விஶேஷவிக்கிறுர். “ஸாஹ்ருதம் ஸர்வட்டுதாநாம்” (கீதை 5-29) என்கிறபடியே அவனுடைய உபகாரகத்வம் ஸர்வஸாதாரணமாயாய்த்திருப்பது. அந்த ஸாமாந்யத்தில் புகாமைக்காகத் தம்முடைய ஸாஹ்ருத்திவத்தை விஶேஷவிக்கிறுர்.

அரு.எழாம்பாட்டு. கீழ்ப்பாட்டில், நின்றுதன்புகழேத்த அருளினுணென்று ஆழ்வாருடைய நிர்ஹேதுகடாக்கத்தை அநுஸந்தி₄த்தவர், எல்லாருக்குமுண்டாக வேணுமென்று, எண்டிசையுமறிய இயம்புகேளன்கையாலே தத்துநுகு₃ணமாக ஸங்கடதி யருளிச்செய்கிறுர் (ஆழ்வார் தம்பக்கலித்யாதி₃). கண்டுகொண்டென்றதுக்கு – காணுததைக் கண்டென்றும், தேடினுடைக் கண்டென்றும் இரண்டு தாத்பர்யம். இவ்விரண்டையுமடைவே அருளிச்செய்கிறுர் (நான் கிட்டினவித்யாதி₃ வாக்யத்துவயத்தாலே).

இப்படி தம்மிடத்திலிருக்கைக்கடி யென்னென்ன வருளிச்செய்கிறுர் (அவருடைய வித்யாதி₃). (அநுத்தமம்) யஸ்மாது₃த்தமம் நாஸ்தி – தத்துநுத்தமமென்று புறூவர்ஹி; தே₃ாஷ்டு₄யிஷ்ட₂தையாலே தாமே க்ருபைக்கு உத்தமமான பாத்ரமென்றபடி; அறியவியம்புகே னென்ற உத்தமனுலே என்னை யென்றது ஸித்து₄மன்றே? என்னை யென்று சொல்லவேணுமோ? என்ன, இதுக்கு இரண்டுதாத்பர்ய மருளிச்செய்கிறுர் (நாட்டாரித்யாதி₃ வாக்யத்துவயத்தாலே).

காரிமாறனென்றால் போராதோ? பிரானென்ன வேண்டுமோ வென்ன வருளிச்செய்கிறுர் (ஆழ்வாரித்யாதி₃). பிரானென்றால் போராதோ? காரிமாறபதுந்தானென்னென்ன வருளிச்செய்கிறுர் (காரியித்யாதி₃). காரியென்று – ஆழ்வார் திருத்தமப்பனார். மாறனென்று – ஆழ்வார்திருநாமம்.

ஸ்ரீமது₄ரகவிகள் நிஷ்டாநுகு₃ணமாக ப்ரஸித்த₄ பாதகமாத்ரமாகச் சொல்லாதே ஸ்ரீஸாலேஶத்யாபாத்ரம்— ஆகஸ்ட் 2009

(பண்டைவல்வினை) அநாதி₃காலம் ஸஞ்சிதமாய் விஷயாந்தரப்ராவண்ய ஹேதுவான பாபம், ஶார்ப்பணகை₂யைப்போலே வகுத்தவிஷயத்தைப் பற்றுகைக்கு வழியல்லாவழியே யிழிகைக்கடியான பாபம், ப்ரத₂மாவதி₄யான ப₄க₃வத்₃விஷயமே புருஷார்த்த₂மென்கிற புத்₃தி₄க்கடியான பாபம் இவையாய்த்து – பண்டைவல்வினையாவது; வல்வினை – ப்ராயஸ்சித்த நாஸ்யமுமன்றிக்கே அநுப₄வவிநாஸ்யமுமன்றிக்கேயிருக்கை.

(பாற்றியருளினுன்) “த்₃விஷந்த: பாபக்ருத்யாம்” (ஸாட்யாயநஸாகை₂) என்றும் ‘சும்மெனுதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே’ (பெரியாழ். திரு.5-4-3) என்றும் சொல்லுகிற ப்ரகாரங்களன்றிக்கே உருமாய்ந்துபோம்படி பண்ணினார்; “தன்புகமேத்தவருளினுன்” என்கிற படியே தம்மையே வாய்ப்புலத்தும்படி பண்ணினார்.

(எண்டிசையுமறிய வியம்புகேன்) விஶேஷஷஜ்ஞரோடு அவிஶேஷஷஜ்ஞரோடு வாசியற எல்லாருமறியும்படி சொல்லுகிறேன். “தொண்டெல்லீரும் வாரீர்” (திருவாய் 5-2-3) என்னும் ஆழ்வாரோட்டை வாஸநையாலே சொல்லுகிறார். அவர் ப₄க₃வத்₃விஷயத்திலே ருசியாலே அவ்விஷயத்தில் ருசியுடையாரெல்லாரும் வாருங்கோளன்கிறார்; இவர், ஆழ்வார்பக்கல் ருசியுடையாரெல்லாரும் வாருங்கோளன்கிறார், ஆழ்வார்பக்கல் ப₄ாவப₃ந்த₄த்தாலே.

(ஒண்டமிழ்ச் சட்கோபனருளையே) மயர்வறமதிநலமருளினவனுடைய அருள்போலல்ல ஆழ்வாருடையவருள்; அவ்வருளுக்கும் அயலானவளவிலே வரப்பண்ணினவருளிறே.

(ஒண்டமிழ்) ஒள்ளியதமிழ்; அழகியதமிழென்றபடி. பாலேய்

பின்னையும் உள்ளவற்றையெல்லாம் கூட்டியருளிச்செய்கிறார் (அநாதி₃த்யாதி₃ வாக்ய சதுஷ்டயத்தாலே.)

பாற்றியென்றது – நசிப்பித்தென்றார்த்த₂மாய், அதை வ்யாவர்த்யபூர்வகமாக வருளிச்செய்கிறார் (த்₃விஷந்த இத்யாதி₃). பாபக்ருத்யாம் பாபக்ரியையை; “க்ருத்யாக்ரியாதை₃வதயோ:” என்று நிக₄ண்டு.

அருளினுனென்றதுக்கு அர்த்த₂ம் (தன்புகழித்யாதி₃), எண்டிசையென்றதுக்கு – எட்டுத்திக்குக்களென்றும், அது – மஞ்சா:க்ரோஸந்திபோலே தத்ரத்யரைச்சொல்லுகிற தென்கிறார் (விஶேஷஷத்யாதி₃). ஆழ்வாரையநுப₄விக்கிற இவர், பரோபதே₃ஸப்ரவ்ருத்தராய் எல்லாரையுமழைக்கிற தென்னென்ன வருளிச்செய்கிறார் (தொண்டரித்யாதி₃ வாக்யத்ரயத்தாலே).

சட்கோபனருளென்றதுக்கு வ்யாவர்த்யபூர்வகமாகத் தாத்பர்யம் (மயர்வறவித்யாதி₃). வ்யாவர்த்திதன்னை உபபாதி₃க்கிறார் (அவ்வருளுக்குமித்யாதி₃). (அயலான) அசலான. ஒண்டமிழென்று விஶேஷஷிக்கையாலே திருவாய்மொழி அருளிச்செய்த அருள்

தமிழரிசைகாரர் பத்தர்பரவும்(திருவாய் 1-5-11)படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலேயிறே என்னை விஷயீகரித்த அருள்.

ஏழாம்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம் முற்றிற்று.

தோன்றுகையாலும், சட்கோபனருளென்கையாலே – பண்டைவல்வினைபாற்றியருளின அருளைச்சொல்லுகையாலும், இவ்விரண்டுக்கும் விஶேஷத்தை த₃ர்ஸிப்பிக்கிறார் (பாலேயித்யாதி₃). (காரிமாறப்பிரான் – என்னைக்கண்டுகொண்டு பண்டைவல்வினைபாற்றி யருளினால். இந்த ஒண்டமிழ்ச்சட்கோபனருளை – எண்டிசையுமறியவியம்புகேன்) என்றந்வயம்.

பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநாரும்பது₃ம் முற்றிற்று.



அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வ்யாக்ஷயாநம்

அவ.- ஏழாம்பாட்டு. (கண்டித்யாதி₃) கீழ்முன்றும்பாட்டிலே தம்முடைய புன்மையைக்கண்டு பெரியவர்களும் தம்மையிகழ்ந்தபடி சொல்லி, இவனுக்கு நம்மையொழிய இனிக்குதியில்லையென்று, ஆழ்வார் மாதாபிதாவாய்நின்று தம்மளவிலபி₄மாநித்தபடியையும் சொல்லி, அநந்தரம் பாட்டிலே அந்தப் புன்மை தானேனது? ஆழ்வார்தம்மை நீர் கிட்டின வழி யென்யென்று கேட்க, அவற்றுக்கு உத்தரம் சொல்லி, கீழிற்பாட்டிலே இப்போது கைக்கொண்ட ஆழ்வார் உம்முடைய குற்றங்கண்டு இன்னும் இகழில் செய்வதென்னென்ன, இன்றுதொடங்கி காலதத்தவழுள்ளதனையும் என்னை யிகழாதே தம்முடைய கு₃ணஸ்துதியே காலயாத்ரையாம்படி பண்ணினார். ஆனபின்பு என்குற்றம் மேலிடுமோ? மேலிட்டாலும் பரிபூர்ணரானவர் என்னை நெகிழப்புகுகிறுரோ வென்றுர்.

இதில் ஆழ்வார் என்னையங்கீ₃கரிக்கிறபோதே என்னுடைய து₃ர்க்குதி கண்டு, இவன்பக்கல் இவைகிட்டக்கடவுதல்ல என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப்போம்படி பண்ணியன்றே க்ருபைபண்ணிற்று, இனி இவற்றுக்கு *உயிருண்டோவென்று கீழுக்கத்தைப் பரிஹரித்துக்கொண்டு, “தன்புகழேதுதவருளினான்” என்று ஆழ்வாருடைய க்ருபை கீழே ப்ரஸ்துத மாகையாலே அவருடைய க்ருபாப்ரப₄ாவத்தை தி₃குந்தரங்கள் தோறும் வெளியிடக்கடவேனென்கிறுர். “கு₃ரும் ப்ரகாசாயேந்தித்யம்” என்கிற வித்தீயநுஷ்ட₂ாநம் பண்ணக்கடவேனென்கிறுர்.

இனி ஆழ்வாருக்கு ப₄க₃வத்தீவிஷயத்திலே பரத்வபுத்தீ₄, தே₃வதாந்தரங்களில் பரத்வபுத்தீ₃தி₄நிவருத்தி, அப்பரவஸ்துவின்பக்கல் ததீ₃யஸேஷத்வபர்யந்தையான ஸேஷத்வபுத்தீ₄, விஷயாந்தரவிரக்தி, ப₄க₃வத்தீவிஷயத்தை விஸ்லேஷிக்கில் தரைப்படும்படியான ப்ராவண்யாதி ஶயம், அவன்கைவிடில் தமக்குப் புறம்புபோக்கில்லை யென்னும்படியான விஸ்வாஸாதிஶயம், ஸம்ஸாரபீதி, புருஷார்த்தலாப₄த்தில் அதிஶயித்தவரை, அர்ச்சாவதாரங்களிலுண்டான ப்ராவண்யமென்றுப்போலே சொல்லுகிற ஆத்மகு₃ணங்களிற்காட்டில் “வீடுமின்முற்றவும்” (திருவாய் 1-2-1) என்று தொடங்கி “கண்ணன் கழலினை” (திருவாய் 10-5-1) ஈருக பலவிடங்களிலும்

அரு.ஏழாம்பாட்டு. (கண்டித்யாதி₃). (அநந்தரம் பாட்டிலே) என்றது – அநந்தரான பாட்டாலே யென்றபடி; ஆழ்வாருடைய கு₃ணங்களெல்லாம் கிடக்க க்ருபையைக் கொண்டாடுகிற தென்னென்ன, எல்லாகு₃ணங்களிலும் க்ருபையே அதிஶயித்திருக்கை யாலே அவர்க்ருபாகு₃ணத்தையே கொண்டாடுகிறென்கிறார். (இனி ஆழ்வாருக்கு புகூவத்தீ விஷயத்திலே பரத்வபுத்தீ₄ யென்று தொடங்கி). ஈஸ்வரனுடைய க்ருபையைப்பற்ற நீஷைலேஶத்யாபாத்ரம் – ஆகஸ்ட் 2009

ஸம்ஸாரிசேதநருடைய துர்க்கதீகண்டு பொறுக்கமாட்டாமே உபதேஶிக்கைக் கடி க்ருபையாகையாலே, அந்த க்ருபாப்ரபாவத்தை அனுஸந்தித்து அத்தை யெல்லாருமறியும்படி வெளியிடக்கடவேணன்கிறார். ஈஸ்வரன் நிரதிஶய க்ருபாவானுயிருந்தானேயாகிலும் ஸ்வாதந்த்ரயவிஶிஷ்டஞகையாலே தோஷத்ரஸாநத்தாலே உபேக்ஷிப்பதுமொருபடையுண்டு; ஆழ்வார் அப்படியன்றிக்கே பற்றினுரையிகழாதவராயிற்று.

வ்யா.- (கண்டுகொண்டித்யாதி) “எம்பிரான்னின்று தன்புகழேத்த வருளினை” என்று இவர் சொல்லக்கேட்டவர்கள் நீரேத்துகிறபடிதானே தென்ன; ஆழ்வாருடைய க்ருபையையன்றே வென்கிறார்.

ஆழ்வாருக்கு ஜ்ஞாநம், பாக்தி, விரக்தி, க்ருபையென்று சில குணங்களுண்டு; அதில் ஜ்ஞாநம் சித்தசிதீஸ்வரரூபமான தத்தவத்ரயவிஷய மாயிருக்கும். பாக்தி ஈஸ்வரைகவிஷயமாயிருக்கும். விரக்தி தத்தவத்துவய விஷயமாயிருக்கும். த்யாஜ்யோபாதேயவிவேகவிஷயமாயிருக்கும் ஜ்ஞாநம்; உபாதேயைகவிஷயம் பாக்தி. த்யாஜ்யைகவிஷயம் விரக்தி; க்ருபை - துர்க்கதவிஷயமாயிருக்கும்; அதில் ஜ்ஞாநம் - தத்தவஜ்ஞாநம், ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம்; அதில் பாக்தவத்ஸ்வருபவிஷயம், குணவிஷயம், விபூதிவிஷயம், விக்ரஹவிஷயமென்றுப்போலே பலகப்புக்களை உடைத்தா யிருக்கும்; பாக்தியும் “காதல் கடல்புரைய விளைவித்த”(திருவாய் 5-3-4)

ஆழ்வாருடைய க்ருபைக்கு அதிஶயமேதென்ன அருளிச்செய்கிறார் (�ஸ்வரன் நிரதிஶய க்ருபாவானுயிருந்தானேயாகிலுமென்று தொடங்கி).

அந்த க்ருபாப்ரபாவத்தை அனுஸந்தித்து அத்தை யெல்லாருமறியும்படி வெளியிடக்கடவேணன்கிறார். அன்றிக்கே, ப்ரஸ்நம்பண்ண அருளிச்செய்கிறாகவுமாம் (எம்பிரான் நின்று தன் புகழேத்த அருளினுளென்று தொடங்கி).

ஆழ்வாருடைய ஜ்ஞாநபாக்தி வைராக்யங்களைக் கொண்டாடவேண்டியிருக்க, அவற்றைவிட்டு க்ருபையைக் கொண்டாடுகைக்கு க்ருபாகுணத்துக்கு அதிஶய முண்டென்றருளிச்செய்கிறார் (ஆழ்வாருக்கு ஜ்ஞாநம் பாக்தி விரக்தி க்ருபையென்று சில குணங்களுண்டென்று தொடங்கி). (தத்தவத்துவயமென்றது) ஆத்மாநுபவமும், ஐஸ்வர்யமும். அன்றிக்கே, ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள்; ஆத்மாவில் ஸ்வபோக்தருத்வம்.

கீழருளிச்செய்த வாக்யத்ரயத்தையும் விவரிக்கிறார் (த்யாஜ்யோபாதேய விவேக விஷயம் ஜ்ஞாநமென்று தொடங்கி). பாக்தவத்துவிஷய ஜ்ஞாநந்தான் தத்தவஜ்ஞாநமென்றும், ஸாக்ஷாத்காரஜ்ஞாநமாவது - ப்ரத்யக்ஷமொநாகாரமான மாநஸஸாக்ஷாத்கார மென்னுதல், முக்தத்துஸெயில் ஸாக்ஷாத்காரமென்னுதல்; இந்த ஸாக்ஷாத்கார ஜ்ஞாநந்தான் விஷயபோதேந பேதித்திருக்குமென்றருளிச்செய்கிறார் (அதில் பாக்தவத்ஸ்வருபவிஷய மென்று தொடங்கி). (கப்புக்கள்) பார்வங்கள். (ப்ரக்ருதி) என்று ஸாரீம்; (ப்ராக்ருதங்கள்) பூநீஸாலேஸத்யாபாத்ரம் - ஆகஸ்ட் 2009

“காதல் கடலின் மிகப்பெரிதால்” (திருவாய் 7-3-6) “மண்தினி ஞாலமுமேற் கடலும் நீள்விசும்பும் கழியப்பெரிதால்” (திருவாய் 7-3-8) “அதனில்பெரிய வென்னவா” (திருவாய் 10-10-10) என்னும்படி அநேக பர்வையாயிருக்கும்; விரக்தியும் – ப்ரக்ருதிப்ராக்ருதவிரக்தி, தே₃வதாந்தரவிரக்தி, தே₃வதாந்தரபரர் பக்கல் விரக்தி, ஶப்துகு₃தில் விஷயவிரக்தி, ஆத்மாநுபு₄வவிரக்தி, புகுவது₃நுபு₄வத்தில் எனக்கென்னுமதில் விரக்தி, இப்படி ப₃ஹாவிதை₄யாயிருக்கும்.

இவையெல்லாவற்றிலும் விஞ்சியாய்த்து க்ருபாகு₃ணமிருப்பது. ஈஸ்வரனுடைய ஜ்ஞாநஶக்த்யாதிலை எனும் ஸம்ஸாரிகளுடைய ரகஷன் ஸோஷமாகாமல் ப₄ாது₃நஸோஷமாக, அவற்றை ரகஷன்த்திலே புரிப்பித்துத் தருவது க்ருபையாய்த்து; அந்த ஈஸ்வரக்ருபையிற்காட்டில் ஆழ்வார்க்ருபையினுடைய தன்னேற்றத்தை இப்பாட்டாலே அருளிச்செய்கிறுர்.

(கண்டுகொண்டென்னை) தம்முடைய து₃ர்க்கு₃தியைச் சொல்லுகிறார். (என்னைக்கண்டு) ஸத்துக்களாலே அஸ்மீக்ஷ்யனை என்னைக்கூசாதே கடாகஷித்து. (என்னைக்கண்டு) இவருடைய “யம் பஸ்யேத்” (ப₄ார. ஶாந்தி 358-73) என்கிற ப்ரத₂மகடாகஷமிருக்கிறபடி. (கொண்டு) தே₃ாஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார். (என்னைக்கண்டு, என்னைக்கொண்டு) பார்க்கவொண்ணதை வென்னைப் பார்த்தார். எல்லாரும் கைவிட்ட வென்னைக் கைக்கொண்டார். இவர் ஸ்வீகரித்தால் அவனுலும் விடப்போகாதே.

(காரிமாறப்பிரான்) என்னைக்கொண்டென் பாவந்தன்னையும் பாறக்கைத்தெமரேமேழுபிறப்பும் மேவும் தன்மயமாக்கின ஆழ்வாருடைய பிரானன்று. (காரிமாறப்பிரான்) அவனைப்போலே தான்றேன்றியான பிரானன்று; அபி₄ஜாதரான ஆழ்வார். (காரிமாறப்பிரான்) அக்குடியிலே பிறந்து எனக்கு உபகரித்தவர். (காரிமாறப்பிரான்) தான் பிறந்து என்பிறவியை அறுத்தவர்.

என்று ப்ராக்ருத புந்து₄க்களைச் சொல்லுகிறது. (ப₃ாது₄நம்) என்றது – ப₃ாதை₄.

என்னையென்றதுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறார் (தம்முடைய து₃ர்க்கு₃தியைச் சொல்லுகிறார்ன்று); (தே₃ாஷம் பட்டவாறே) என்றது – தே₃ாஷம் நெஞ்சிலே பட்டவாறே என்றபடி. என்னைக்கண்டு, என்னைக் கொண்டு, என்று – என்னையென்ற பத₃த்தை இரண்டிடத்திலும் கூட்டி முன்பருளிச் செய்தவர்த்த₂த்தையே விவரிக்கிறார் (பார்க்க வொண்ணதை வென்னையென்று தொடங்கி). இவர் கைக்கொண்டாலும் ஈஸ்வரனுபேசுகித்தாலோவென்ன அருளிச்செய்கிறார் (இவர் ஸ்வீகரித்தாலென்று தொடங்கி).

மாறப்பிரானென்கையாலே ஆழ்வாருடைய பிரானை ஈஸ்வரனை வ்யாவர்த்திக்கிறது; காரிமாறனென்கையாலே ஆபி₄ஜாத்யம் சொல்லுகிறது.

தன்முயற்சியை ஸாதநமாகக் கருதிய கூத்ரபந்துவின் வார்த்தையைவிட்டு, எம்பெருமானையே உபாயமாகக்கொண்டு அவனுடைய அருளை அந்தித்த காளியனின் வார்த்தையே நாம் அநுஸந்திக்க உரியது என்பது ஆளவந்தாரின் அபிப்ராயமாகும்.

2. ஆளவந்தாருடைய கோஷ்டியில் ஒரு விவாதம் விளைந்தது. அதாவது – ‘உண்ணும்சோறு’ (6-7) என்ற திருவாய்மொழியில் தனியாகச் சென்ற பராங்குசநாயகியின் நிலைகண்டு நாம் அஞ்சவேண்டுமா அல்லது ‘கள்வன்கொல்’ (3-7) திருமொழியில் எம்பெருமானுடன் சென்ற பரகாலநாயகியின் நிலைகண்டு பயப்படவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஆளவந்தாரின் ஶிஷ்யர்கள் தனியாகச் சென்றவருக்குத் தான் பயப்படவேண்டுமே யொழிய துணையோடு போனவருக்கு பயப்படத்தேவையில்லை என்றனர்.

நம்மாழ்வாரின் உண்ணும்சோறு திருவாய்மொழியும், கலியனின் ‘கள்வன்கொல்’ திருமொழியும் திருத்தாயார் பாசுரங்களாகும்.

‘உண்ணும்சோறு’ திருவாய்மொழியில் படுக்கையிலே கிடந்த பராங்குச நாயகியைக் காணுத திருத்தாயார் “திண்ணம் என்னிலமான் புகும் ஊர் திருக்கோளூரே” என்று நிஃ்சயமாக (உறுதியாக) என் மகள் திருக்கோளூர்க்கே சென்றிருப்பள் என்கிறுர். திருக்கோளூர் வைத்தமாநிதி எம்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட என் பெண் திருக்கோளூர்க்கே சென்றிருக்க வேண்டுமென்று அறுதியிட்டுக் கூறுகிறார் திருத்தாயார்.

‘கள்வன்கொல்’ திருமொழியில் “கள்வன்கொல் யான்றியேன் கரியான் ஒருகாளைவந்து வள்ளிமருங்குல் எந்தன் மடமானினைப் போதவென்று வெள்ளிவளைக் கைபற்றப் பெற்றதாயரை விட்டகன்று அள்ளலம்பூங்கழனி அணியாலி புகுவர்கொலோ” “வயலாலி புகுவர்கொலோ”, “புனலாலி புகுவர் கொலோ” என்று பரகாலநாயகியின் திருத்தாயார் புலம்புகிறுள். இரவில் தன்னுடன் ஶயநித்திருந்த பரகாலநாயகியை கரியதிருமேனியனுள் எம்பெருமான் வாவென்று அழைத்து கையைப்பிடித்ததும் பெற்றதாயரை விட்டுப்போய்விட்டாள் பரகாலநாயகி. நெடுமால் துணையாய் போயின பூங்கொடியாள் பரகாலநாயகி. இருப்பினும் எம்பெருமானும் பரகாலநாயகியும் நல்லபடியாக திருவாலிக்குச்சென்று சேருவர்களோ இல்லையோ என்று திருத்தாயார் ஸந்தேஹுப்படுகிறார்.

ஆதலால் ஆளவந்தார் தனியாகச் சென்ற பராங்குசநாயகியைக் குறித்து அஞ்சத்தேவையில்லை. ஏனெனில் திருக்கோளூரை அடையவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சென்றவள் அவள். துணையோடு போன பரகாலநாயகிக்குத் தான் வருந்தவேண்டும் என்றார். அதற்குக் காரணம் திருவாலி நகராளனும், பரகாலநாயகியும் ஒருவர்க்கொருவர் பிச்சேரியிருப்பவர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட மையலாலே எங்குசெல்கிறோம் என்றாலியாமல் லங்கைக்குக் கூட்ச் சென்றுவிடுவர்கள். தங்களுக்கு என்ன ஆபத்து வருகிறது என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஆகையால் துணையோடு சென்ற பரகாலநாயகியின் நிலைகண்டே நாம் அச்சம் கொள்ள வேண்டும் என்று பாசுரத்தின் சொற்போக்கைத் திருவுள்ளம்பற்றிப் பொருஞ்சைத்தார் ஆளவந்தார்.

3. ஒருஸமயம் ஆளவந்தாரிடம் ஶிஷ்யர்கள் சிலர் வந்து தங்களுடைய ஸந்தேஹுமொன்றினைத் தெளிவிக்கும்படி கேட்டனர். அதென்னென்னில் –

“அக்₃நெள திஷ்ட₂தி விப்ரானும் ஹ்ருதி₃ திஷ்ட₂தி யோகிநாம்

ப்ரதிமாஸ்வப்ரபுத்த₃த₄நாம் ஸர்வத்ர ஸமத₃ர்ஶிநாம்” என்ற ஸ்லோகத்தில் “ப்ரதிமாஸ் அப்ரபுத்த₃த₄நாம்” என்பதால் ‘ஹடஜநங்களுக்குத்தான் எம்பெருமான் அர்ச்சாருபத்தில் ஸேவை ஸாதிக்கிறுன்’ என்று கேட்டனர்.

“அக்நியை உபாஸ்நை பண்ணுகிற ப்ராஹ்மனைர்களுக்கு பகவான் அக்நியில் இருக்கிறுன். யோகிகளுக்கு ஸதா ஹ்ருதயகமலத்தில் காட்சி நல்குகிறுன். மேலும்,

வித்யாவிநயஸம்பந்தே ப்ராஹ்மணே குவி ஹஸ்திநி

ஸாநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதுர்ஸிந:॥ (கீதை 5-18)

(படித்து அடக்கமுள்ள ப்ராஹ்மணனிடமும், படிப்பறிவில்லாத துணைநூல்மார்பில் அந்தணனிடமும், பசவினிடமும், யானையிடமும், நாயிடமும், அந்நாயைப் புசிக்கும் சண்டாளனிடமும் உள்ள ஆத்மாக்கள் ஒரே தன்மையை உடையனவாதலால் பண்டிதர்கள் அவைகளை ஸமாகப் பார்ப்பார்.) என்கிறபடியே “ஸமதுர்ஸிந:” என்று சொல்லப்படும் அறிஞர்களுக்கு எம்பெருமான் எல்லாவிடத்திலும் காட்சியளிப்பன்.

“அறிவில்லாத மூட ஜூங்களுக்கு பகவான் விக்ரஹவடிவில் காட்சிகொடுக்கிறுன்” என்பது ஸ்லோகத்தின் மேலமூந்த பொருள்.

வேதத்திலேயே திவ்யதேச ப்ரஸ்தாவம் உள்ளது. அர்ச்சையைப்பற்றிப் பேசவதற்கென்றே வேதங்கள் ஆழ்வார்களிடம் அருளிச்செயலாய் அவதரித்தன.

சக்ரவர்த்திருமகனுக் அவதரித்து “ஸஹ பத்ந்யா விஶாலாக்ஷ்யா நாராயணம் உபாகுமத்” என்று எம்பெருமான் தானே அகன்ற திருக்கணக்களையுடையவளான ஸ்தோப்பிராட்டி யோடு கூட பெரியபெருமானுக்குத் திருவாராதநம் பண்ணினான் என்கிறது பூர்வாயணம். பலராமன் தீர்த்தயாத்தரை சென்றபோது பலதிவ்யதேசங்களை வணங்கியுள்ளான் என்கிறது பாரதம். ‘சரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்று ஜூநாநம் மிகுந்தவர்களும் வணங்கும்படி அர்ச்சாவதார எம்பெருமான்கள் விளங்குகின்றனர். ஆழ்வார்கள் அனைவரும் அர்ச்சையிலேயே ஆழங்கால் பட்டிருந்தனர். அப்படிப்பட்ட அர்ச்சையை (உருவவடிவை) மூடஜூங்களுக்கு என்று கூறமுடியுமா?

ஜூநாநிகள் பலரும் கோயிலே கதியென்று கிடக்கிறார்கள். திருக்கண்ணமங்கையாண்டான் ஸந்திதிவாசலிலேயே கிடக்கவில்லையா? எம்பெருமான் திருமுன்பே வளிப்பதையன்றே பெரியோர்கள் வாழ்ச்சியாகக் கருதுகின்றனர். ‘கோயிலில் வாழும் வைட்டணவன்’ என்றார்களே பெரியாழ்வார்.

இவையளைத்தையும் திருவுள்ளத்திலே கொண்ட ஆளவந்தார் சடக்கென பதிலளித்தார். “அபி ஶப்த: தீயோதுதே” என்றார். தமிழ்மொழியில் ‘உம்மை மறைந்து நின்றது’ என்பார். “அப்படுத்துநாம் அபி” என்று ‘அபி’ ஶப்தத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றார். அப்படிச்சேர்த்துக்கொண்டால் அறிவில்லாத ஜூங்களுக்கும் எம்பெருமான் அர்ச்சாரூபேண காட்சியளிக்கிறுன் என்று பொருள்படும். ஜூநாநம் மிகுந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் ஸாதாரண மக்களும் வணங்கும்படி அர்ச்சாவதாரத்தில் இருக்கிறுன் என்று பொருளாரத்தார் ஆளவந்தார். ஜூநாநமற்றவர்களுக்குக் கூட எம்பெருமான் ப்ரதிமையாக (விக்ரஹமாக) காட்சிகொடுக்கிறுன் என்றால் ஜூநாநமுள்ளவர்களுக்கு அவன் அநுபவிக்கும்படியிருப்பதை சொல்லத்தேவையில்லை என்று கருத்து.

புத்தகவிமர்சனம்

முழுஷாப்படி மற்றும் ஸ்ரீவெந்தநாந்தாணம் (ஸூலம்)

கிடைக்குமிடம்: மன்னுபுகழ்சேர் மணவாளமாழனிவர் தொண்டரடிக்குழு, தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெரு, இரண்டாவது குறுக்கு சந்து, திருவல்லிக்கேணி, சென்னை-5. அலைபேசி: 97899 26679.

ஆசார்யாக்ரேஸரான பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த இவ்விரு ரஹஸ்ய கரந்தங்களும் திருவல்லிக்கேணி அத்யாபகர் ஸ்ரீ.உ.வே.வீராகவன் ஸ்வாமியால் மிகப்பெரிய எழுத்துக்களில் நேர்த்தியாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரஹஸ்ய கரந்த பாராயணம் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாகவிருக்கக்கூடியது இப்புத்தகம். ஷ ஸ்வாமி செய்துவரும் கரந்த ஸம்ரக்ஷன கைங்கர்யத்திற்கு ‘வர்த்ததாம் அபிவர்த்ததாம்’ என்று மங்களாஸாஸநம் செய்கிறோம்.